



தீருச்சிற்றம்பலம்

K.S பிரின்டர்ஸ், வட்டவூர். செல்: 9443576739

தீ  
தீருச்சிற்றம்பலம்  
இராமலிங்கர் துணை

## தீருவந்தபா ஒங்கித மாலை

ஆசிரியர்  
இராமலிங்க அழகன்

தீரேயாசிரியர்  
வள்ளாற்பெருமானாரின் மாணாக்கர்  
**வேங்கடசுப்புப் பிள்ளை**

-வழிமுறை-

வெளியீடு  
**வள்ளலார் கிளைஞர் மன்றம்**  
கோட்டைக்கரை, வட்டவூர் -607303

2

ஓளிமயம் தீருச்சிற்றம்பலம் இராமலிங்கர் துணை

முன்னுரை:

இந்த இனிய இங்கித மாலை. கடவுளின் பால் அடையும் இம்மை இன்பம் மறுமை இன்பம் பேரின்பம் பற்றி விளக்குகிறது. அதன் மூலம் ஆன்மிக கருத்துகள் யாவும் புரிந்துகொள்ள முடிகிறது. அதற்கு வள்ளலின் மாணவராம் அரன் வாயில் வேங்கட சுப்புப்பிள்ளை உரை வகுத்துள்ளார். அதனைத் தழுவி உருவாக்கம் பெற்றுள்ளதே இந்த நூல்

### இங்ஙனம்

மன்ற ஆசிரியர் குழு வினர்  
வள்ளலார் இளைஞர் மன்றம்  
கோட்டைக்கரை  
வட்டூர்.

காப்பு

ஒருமா முகனை பொருமாவை யூர்வா கனமா யறநோக்கித் திருமான் முதலோர் சிறுமையிலாந் தீர்த்திதம் மிருகன் மணியாகிக் கருமா வகற்றுங் கணபதியாம் கடவு எழியுங் களித்தவர்பின் வருமா கருணைக் கடற்குமர வள்ள எழியும் வணங்குவாம்.

உரை : கயமுகன் என்ற அசுரனையும், சூரபதுமன் என்ற அசுரனையும் ஊர்ந்துசெல்லும் வாகனமாக வருமாறு நோக்கியருளியும், திருமால் முதலிய தேவர்கட்டு நேர்ந்த துன்பமெல்லாவற்றையும் தீர்த்தருளியும், எமக்குள்ள இரு கண்மணி போன்று, பிறவிக்கேதுவாகிய மயக்கத்தைப் போக்கியருளும் கணபதி யென்ற கடவுளின் திருவடியையும், அவர்க்குப் பின்தோன்றிய கருணைக்கடலாகிய குமாரக் கடவுளின் திருவடியையும் மகிழ்ச்சியுடன் வணங்குவோம்.

பாடல் 1

திருவார் கமலத் தடம்பணைக்குழ் செல்வப் பெருஞ்சீ ரொற்றியில்வாழ் மருவார் கொன்றைச் சடைமுடிகொள் வள்ள விவர்க்குப் பலிகொடுநா னொருவா தடைந்தே ஸினிநுமக்கிங்குதவ வருந்தோ றுன்முலைமே விருவா ரிடூநீ யென்கின்றாரிதுதான் சேழி யென்னோ.

உரை : திருவார் கமலத் தடம்பணை குழ் செல்வப் பெருஞ்சீர் ஓற்றியில் வாழ் மருவார் கொன்றைச் சடைமுடிகொள் வள்ளல் இவர்க்கு.திருவிளாங்கிய தாமரைகள் நிறைந்த நீர்நிலைகளும் நன்செய் வயல்களும் சூழ்ந்து, செல்வத்தால் பெரும்புகழ் படைத்த திருவொற்றியூரில் உறையும், மணம் கமழும்

கொன்றைமாலை சூடிய சடை பொருந்திய முடியையுடைய வள்ளலாகிய இவர்க்குத் தீரு கண்கவரும் அழகு மலர்ந்து மணங்கமமும் தாமரைப் பூவிற்கு இவ்வழகு இயற்கையில் இனிதமைந்திருப்பதுபற்றித் திருவார் கமலம் என எடுத்து மொழிகின்றார். திருவொற்றியூர் நெய்தல் நிலத்து மருதவளம் பொருந்திய ஊர் ஆதலால் தடம்பணை கூழ்ந்து செல்வம் பெருகிச் சிறந்து விளங்குகிற தென்றற்குத் தடம்பணைக்குழ் ஒற்றி எனவும் செல்வப் பெருஞ்சீர் ஒற்றி எனவும் இயை உரைக்கின்றார். தடம் நீர்நிலை, பணை - நன்செய்வயல் செல்வரை எல்லாரும் சிறப்புச் செய்வது பற்றி, செல்வப் பெருஞ்சீர் ஒற்றி என்று சிறப்பிக்கின்றார். வாரிகுன்றா ஆலைக் கரும்பொடு செந்நெற் கழனியருகணைந்த சோலைத் திருவொற்றியூரை எப்போதும் தொழியின்களே திருவிருந்து என்று திருநாவுக்கரசர் சிறப்பித்துறைப்பது காண்க. திருவருட செல்வத்தை வரையாது வழங்கும் குறிப்புத் தோன்ற வள்ளல் என்கின்றார் இது பாடாண் பகுதி. இவர்க்குப் பலிகொடு நான் ஒருவாது அடைந்தேன் இனி நமக்கு இங்கு உதவ வருந்தோறு உன்முலைமேல் இருவார் இடுநே என்கின்றார். வள்ளலாகிய இப்பெருமானக்கு மறுப்புரையின்றிப் பலியேந்திக்கொண்டு சென்றேனாக. இனி நமக்கு உதவும் பொருட்டு வரும்போதெல்லாம் நீ இருவார் இடு என்று உரைக்கின்றார். சேஷ இதுதான் என்னே - தோழி இருவார் இடு என்ற இதன் பொருள் என்னையோ? அது முலை பருத்திருப்பதால் பெரிய கல்சினை அணிக என்பதாம்

## பாடல் 2

தண்ணார் மலரை மதிநுதியைத் தாங்குஞ் சடையா ரிவர்தமைநா  
னண்ணா லிலாற்றி யிருந்தவரே யைய ரேந்ர் யாரென்றே  
னண்ணா ரிடத்து மய்பலத்து நடவா தவர்நா மென்றுசொலி  
யெண்ணா தருகே வருகின்றாரிதுதான் சேழி யென்னேம்

உரை : ஏடி, சேடி, தண்ணீய ஆத்தி மலரையும் பிறைத் தீங்களையும் கங்கையாற்றையும் தாங்கும் சடையையுமுடைய இவரை. நான் அண்ணலே. ஒற்றியூர்க்கண் இருப்பவரே. தலைவரே. நீர் யார் என்று கேட்டேன். நண்ணுதற் காகாதாரிடத்தும் அம்பலத்திலும் முறையே செல்லாதவரென்றும் காளியொடு வாத நடம்புரிபவர் என்றும் பொருள்பட மொழிந்து. இளம் பெண் என எண்ணாமல் எனக்கு அருகில் வருகின்றார் ஏடி, இவ்வரையாட்டின் பொருள் என்னையோ?

## பாடல் 3

பிட்டி னதிமண் சுமந்தவொற்றிப் பிச்சைத் தேவ ரிவர்தமைநான் றட்டின் மலர்க்கை யிடத்திதழுவோ தணத்தைப் பிழியு

மென்றுநெரத்தேன்  
மட்டி னினாருமுன் றுடனேமு மத்தர் தலையீதென்றுசொலி  
யெட்டி முலையைப் பிழக்கின்றாரிதுதான் சேழி யென்னேம்.

உரை : ஏடி, சேடி, பிட்டுக்டாக வையைக் கரையடைக்க மன் சுமந்து திருவொற்றியூர்ப் பிச்சைத் தேவராகிய இவரை. அழகிற் குறைப்பாத மலர் போன்ற கையின்கண் உள்ளது யாது? யான் தரும் சோறாகிய ஒதனத்தை வாங்கிக் கொண்மின் என்றுரைத்தேன் சொன்ன மாத்திரத்தே இது பதுமத்தர் பிரமன் தலையைன்று சொல்லிக்கொண்டு முலையைப் பிழக்கின்றார் ஏடி, இது என்?

## பாடல் 4

மடையிற் கயல்பாவியாற்றிநகர் வள்ள லாகு மிவர்தமைநா  
னடையிற் கனிவாற் பணியென்றே யருளீருரியீருடையென்றேன்  
கடையிற் படுமோர் பணியென்றே கருதி யுரைத்தே மென்றுரைத்தென்  
னிடையிற் கலையை யுரிகின்றா ரிதுதான் சேழி யென்னேம்.

உரை: ஏடி. சேழி. மடையில் கயல்பாய் ஒற்றிநகர் வள்ளலாகும் அவர்தமை. நான். நன்செய் வயல் நீர் மடைகளில் கயல்மீன்கள் தூள்ளிப்பாயும் ஒற்றி நகர்க்கண் உறையும் வள்ளற் பெருமானாகிய இவரை மனைநோக்கி வரக்கண்ட யான் உடை ஈருயிரியீர்-உடையாகக் குளிர்ந்த தோலை உடையவரே அடையில் கனிவால் பணி என்று அருளீர் என்றேன்-நீவீர் எங்கள் மனைக்கு வரின் அன்புடன் யான் செய் பணி இன்னதென உரைத்தருளுக என்று கேட்டேனோக. கடையிற் படும் ஓர் பணி என்ற கருதியுரைத்தோம் என்று உரைத்து. கடையில் விற்கப் படும் மேகலை என்ற அணியை நினைத்துரைக்கின்றீர் போலும் எனச் சொல்லிக்கொண்டு. என் இடையிற் கலையை உரிகின்றார்- என் இடையில் உள்ள சேலையை அவிழ்க்கின்றார் சேழி. இதுதான் என்னேடி,

## பாடல் 5

மன்றன் மனைக்கு மொற்றிநகர் வாண ராகு மிவர்தமைநா  
னின்றன் பொடுஞ்சை யேந்தனத்தை யேற்றோர் கலத்திற்  
கொளுநியென்றே  
ஙன்றன் புடையா யெண்கலத்தி னாங் கொண் மூடுவே மென்றுசொலி  
யென்றன் முலையைத் தொடுகின்றா ரிதுதான் சேழி யென்னேம்.

உரை: ஏடி. சேழி. எங்கும் மலர்ந்த பூக்களின் மணம் கமழும் திருவொற்றியூரின்கண் வாழ்பவராகிய இவரை. இன்று அன்புடனே என் கையில் ஏந்திய சோற்றுப் பலியை ஓர்கலத்தில் ஏற்றுக் கொள்ளும் என்று நான் சொன்னேனாக. பெரிதும் அன்புடயவுளே. எட்டுக் கலங்களில் நாம் கொள்வோம் என்று உரைத்து. என் முலையைத் தொடுகின்றார் ஏடி இது என்ன?

## பாடல் 6

கோமாற் கருஞந் திருவொற்றிக் கோயி லுடையா ரிவரையத  
மாமாற் றியநீ ரேகலவி மகிழ்ந்தின் றழையேன் மனையினிடைத்  
தாமாற் றிடக்கிகாண் டேகுமிமன்றேன் றாவிவன் றார்தந்

தாவிலன்னை

யேமாற் றினையே யென்கின்றா ரிதுதான் சேழி யேன்னேம்,

உரை : ஏடி. சேழி. தொண்டை நாட்டுக் கோமானாகிய தொண்டைமானுக்கு அருள்புரிகின்ற திருவொற்றியூர்க் கோயிலையுடைய வராகிய இவரை. மதம் பொழியும் யானையை வென்ற நீர் இன்று எங்கும் போக வேண்டா அடியேன் மனையின்கண் யான் தரும் அவியுண்டு மகிழுந்து மாலையணியப் பெற்றுக் கொண்டு ஏகும் என்று சொன்னேனாக. அவர் தா என்று சொல்லவும். யான் தந்தால் என்னை ஏமாற்றினையே என்று கறுகின்றார் சேழி. இது என்னேடி,

## பாடல் 7

அம்மா லயனுங் காண்பரியீர்க் கமரும் பதிதான் யாதென்றே  
னிம்மா லுடையா யொற்றுதற்கோ விரச்ச மதுகண் டறியென்றார்  
செம்மா லி\*தொன் ஹென்னைன்றேன் றிருவே புரிமேற் சேர்கின்ற  
வெம்மான் மற்றொன் ஹென்கின்றா ரிதுதான் சேழி யென்னேம்,

உரை : ஏடி. சேடி. அந்தத் திருமாலும் பிரமனும் காண்பதற்காகிய பெருமானாகிய தங்கட்டு விருப்பமான ஊர்யாது என்று வினவினேன் எமது பதியறியாமைக் கேதுவாகிய மயக்கத்தை யுடையவளே. ஒற்று என்னும் முதனிலை வினை யெச்மான ஒற்றி அவ்வூர்க்குச் சென்று அங்கே என்னைக் கண்டு அறிந்து கொள் என்று. அவர் சொன்னார் செம்மலே. இப்பெயர் ஒன்றுதானோ. வேறு உளதாயின் அ\*துளன் என்று மேலும் கேட்டேனாக. திருமகளே. புரியென்னும் சொல்மேல் வந்து கூடி நின்ற எம்முடைய பெரும்பெயர் ஒன்று எனச் சொல்லுகின்றார், ஏடி. சேடி. கிது என்னையோ.

## பாடல் 8

கண்கள் களிப்ப வீண்டுமிற்குங் கள்வ ரிவழு ரிராற்றியதாம்  
பண்க வியன்ற திருவாயாற் பலிதா விவண்றார் கொடுவந்தேன்  
பெண்க டரல் தன்றிறன்றார் பேசப் பலியா தென்றேனின்  
னொண்கண் பலித்த தென்கிண்றா ரிதுதான் சேழி யென்னேம்.

உரை: ஏடி. சேடி. பார்பவர்க்கு மகிழச்சியுண்டாகுமாறு இங்கே வந்து நிற்கும் மனக்களவர் பொலும் இவரது ஊர் திருவொற்றியூராம் பண்ணிசை பயின்ற தமது வாயினால் பலிதா என்று கேட்டார் நானும் கொணர்ந்தேன் அதுகண்டு பெண்கள் தருவது ஈதல்லவே என்று சொல்லவே. நீர் பேசும் அப் பலி யாதாம் என்று வினாவினேன் நீன் என்னத்தின்கண் பலித்துவிடது என்று விடையிறுக்கின்றார் ஏடி. சேடி. கிது என்னே

## பாடல் 9

ஆரா மகிழ்வு தருமொருபே ரழக ரிவழு ரிராற்றியதா  
நேராய் விருந்துண் டோவென்றார் நீர்தான் வேறிங் கிலையென்றேன்  
வாரார் முலையாய் வாயமுது மலர்க்கை யமுது மனையமுது  
மேரா யுளவே யென்கின்றா ரிதுதான் சேழி யென்னேம்

உரை : ஏடி. சேடி. தெவிட்டாத இன்பம் அருளும் ஒப்பற்ற பேரழகராகிய இப் பிச்சைத் தேவர்க்கு ஊர் திருவொற்றியூராம் ஹூராய் வந்து விருந்துண்டோ என்று கேட்டாராக. நீரேயன்றி வேறே இங்கு இல்லை யென்றேன் கச்சணிந்த மார்பையுடைவளே. மலர் போன்ற வாயமுதும் பூப்போன்ற கையமுதும் மனைக்குட் பெறலாகும் அமுதும் அழகுறவள்ளனவே என உரைக்கின்றார் ஏடி. சேடி. என்னே

## பாடல் 10

அடுத்தார்க் கருண மொற்றிநக ரைய ரிவர்தா மிகத்தாக்ஸ்  
கடுத்தா மென்றார் கழதடநீர் கண்ம ரையங் கொனுமென்றேன்  
கொடுத்தாய் கண்ட திலையையங் கொள்ஞ மிடஞ்சுழுந்

திடுங்கலையை

யெடுத்தாற் காண்பே மென்கிண்றா ரிதுதான் சேழி யென்னேம்,

உரை : ஏடி. சேடி. தன்னை யடைந்தவர்க்கு வேண்டுவன நல்கியருளும் திருவொற்றியூர்த் தலைவராகிய இவர் மிகவும் தாகம் முடுகுற்று வந்ததாகச் கொன்னாராக. எம்மூர்க் காவலமைந்த குடிநீர்க் குளத்தை அறிந்திருப்பீர் அக் குளத்து அழகிய நீர் தரக்கொள்ளும் என்று சொன்னேன் வாயாற் கொடுத்தாயே யன்றி யாம் கண்டதீலலை கொள்ளப்படும்

ஜயத்தை மறைத்திருக்கும் சீலையை எடுத்தால் கண்டு கொள்வோம் என்று கறுகின்றார் ஏடி. சேடி. இதுதான் என்னையோ,

## பாடல் 11

இந்தா ரிதழி யிலங்குசடை யேந்த விவரூ ரொற்றியதாம்  
வந்தார் பெண்ணே யழுதிதன்றார் வரையின் சுதையிங்

குண்டிடன்றே

ஞந்தார் குழலாய் பசிக்கினும் பெண் ணாசை விடுமோ வழுதின்றே  
வலந்தா ரந்தா வென்கின்றா ரிதுதான் சேழி யென்னோம்.

உரை : ஏடி. சேடி. பிறைத்திஸ்களும் ஆத்தி மாலையும் கொன்றைக் கண்ணியும் விளங்கும் சடையையிடைய பிச்சைத் தேவராகிய இவரது ஊர் திருவொற்றியூராம் என மனைக்கு வந்த அவர் வேண்டும் என்றாராக. வரையின்றி யுண்பதற்கு இங்கு அமுதுண்டு என்று சொன்னேன் அது கேட்டு. அழகிய கந்தலையுடையவளே. என என்னை யழைத்துப் பசிவருத்திய போதும் பெண்ணாசை விடுமோ? விடாதன்றோ; ஆகவே நின்பால் அமுதில்லையாயின் எமக்குத் தாரமாயினும் தருக என உரைக்கின்றார்; ஏடி, இதுதான் என்னே,

## பாடல் 12

தன்னந் தனியா யிங்குநிற்குஞ் சாமி யிவரூ ரொற்றியதா  
மன்னந் தருவீ ரென்றார்நா னழைத்தே னின்னை யன்னமிட  
முன்னம் பசிபோயிற்றின்றார் முன்னின் றகன்றே னிவ்வன்ன  
மின்னந் தருவா யென்கின்றாரிதுதான் சேழி யென்னோம்,

உரை: ஏடி. சேடி. தனித்துப் போந்து இங்கே பலி வேண்டி நிற்கும் சாமியாகிய இவரது ஊர் திருவொற்றியூராம் சோறு வேண்டும் என்ற பொருள்பட அன்னம் தருவீர் என்று சொன்னார் நானும் இவர்க்குச் சோறு இடவேண்டித் தோழியாகிய உன்னைக் குரலிட்டமைத்தேன் நீ அது கொணர்தற்கு முன்னமே பசி போய்விட்டது என்று சொன்னார் நானும் இவர் முன்பு நில்லாமல் நீங்கினேன் நீங்கி நடப்பது கண்டு. இந்த அன்னத்தை இன்னமும் தருக என்று சொல்லுகின்றார் ஏடி. இது என்னையோ,

## பாடல் 13

மாறா வழுகோ ழங்குநிற்கும் வள்ள விவரூ ரொற்றியதாம்  
வீறா முணவீ யென்றார்நீர் மேவா வுணவிங் குண்டிடன்றேன்  
கூறா மகிழ்வே கொடுவென்றார் கொடுத்தா விதுதா னன்றிறன்றே  
யேறா வழுக்குத் தொடுக்கின்றா ரிதுதான் சேழி யென்னோம்.

உரை: ஏடி, சேடி, மாறாத அழகுடன் இங்கு வந்து நிற்கும் வள்ளலாகிய இவருடைய ஊர் ஒற்றியூராம். இவர் என்னை நோக்கி மேலான உணவு தருக என்று கேட்டாராக, நீர் உண்டிராத உணவு இங்கே உளது என வுரைத்தேன் இது கேட்டதும் வாயாற் கூற முடியாத மகிழ்ச்சி யுண்டாகிறது நிற்க உணவு தருக என்று கேட்டார் நானும் விரைந்து கொடுத்தால் இதுவன்று எனச் சொல்லிச் செல்லா வழுக்குத் தொகுக்கின்றார் ஏடி, இது என்னே?

## பாடல் 14

வண்மை யுடையார் திருவொற்றி வாண ரிவர்தாம் பலியென்றா  
ருண்மை யறிவீர் பலியெண்மை யுணர்கி லிரன் னுழையென்றேன்  
பெண்மை சிறந்தாய் நின்மனையிற் பேசும் பலிக்கென்றடைந்ததுநா  
மெண்மை யுணர்ந்தே யென்கின்றா ரிதுதான் சேழி யென்னோம்,

**உரை :** ஏடி. சேடி, வள்ளன்மையுடையவரும் திருவொற்றியூரில் வாழ்பவருமாகிய இவர் பலி வேண்டும் என்று என் மனைக்கு வந்தார் உண்மையுணரும் அறிவுடையவராகிய நீர் என்பால் பலி பெறுவதன் எளிமைத் தன்மையை உணர்கின்றீரில்லையே என்று நான் சொன்னேனாக. பெண்மை மிக்கவளே. நின்னுடைய மனைக்கும் பேசும் பலிக்கென்று வந்தது எளிமைத் தன்மையை முற்படவுணர்ந்தே யாகும் என்று உரைக்கின்றார் இதுதான் என்னையோ? எறு,

பாடல் 15

திருவை யளிக்குந் திருவொற்றித் தேவர் கீர்க்கென் விழைவன்றேன் வெருவ லுனது பெயரிடையோர் மெய்ந்க் கியநின் முகிமென்றார் தருவ லதனை வெளிப்படையாற் சாற்று மென்றேன் சாற்றுவனே லிருவை மடவா யென்கின்றா ரிதுதான் சேழி யென்னேம்.

**உரை :** ஏடி. சேடி. வழிபடுபவர்க்குத் திருவை நல்கும் திருவொற்றியூரில் உறைபவராகிய தேவரீர்க்கு விருப்பமாவது யாது என்றேனாக. அஞ்வல் வேண்டா என் இயற்பெயர்க்கென் உள்ள ஒரு மெய்யெழுத்தை நீக்கி முகத்தொடு சேர்க்க வரும் நின் முகம் என்று சொன்னார் அவர்க்கு நானும் பின்னிடாமல் தருவேன் சொல்வதனை வெளிப்படையாய் மொழியும் என்று கேட்டேன்; மடவாய். நான் அவ்வாறு சொன்னால் வையென இருமுறை கொல்வாய் என் உரைக்கின்றார் இதுதான் என்னையோ,

பாடல் 16

முந்தை மறையோன் புகிழூற்றி முதல்வ ரிவர்தம் முகநோக்கிக் கந்தை யுடையீரன்னேன் கழியா வுன்றன் மொழியாலே யிந்து முகத்தா யெமக்கொன்றே யிருநான் குனக்குக் கந்தையுள திந்த வியப்பென் னொன்கின்றா ரிதுதான் சேழி யென்னேம்,

**உரை :** ஏடி. சேடி, பழமையான மறைகளை யோதும் பிரமன் புகழும் ஒற்றியூர் முதல்வராகிய இவர் பலி வேண்டி வந்தாராக. இவரது முகத்தை நோக்கிக் கந்தையான உடையணிந்திருக்கிறீர்களே. இது என்னையோஃ என்று வினவினேன் அவர் என்னைப் பார்த்துச் சந்திரன் போன்றமுகத்தையுடைவளே விலக்கில்லாத உன்னுடைய கொற்களால் என்னிடம் ஒரு கந்தையுளது; உன்னிடம் எட்டுக் கந்தையுளது என்று தெரிந்தேன் இந்த வியப்புக்கு என்னசொல்லுகிறாய்ஃ என்கின்றார் இதுதான் என்னையோ?

பாடல் 17

துன்ன லுடையா ரிவர்தமைநீர் துன்னும் பதிதான் யாதென்றே னென்ன ஸரவி லெமைத்தெளிவா னின்ற நினது பெயரின்றா ருன்ன லுறுவீர் வெளிப்படவீ துரைப்பீ ரென்றே னுரைப்பேனே னின்ன லடைவா யென்கின்றா ரிதுதான் சேழி யென்னேம்,

**உரை :** ஏடி. சேடி. தைத்த வுடையணிந்த இவரை நீவிர்கிருக்கும் ஊர் யாது என்றேனாக. நேற்றிரவு என் உள்ளத் தன்பைத் தெளியும் பொருட்டு ஒற்றுவிடுத்து நீன்ற உனது பெயர் என்றார் அது கேட்டு எம்மால் நினைக்கப்படுபவரே. இதனை வெளிப்படையாக உரையும் என்றேன். இன்னல அடைவாய் என்று சொல்லுகின்றார் இதுதான் என்னையோ

பாடல் 18

சிமைக்கொள் சூலத் திருமலர்க்கைத் தேவர் நீரெங் கிருந்ததென்றே னொமைக்கென் டாவின் மாதேந் யிருந்த தெனயா மருந்ததென்றா ரமைக்கு மொழியிங் கிதமிமென்றே னாமுன் மொழியிங் கிதமன்றோ விமைக்கு மிழையா யென்கின்றா ரிதுதான் சேழி யென்னேம்,

உரை : கவர்மை கொண்ட சூலப்படையை ஏந்தும் அழகிய மலர் போன்ற கையையடைய தேவரே. நீர் எவ்விடத்தில் இருப்பது என்று வினவினேனாக. மாதே. எம்மைக் கண்ட அந்த அளவில் நீ இருந்த இடம் யாது அது யாம் இருந்தது என மொழிந்தார் அது கேட்டுப் பதிலாகத் தாங்கள் உரைக்கும் மொழி இங்கிதமாக வளது என்று நான் சொன்னேனாக. ஒளித்திகழும் அணிகளையுடைவளே. ஆமாம். உன்னுடைய சொல் இவ்விடத்திற்கு இதுமாக அன்றோ இருக்கிறது. என இயம்புகின்றார் இதுதான் என்னையோ,

பாடல் 19

நடங்கொள் பதத்தீர் திருவொற்றி நங்கள் பெருமா ஸீர்ஸ்ரோ  
திடங்கொள் புகழ்க்கச்சுரிடஞ்சேர்ந் தீரன் ரேனின் னடுநோக்காக்  
குடஞ்சேர்ந் ததுமாங்க\*தென்றார் குடம்யா தென்றே ன\*தறிதற்  
கிடங்கர் நடுநீக் கென்கின்றா ரிதுதான் சேழி யென்னோம்,

உரை : கூத்தாடும் திருவடியை யுடைய நீவிர் திருவொற்றியூர்க் கண் எழுந்தருளும் எங்களுடைய பெருமானன்றோ நீர் நிலைத்த புகழ் கொண்ட கச்சுரிடம் சேர்ந்திருக்கின்றீரே என்று சொன்னேன் அதற்கு அவர் நினது நடுவிடத்தை நோக்காது குடம் சேர்ந்ததும் அக்கச்சுரிடமே என்று இயம்பினார் நான் தொடர்ந்து குடம் யாது என வினவினேன் அதனை அறிய வேண்டி இடங்கர் என்ற சொற்பொருளின் நடுவெழுத்தை நீக்குக என உரைக்கன்றார் இதுதான் என்னேடி,

பாடல் 20

சங்க மருவு மொற்றியுள்ள் சடைமே விருந்த தென்னின்றேன்  
மங்கை நினது முன்பருவ மருவ முதலீத் திருந்திதென்றார்  
கங்கை யிருந்த தேவென்றேன் கமலை யனையாய் கழுக்கடைய  
மிமங்கை யிருந்த தென்கின்றா ரிதுதான் சேழி யென்னோம்,

உரை : ஏடி, சேடி, கடற்சங்குகள் கரையில் ஒதுங்கும் திருவொற்றியூரில் உறைபவரே. உங்கள் சடை முடிமேல் உள்ளது யாது என வினவினேனாக. மங்கைப் பருவத்தில் உள்ள உனது முன்னைப் பருவப் பெயரிற் பொருத்திய முதலெத்து நீங்கியதுணர்த்தும் பொருள் என்றார் அங்கே கங்கையன்றோ இருந்தது என்று நான் சொன்னேன் திருமகள் போல்பவளே. கழுக்கடையென்னும் சூலப்படையும் எமது கைக்கண் உளது என்று உரைக்கின்றார் இதுதான் என்னையோ?

பாடல் 21

துதிசே ரொற்றி வளர்தரும் துரையே நீர்முன் னாடலுறும்  
பதியா தென்றே னப்பெயர்முற் பகரீ தெழுத்தைப் பறித்திதென்றார்  
நிதிசேர்ந் திடுமெப் பெயர்யாது நிகழுத்து மென்றே ண்பிட்ட  
தெதுவோ வதுகா னண்கின்றா ரிதுதான் சேழி யென்னோம்.

உரை : ஏடி. சேடி. புகழ் பொருந்திய திருவொற்றியூரில் உறையும் தருமதுரையாகிய பெருமானே. நீவிர் முன்னை நாளில் திருவினையாடல் புரிந்தபதி யாது என்று வினவினேன், பதிக்குள்ள பெயரின் முன்னர்க் கூறப்படும் இரண்டு எழுத்துக்கள் நீங்க நிற்பது என்றார் செல்வம் மிக்க அப்பதியின் பெயர் யாதாம் கூறுமின் என்று நான் கேட்க. நீ கிட்டுரைத்த பெயர் யாதோ அதுவே எனக் கூறுகின்றார் இது என்னையோ,

## பாடல் 22

உடற்கச் சுயிரா மொற்றியுள் ருமது திருப்பேர் யாதென்றேன்  
குடக்குச் சிவந்த பொழுதினைமுன் கொண்ட வண்ண ராமிமன்றார்  
விடைக்குக் கருத்தா வாந்தாம் விளம்பன் மிகக்கற் றவிரென்றே  
னிடக்குப் புகன்றா யென்கின்றா ரிதுதான் சேழி யென்னோம்.

உரை : பிச்சைத் தேவரை நோக்கி. ஏடு, சேழி, உடற்கண் நிலவும் உயிர்க் குயிராகிய திருவொற்றியூரில் இருப்பவரே. உம்முடைய திருப்பெயர் யாது என வினாவினேனாக. மேற்குச் சிவந்த பொழுதைக் குறிக்கும் பெயரை முற்படக்கொண்ட வண்ணர் என உரைத்தார்; அது கேட்ட யான். விடைக்குக் கருத்தாவாகிய நீவீர் உரையாதேலில் மிகவும் கற்றவர் என்று சொன்னேன்; அவர் நீதான் இடக்குப் பேசுகிறாய் என்று உரைக்கின்றார்; இதுதான் என்னையோ,

## பாடல் 23

மணங்கே தாகவான் செயுமாற்றி வள்ளலிவரை வல்விரைவேன்  
பிணங்கேஞ் சிறிது நில்லுமென்றேன் பிணங்கா விழு  
நெண்ணிலவன

வணங்கே நினக்கொன் றினிற்பாதி யதிலோர் பாதி யாகுமிதற்  
கிணங்கேஞ் சிறிது மென்கின்றா ரிதுதான் சேழி யென்னோம்

உரை : ஏடு, சேழி. தாழைகள் தமது மணத்தை வானளாவப் பரப்பும் திருவொற்றியூர்க்கண் வாழும் வள்ளலாகிய இவரை நோக்கி. மிகவும் விரைகின்றீரே ஏற்றுக்கு? சிறிது நில்லும் யாம் பிணங்கமாட்டோம் என்றேனாக. அணாவகு போல்பவளே நேற்றுப் போல் பிணங்காய் எனினும் இன்று நினக்கு ஒன்றினிற் பாதியிற் பாதியேனும் உளதாகும் இதற்கு யாம் சிறிதும் இணங்கமாட்டோம் என்று கவுகின்றார் இதுதான் என்னையோ,

## பாடல் 24

ஒற்றி நகரா ரிவர்த்தமைந் ருவந்தே றுவதிங்கி யாதென்றேன்  
மற்றுன் பருவத் தொருபங்கே மடவா யென்றார் மறைவிடையீ  
திற்றென் றஹிதற் கரிதென்றே னெம்மை யறிவா ரஸ்றியஃ  
தெற்றென் றஹிவா ரென்கின்றா ரிதுதான் சேழி யென்னோம்.

உரை : ஏடு. சேழி, திருவொற்றியூர்க்கண் உறைபவராகிய இவரை நோக்கி, நீவீர் மனமுவந்து இங்கே ஏறும் ஊர்தி யாது என்று கேட்டேனாக, அவர், மடவாய், உனக்குரிய பருவத்தில், ஒருபங்கு என மொழிந்தார் மறைந்த விடை கூறுபவரே, உமதுரை இன்னதென்று அறிதற்காரிதாய் உளது என்று சொன்னேன் அவர் எம்மை அறிபவரன்றிப் பிறர் அஃது எத்தகையது அறிகுவார், அறியாரன்றோ என்று சொல்லுகின்றார் இது தான் என்னையோ.

## பாடல் 25

கண்ணின் மணிபோ லிங்குநிற்குங் கள்வ ரிவரூ ரொற்றியதாம்  
பண்ணின் மொழியாய் நின்பாலோர் பறவைப் பெயர்

வேண் மூன்படைத்

மண்ணின் மிசையோர் பறவையதா வாழ்வாயியன்றா  
ரென்னென்றேதான்  
னெண்ணி யறிந்தீ யென்கின்றா ரிதுதான் சேழி யென்னோம்.

உரை : ஏடு, சேழி, கண்ணைக்கு ஒளி நல்கும் இனிய மணிபோல் இங்கே நிற்கும் கள்வராகிய இவரது ஊர் திருவொற்றியூராம் பண்ணைப் போல் இனிமையறும் சொற்களையுடைய பெண்ணே, நின்னிடத்து ஒரு பறவையின் பெயரைப் பெற வேண்டுகின்றேம் அளிப்பாயாயின்

மண்ணுலகில் ஒரு பறவையாய் வாழ்வாய் என்று சொல்லுகின்றார் நீவிர் சொல்லுவது யாது என்று நான் கேட்கையில் நீயே என்னி அறிக என்று இயம்புகின்றார். இது என்னையோ.

## பாடல் 26

சேடார் வளஞ்கு மீழாற்றிநகர் செல்வப் பெருமா ஸிவர்த்தமைநா  
னோடார் கரத்தீ ரிரண்டோள்க ஞுடையீ ரிரண்னென் றுரைத்தேனீ  
கோடா கோடி முகநூறு கோடா கோடி களமின்னே  
யீடா யுடையா யியன்கின்றா ரிதுதான் சேழி யியன்னேம.

உரை : ஏடு, சேழி, பெருமை சான்ற வளம் குழ்ந்த தீருவாற்றியூர்க்கண் உறையும் செல்வப் பெருமானாகிய கிவரை நோக்கி, தீருவோடு ஏந்திய கையும் எட்டாகிய தோள்களையும் உடையீரே, என்னையோ என்று வினவினோனாக, கோடா கோடி, முகமும் நூறு கோடாகோடி கழுத்தும் ஈடாகக் கொண்டுள்ளாயே, இஃது என்னையோ என்று கேட்கின்றார்; இதுதான் என்னையோ.

## பாடல் 27

துருமஞ் செழிக்கும் பொழிலாற்றித் தோன்றா விச்கு நீர்வந்த  
கருமஞ் சொலுமிமன் றேனிவண்யாங் கடாதற்

## குண்பா லெம்புடைமைத்

தருமம் பெறக்கண் டாமின்றார் தருவ விருந்தா லென்றேனில்  
விருமந் தரமோ வென்கின்றா ரிதுதான் சேழி யியன்னேம.

உரை : ஏடு, சேழி, நன்மரங்கள் செழித்து வளரும் பொழில்களையுடைய தீருவாற்றியூர்க்கண் உறையும்

தலைமகனே, இவ்விடத்துக்குக் நீவிர் வந்த செய்தி யாதாம் சொல்லுக என்று கேட்டேனாக, இவ்விடத்தில் விளவு வந்தது உன்பால், எமது உடைமையாகிய தருமம் இடம் பெறக் கண்டேம் என்று சொன்னார்; இருந்தால் தருவேன் என்று நான் சொன்னதற்கு நீன் வீடு என்ன பெரிய மந்தர மலையோ என்று கூறுகின்றார்; இதுதான் என்னையோ

## பாடல் 28

ஒருகை முகத்தோர்க் கையிரலு மொற்றித் தேவ ரிவர்த்தமைநான்  
வருகை யுவந்தீ ரிரண்றனைநீர் மருவி யணைதல் வேண்டுமென்றேன்  
ரருகை யுடனே யகங்காரந் தனையெய்ம் மழயார் தமையக்கை  
யிருகை வளைசிந் தென்கின்றா ரிதுதான் சேழி யியன்னேம.

உரை : ஏடு, சேழி, ஒருகை பொருந்திய முகத்தையுடைய விநாயகர்க்குத் தந்தை எனப்படும் தீருவாற்றியூர்ப் பிச்சைத் தேவராகிய இவரை, நான் வரவேற்று எம்மனைக்கு மகிழ்வுடன் வருகை புரிந்த தாங்கள் என்னைக் கலந்து அணைதல் வேண்டுமென உரைத்தேன்; அது கேட்டுத் தருகையுடன் அகங்காரத்தையும் எம்முடைய அடியார்களையும் மனமயக்கத்தையும், முறையே இருகை வளை சிந்து என்று கூறுகின்றார்; இதுதான் என்னையோ.

## பாடல் 29

திருத்த மிகுஞ்சீ ரொற்றியில்வாழ் தேவ ரேயிங் கெதுவேண்டி  
வருத்த மலர்க்கா லுறநடந்து வந்தீ ரிரண்றேன் மாதேநீ  
யருத்தந் தெளிந்தே நிருவாண மாகவுன்ற ணகத்தருட்க  
ணிருத்த வடைந்தே மென்கின்றா ரிதுதான் சேழி யியன்னேம.

உரை : ஏடு, சேழி, தீருந்திய நிலையால் சிறப்பு மிகும்

திருவொற்றியூரில் உள்ள பிச்சைத்தேவரே, இவ்விடத்தில் யாதினை விரும்பிப் பூப்போலும் திருவடிகள் வருத்தமுற நடந்து வந்தீர் என்று கேட்டேனாக, பெண்ணே, எனது வருகையின் உட்பொருளைத் தெரிந்துணர்ந்து நீ நிருவாணம் எதிவும், உன்னுடைய மனத்தின்கண் அருட்பார்வை பதியவும் வந்தடைந்தோம் என வுரைக்கின்றார் இதுதான் என்னையோ

## பாடல் 30

வளஞ்சே ரொற்றி மாணிக்க வண்ண ராகு மிவர்த்தமைநான்

குளஞ்சேர்ந் திருந்த துமக்கொருகண் கோலச்

சடையீரழகிதன்றேன்

களஞ்சேர் குளத்தி னெழின்முலைக்கண் காளா

வோறைந் துணக்கழகீ

திளஞ்சேல் விழியா யென்கின்றா ரிதுதான் சேழி யென்னோ.

உரை : ஏடி, சேடி, வளமிக்க திருவொற்றியூரில் உறையும் மாணிக்க மணியின் நிறத்தையுடையராகிய இவரைப்பார்த்து, ஜயனே, உமக்கு ஒருகண் நெற்றியில் உளது அழகிய சடையையுடையவராகிய உமக்கு அது அழகு தருகிறது என்று சொன்னேன் இளஞ் சேல்மீன் போன்ற கண்ணை யுடையவளே, இடம் அமைந்த நெற்றியிலுள்ள ஒரு கண்ணிலும் எழுச்சியையுடைய நின் முலையிற் கண் அஞ்சு உள்ளன உனக்கு இவ்வாறிருப்பது அழகாக இருக்கிறது என்று உரைக்கின்றார் இதுதான் என்னையோ.

## பாடல் 31

பலஞ்சே ரொற்றிப் பதியுடையீர் பதிவே றுண்டோ நுமக்கென்றே னுவஞ்சேர் வெண்பிபான் மலையின்றா றுண்டோ நீண்ட

மலையின்றேன்

வலஞ்சே ரிடைத்தவ் வருவித்த மலைகா ணதனின் மம்முதல்சென் றிலஞ்சேர்ந் ததுவு மென்கின்றா ரிதுதான் சேழி யென்னோ.

உரை : ஏடி, சேடி பயன்கள் பலவடைய திருவொற்றியூரையுடைய உமக்கு இதனின் வேறு இடமுண்டோ என்று வினவினேனாக, வலிமை கொண்ட வெள்ளிமலை என்று இவர் விடை கூறினார் இதனின் நெந்திய மலையுண்டோ என யான் மீளவும் கேட்டேன் வலிமை கொண்ட ஓசையடைய தகரத்தை இடையிலே வருவிக்கப் பெற்ற மலையுண்டு காண் என்று மொழிந்து. அதன் முதலெழுத்தாகிய மகரம் நீங்க நின்ற பெயருடன் இலமென்பதன் பெயர் சேர வருவதும். உண்டென்று சொன்னார் இதுதான் என்னையோ.

## பாடல் 32

வயலா ரொற்றி வாணிரிவர் வந்தார் நின்றார் வாயதிறவார்

செயலார் விரல்கண் முடக்கியழி சேர்த்தீ ரிதழ்கள் விரிவித்தார்

மயலா ருளத்தோ டென்னினன்றேன் மறித்தோர்

விரலா லென்னுடைய

வியலார் வழவிற் கட்டுகின்றா ரிதுதான் சேழி யென்னோ.

உரை : ஏடி, சேடி வயல்கள் பொருந்திய திருவொற்றியூர்க்கண் வாழ்ப்பராகிய இவர், நம் மனைக்கு வந்து வாய் தீறவாமல் நின்றார் செய்கை கட்குரிய கைவிரல்களின் சுண்டுவெறல் மோதிரவிரல் இரண்டையும் முடக்கி அங்கைக்குள் சேர்த்து

எஞ்சிய இருவிரல்களை நியிர்த்து விரிவித்தார் அஸங்கிய கருத்தோடு நான் என்னை என்று கேட்டேன் மறுபடியும் ஒரு விரலால் இயன்று வளரும் என் உடம்பைச் சுட்டிக்காட்டுகின்றார் இதுதான் என்னையோ.

## பாடல் 33

பேர்வா மூற்றி வாணிவர் பேசா மெளன யோகியராய்ச்  
சீர்வாழ் நுமது மனையினிடைச் சேர்ந்தார் விழைவிவன்  
செப்புமென்றே

ணோர்வா மூழியுங் குழலணியு மொருநல் விரலாற் சுட்டியுந்தும்  
மேர்வா மூருகை பார்க்கின்றார் ரிதுதான் சேழி யென்னே,

உரை : ஏடு, சேழி புகழ் நிலவும் தீருவாற்றியூரில் வாழ்பவராகிய இப் பிச்சைத்தேவர் வாய் பேசாது மவுனவிரதம் உடையராய்ச் சிறப்புறும் நம்முடைய மனைக் குப்போந்தராக, விருப்பம் யாது சொல்லுமின் என்று கேட்டேன் அவர் கைவிரலால் தமது அடியையும், யான் கந்தலில் அணிந்த சில்லன்ற அணியையும் சுட்டிக் காட்டித் தமது கையை விரித்துப் பார்க்கின்றார் இதுதான் என்னையோ.

## பாடல் 34

பெருஞ்சீராற்றி வாணிவர் பேசா மெளனம் பிழத்திங்கே  
விரிஞ்சீர் தரநின் றுடன்கீழ்மேலு நோக்கி விரைந்தார்யான்  
வருஞ்சீருடையீர் மணிவார்த்தை வகுக்க விவன்றேன்

மார்பிடைக்கா

முருஞ்சீர் மணியைக் காட்டுகின்றாரிதுதான் சேழி யென்னேழி,

உரை : ஏடு, சேழி பெரிய சீர்கொண்ட தீருவாற்றியூரில் வாழ்பவராகிய இவர் பேசா மவுன விரதம் மேற்கொண்டு இங்கே வந்து கண் மலர்கள் விரித்து காணப்பட்டாரை ஈர்த்துப் பிணிக்க நின்றதனோடு அமையாமல், என்னை அடி முதல் உச்சி வரை பார்த்துவிட்டு ச் செல்ல விரைந்தார் அவரை நிறுத்தி, பெருகி வரும் சிறப்புடையவரே, மணி போன்ற சொற்களால் வேண்டுவதைத் தெளிய வுரையின் என்றேனாக, என் மார்பிடைக் கீடக்கும் மாலையாக் கோக்கப் பட்டுள்ள பெரிய சிறப்புடைய மணிகளைக் காட்டுகின்றார் இதுதான் என்னையோ.

## பாடல் 35

வலந்துங் கியசீராற்றிநகர்வள்ள வலர்தாம் மெளனமொடு கலந்திங் கிருந்த வண்டசத்தைக்காட்டி மூன்று விரண்ட்டி நலந்துங் குறப்பின் ணமூடக்கிநண்ணு மிநத நகத்திதாடுவா யிலந்துங் கரத்தாற் குறிக்கின்றாரிதுதான் சேழி யென்னேழி,

உரை: ஏடு, சேழி, வன்மை பொருந்திய சீருடைய தீருவாற்றியூர் உறையும் வள்ளலாகிய இவர் மவுன விரத மூடையராய் வந்தவர், பெண்ணூம் ஆணுமாய்க் கூடியிருந்த மயில் இரண்டைக் காட்டி, காட்டிய சுட்டு விரலுடன் ஏனை விரல் மூன்றையும் நீட்டி, பின்பு அவற்றுள் நடு விரலை மடக்கி, இப்போது பொருந்துமிந்த நகபதம் அமையக் கூடுதற்கு வாய்ந்த இல்லத்தைத் தமது கையில் குறித்து நோக்குகின்றார் இது என்னையோ

## பாடல் 36

தேனார் பொழிலா ரொற்றியில்வாழ்தேவ ரிவர்வாய் திறவாராய்  
மானார் கரத்தோர் நகந்திதரித்துவாளா நின்றார் நீளார்வந்  
தானா ருளத்தோ மியாதிதன்றேன்றங்கைத் தலத்திற் றலையையை  
யெனா டுவே காட்டுகின்றாரிதுதான் சேழி யென்னேழி.

உரை : ஏடி, சேழி தேன் பொருந்திய மலர்கள் நிறைந்த  
சோலை சூழந்த திருவொற்றியூரில் வாழுகின்ற பிச்சைத்  
தேவராகிய இவர் வாய் திறவா மவுனியராய் வந்து,  
மாணேந்தும் கையில் ஒரு நகத்தை ஒசையுண்டாகத் தட்டி  
வெறிதே நின்றராக, அவரைக் கண்டு அன்புமிக்க  
உள்ளத்துடன் வேண்டுவது யாது என வினவினேன் அவர்  
தமது கையில் கொண்ட தரையை யான் காணக்  
காட்டுகின்றார். இதுதான் என்னை?

## பாடல் 37

செச்சை யழகர் திருவொற்றித் தேவ ரிவர்வாய் திறவாராய்  
மெச்ச மொருகாற் கரந்தாட்டுமீண்டு மிடற்றக் கரம்வைதார்  
பிச்ச ரத்திகேள் வேண்டுவதுபேச் ரென்றேன் றமைக்காட்டி  
யிச்சை யெணையுங் குறிக்கின்றாரிதுதான் சேழி யென்னேழி

உரை : ஏடி, சேழி வெட்சி மாலையணியும் அழுகுடையரான  
திருவொற்றியூர்ப் பிச்சைத் தேவராகிய இவர் வாய்திறவா  
மவுனமேற் கொண்டு கண்டோர் மெச்சமாறு ஒருமுறை  
கையால் மற்றொறு கையைத் தொட்டுப் பின்னும் அக்  
கையைக் கழுத்தில் வைத்து என்னை நோக்கினார்  
பித்தராகிய அடிகளே, நீர் வேண்டு வதனை வாய்விட்டு  
விளம்பும் என்றேன் புன்முறுவவூடன் அன்புருவாய் நிற்கும்  
என்னைக் குறித்து நோக்குகின்றார். அதுதான் என்னையோ.

## பாடல் 38

மன்றார் நிலையார் திருவொற்றிவாணார் இவர்தாம் மவுனியாடு  
நின்றார் இருகை யொலியிசைத்தார்நிமிர்ந்தார் தவிசின்  
நிலைகுறைத்தார்  
நன்றார் அமுது சிறிதுமிழ்ந்தார்நித்தார் யாவும் ஜயமென்றேன்  
இன்றா மறைக்கை யேந்துகின்றாரிதுதான் சேழி என்னையி.

உரை : ஏடி, சேழி, சபையின்கண் நின்றாடும் இயல்பினராகித்  
திருவொற்றியூரில் வாழ்பவராகிய இப் பிச்சைத்தேவர்  
பேசாமவுனியாய் வந்து எம்மனைக்கண் நின்றவர்  
இருகையையும் தட்டி ஒசை செய்தார் அது கேட்டு அவர்முன்  
சென்று நின்ற என்னைக் கண்டு நிமிர்ந்தார் இந்த நிமிரல்  
ஏன் என எண்ணுகையில் அவருக்கிட்ட ஆசனத்தின்  
நீளத்தைக் குறைத்தார் பின்பு நல்ல எச்சிலாகிய  
வாயமுதக்கைச் சிறிது வெளியே துப்பினார். சதிபாடல் போல்  
அவிநுயம் காட்டி நடித்தார். இவற்றையெல்லாம் பார்த்து  
யாவும் எனக்கு விளங்கா ஜயமாகவுள்ளன என்றேன்  
அவரும் இனிய தமது கையைத் தாமரை மலர் போல் விரித்து  
ஏந்துகின்றார் இதுதான் என்னையோ.

## பாடல் 39

வாரா விருந்தாய் வள்ளலிவர்வந்தார் மெளன மொடுநின்றார்  
நீரா வரங்கே யிருப்பதென்றேனீண்ட சடையைக் குறிப்பித்தார்  
ஊரா வைத்த தெதுவென்றே னொண்டைக

யோடிடன் ஸிடத்தினில்வைத்  
தேரார் கரத்தாற் சுட்டுகின்றார் ரிதுதான் சேழி யென்னேழி.

உரை : ஏடு, சேடி, வள்ளலாகிய இவர் இதுவரை வந்திராத விருந்தினாராய் வந்து, நமது மனை முற்றத்தில் மவுன மேற்கொண்டு நின்றாராக, பலியிடுவான் சென்ற யான் நீர் யார்? எங்கே இருப்பது என்று வினாவினேனாக, தமது நீண்ட சடை முடியைக் குறித்துக் காட்டினார் உறையும் ஊராகக் கொண்டது யாது என்று யான் மேலும் கேட்டபோது, ஒள்ளிய தமது கையலேந்திய தீருவோட்டை என்னிடத்தில் வைத்துப் பின்னர் வந்து பெற்றுக் கொள்வேன் என்பது புலப்படத் தமது கையாற் சுட்டிக் காட்டுகின்றார். இதுதான் என்னையோ?

## பாடல் 40

செங்கேழ் கங்கைச் சடையார்வாய்திறவா ராக வீண்டடைந்தா  
வரங்கே யிருந்திங் கணைந்ததுகா வெணங்கள் பிபருமா  
வெண்றேனென்  
னங்கே முருகி னகன்றுபோயங்கே யிறைப்போ தமர்ந்திதமுந்தே  
யிங்கே நடந்து வருகின்றாரிதுதான் சேழி யென்னெழி.

உரை : ஏடு, சேடி கங்கையைச் சீவந்த சடைக்கண் உடைய வராகிய பிச்சைத் தேவர் பேசா மவுனியராய் இங்கே வந்தாராக, எங்கள் பெருமானாகிய தாங்கள் எங்கேயிருந்து இவ்விடம் நோக்கி வந்தது என்று வினாவினேனாக, என் அருகினின்று ஏழடி அகன்று அவ்விடம் அடைந்து, அங்கே சிறிதுபோது தங்கிருந்து, பின்பு இவ்விடத்துக்கு நடந்து வருகின்றார் இதுதான் என்னையோ?

## பாடல் 41

கொடையா ரொற்றி வாணிரிவர் கறூ மெனா ராகிநின்றார்  
தொடையா ரிதழி மதிச்சடையென் துரையே விழைவே  
துமக்கென்றே  
ஞூடையார் துன்னற் கந்தைத்தனை யற்றுநோக்கி நகைசெய்தே  
யிடையாக் கழுமுட் காட்டுகின்றார் ரிதுதான் சேழி யென்னேம்.

உரை : ஏடு, ஜெஷுட்டுலார்க்குக் கொடுப்பவர் மலிந்த தீருவாற்றியூர் வாழ்ந்தராகிய பிச்சைத்தேவர், பேசாத மவுனியாய் நமது மனைமுற்றத்தே வந்து நின்றாக, மாலையாத் தொடுக்கப்பட்டமைந்த ஆத்தி மாலையும் கொன்றை மாலையும் தீங்களும் அணிந்த சடையையுடைய எமது துரையே, நீவீர் வரும்புவது யாது என்று வினாவினேன் இடையில் உடையாக உடுத்திருந்த பல தையல்களையுடைய கந்தைத் துணியைப் பார்த்து, என்னையும் நோக்கி நகைத்துத் தமது இடையைச் சாரத் தாங்கியிருந்த சூலப்படையைக் காட்டுகின்றார்.

## பாடல் 42

பொன்னைக் கொடுத்தும் புணர்வரியபுனித ரிவரூ ரொற்றியதா  
முன்னைத் தவத்தா லியாங்காணமுன்னை நின்றார் முகமலர்ந்து  
மின்னிற் பொலியுஞ் சடையிரண்வேண்டு மென்றே ஞுணசெய்யா  
என்னச் சினங்கா வெண்கின்றாரிதுதான் சேழி யென்னேழி.

உரை: ஏடு, சேடி, பொன்னை மிகக் கொடுத்தாலும் கூடுதற்காய் தூயராகிய இத் தேவரது ஊர் தீருவாற்றியூராம் முற்பிறப்புக்களில் செய்த தவப்பயனால் யாம் கண்ணிற் காணுமாறு எதிரே வந்து நின்றாக, முகமலர்ச்சியுடன்,

மின்னல் போல் விளங்கும் சடையையுடையவரே, நீர் வேண்டுவது யாது என்று வினவினேன் உண்பதற்குச் செய்யவள் உறையும் இல்லத்தை விரும்பினோம் என்று சொல்லுகின்றார் இதுதான் என்னையோ.

## பாடல் 43

வயலார் சோலை யெழிலிலாற்றிவாண ராகு மிவர்த்தமைநான்  
செலா ரழியரக் கருள்வீர்நூஞ்சிரத்து முரத்துந் திகழுகரத்தும்  
வியலாய்க் கொண்ட தென்னேன்றேன்விளங்கும் பிநாக

மலையுன்று

மியலாற் காண்மு யென்கின்றாரிதுதான் சேழி யென்னேழி.

உரை : ஏடி, சேழி, வயல்களும் பொருந்தியதால் அழகுடைய ஒற்றியூரில் வாழ்பவராகிய இவரை நான் பணிபுரியும் அடியவர்கட்டு அருள் புரிபவராகிய உம்முடைய சிரத்திலும் மார்பிலும் கையிலும் பெருமையாகக் கொண்டது யாது என்று வினவினேன் மூன்றிலும் பிநாகம் அமைந்து விளங்கும் அதனைப் பிநாகம் என்ற சொல்கின்ற இயல்வகையிற் காண்க என்று சொல்லுகின்றார். இதுதான் என்னையோ.

## பாடல் 44

பொதுநின் றருள்வீராற்றியூரிப் பூஷந் தியதிதன் விழியென்றே  
ரிதுவென் றறிநா மேறுகின்றதென்றா ரேறு கின்றதுதா  
னெதுவென் றுறைத்தே னெதுநடுவோரிரழுத்திட்ட றிந் யென்றுசொலி  
யெதிர்நின் றுவந்து நகைக்கின்றாரிதுதான் சேழி யென்னேழி.

உரை : ஏடி, சேழி, பொது எனப்படும் அம்பலத்தீல் நின்றாடு பவராகிய நீர், தீருவொற்றியூரில் உறைகின்றீர் உம்முடைய கண் அழகில் தாமரைப்பூவின் மிக்குளது என்று சொன்னேனாக, உந்தியது என்றதைத் தாமரைப் பூப்போலும் உந்தியை யுடையதென்று பொருள் கொண்டு, இது நாம் ஊர்தியாகக் கொண்டு ஏறுவது என்று சொன்னார். அது கேட்டதும் நீவீர் ஏறுவதாகிய ஊர்தி எது என்று வினவினேன் எது என்றும் சொல்லின் இடையில் ஓர் எழுத்தைப் பெய்து அறிந்து கொள்க என்று சொல்லி, என் எதிரே நின்று மிக்க உவப்புடன் நகைக்கின்றார் இதுதான் என்னையோ.

## பாடல் 45

இட்டங் களித்த தொற்றியூரின்மூல் வேளை யெவினென்றேன்  
சுட்டுஞ் சுதனே யென்றார் நான்சுட்டி யறியச் சொலுமென்றேன்  
பட்டுண் மருங்குற் பாவாய்ந்பரித்து தன்றே பாரிரண்றே  
யெட்டுங் களிப்பா வூரைக்கின்றாரிதுதான் சேழி யென்னேழி.

உரை: ஏடி, சேழி, அயைார் வேண்டுவதளித்து மகிழ்வித்த தீருவொற்றியூரில் தேவரே, நீவர் இங்கு இவ்வேளை விரும்புவது யாது என்று கேட்டேனாக, யாவரும் சுட்டியுரைக்கும் மகனே யாகும் என்று கொண்னார் என்று வினாவுக்கு நேரிய விடையாக இல்லாமையால் இன்னதெனச் சுட்டிக்காட்டி யான் அறியச் சொல்லுமின் என்று வேண்டினேன் பட்டாடை யுடுத்த இடையை யுடைய பாவையே, நீ உடலில் தாங்கியிருப்பதன்றோ நான் கூறுவது பார் என்று எண்ணிக் களிப்பெய்துமாறு கூறுகின்றார் இதுதான் என்னையோ.

## பாடல் 46

பாற்றுக் கணத்தா ரிவர்காட்டுப்பள்ளித் தலைவர் ரொற்றியினின்  
றாற்றுப் பசித்து வந்தாராமன் மிடுமி னொன்றுரைத்தேன்  
சோற்றுக் கிளைத்தோ மாயினும் யாஞ்சிகால்லுக் கிளையேங்  
கீழ்ப்பள்ளி

யேற்றுக் கிடந்தா யென்கின்றாரிதுதான் சேழி யென்னேழி.

உரை : ஏடு, சேழி, பருந்தும் கழுகும் பாறுகாற் பேய்களும் ஆகிய கூட்டத்தைச் சூழவடையவராகிய இவர் திருக்காட்டுப் பள்ளிக்குத் தலைவர் திருவொற்றியூரினின்றும் மிகப் பசித்து வந்துள்ளாராம் இவர்க்கு அன்னம் இடுமின் என்று தோழியர்க்குச் சொன்னேன் உடனே, இவர்யாம் சோற்றுப் பசியால் இளைத்து வந்தோமேயன்றிச் சிறுசொற்கள் கேட்கப் பொறேம் கீழாய் நிலத்தைப் பள்ளியாக ஏற்றுக் கீட்கின்றாய் என்று சொல்லுகின்றார் இதுதான் என்னையோ.

## பாடல் 47

குருகா ரொற்றி வாணர்பலிகொள்ள வகையுண் டோவென்றே  
னொருகா லெத்தீ டேரயேன்றாரொருகா லெடுத்துக்காட்டுமென்றேன்  
வருகா விரிப்பொன் னம்பலத்தேவந்தாற் காட்டு கின்றாம்வீ  
ழிருகா லுடையா யென்கின்றாரிதுதான் சேழி யென்னேழி

உரை : ஏடு, சேழி பல்வகைப் புள்ளினங்கள் வாழும் திருவொற்றியூர்க்கண்வாழ்பவராகிய பிச்சைத்தேவர் பலிவேண்டி வந்தாராகப் பலயேற்றற்கு உம்பால் பாத்திரமுள்ளதோ என்று கேட்டேனாக, அதனைச் செவியேலாராய், ஒருகால் சொல்லும் என்று சொன்னார் பலியேற்கும் கலத்தை ஒருகால் எடுத்துக் காட்டும் என்று

சொன்னனேன் அதற்கு அவர் பாயும் பொன்னம்பலத்துக்கு வந்தால் காட்டுவேம் என்று சொல்லுகின்றார் இதுதான் என்னையோ.

## பாடல் 48

வேலை ஞாலம் புகழிழாற்றிவிளங்குந் தேவ ரணிகின்ற  
மாலை யாடிதன் றேனயன் மான்மாலை யகற்றுமாலையியன்றார்  
சோலை மலரன் றேயியன்றேன் சோலை யேநாந் தொடுப்பதென  
வேல முறுவல் புரிகின்றாரிதுதான் சேழி யென்னேழி.

உரை : ஏடு, சேழி, கடல் சூழந்த நிலவுலகம் புகழும் திருவொற்றி நகர்க்கண் விளங்குகின்ற பிச்சைத்தேவராகிய நீவீர் அணிந்து கொள்ளஞ்சின்ற மாலை யாது என்று வினவினேனாக, பிரமன் திருமால் ஆகிய இருவர்க்குண்டான மயக்கத்தை நீக்கவல்ல மாலை என்று விடை சூறினார் அற்றேல் மாலை மருந்தாகுமேயன்றி, சோலை மலரன்றாம் என்று மறுத்தேன் அவர் சோலையே நாம் மாலையாய்த் தொடுத்தணிவது என்று சொல்லித் தமது விடையை ஏற்குமாறு புன்முறுவல் செய்கின்றார் இது தான் என்னையோ.

## பாடல் 49

உயிரு ஞாறையீர் திருவொற்றியுடையீர் நீரென் மேற்பிழத்த  
வயிர மதனை விடுமென்றேன்வயிரி யலநீ மாதேயாஞ்  
செயிர தகற்றுன் முலையிடங்கொள்கில்ல னலகான் டெளியென்றே  
யியல்கொண் முறுவல் புரிகின்றாரிதுதான் சேழி யென்னேழி.

உரை : ஏடு, சேழி, உயிர்க்குயிராய் உள்ளாறையும் திருவொற்றியூரை இடமாக வடையவரே, நீவீர் என்மேல் கொண்ட வயிரத்தை விடுதல் வேண்டும் என்று வேண்டுனேன்

அவர் என்னெனப் பார்த்து, மாதே, நீ எனக்குப் பகையல்லை யாழும் பகைக்கேதுவாகிய துன்பத்தை யகற்றும் போகச் செல்வனாகிய இந்திரனல்ல் இதனைத் தெளியவுனர்க் என்று சொல்லி, அழகிய புன்முறுவல் செய்கின்றார் அதுதான் என்னையோ.

## பாடல் 50

தண்கா வளஞ்குழ் திருவாற்றித் தலத்தி மயர்ந்த சாமிநுஸ்கை யெண்கார் முகமாப் பொன் னென்றே ஸிடையிட் டறித ஸரிதென்றார் மண்கா தலிக்கு மாடிடன்றேன் மதிக்குங் கணைவி லன்றென்றே யெண்கா ணைகசெய் தருள்கின்றா ரிதுதான் சேழி யென்னேம்.

உரை : ஏடு, சேழி, தண்ணீய சோலைகளும் பல்வகை வளங்களும் சூழுந்த திருவாற்றியூரிலுள்ள தலைவராகிய கிவரை நோக்கி, சாமி, உமது கையில் ஏந்தப்பட்ட வில் மாபெரும் பொன்னாகும் என்று சொன்னேன் அது கேட்ட அவர், ஆம் அது பொன்னேயாயினும் எடை போட்டு மாற்றிவது ஆகாத செயலாகும் என்று சொன்னார் என்றாலும் மண்ணைக்குத் து மக்களால் அப்பொன் மிகவும் காதலித்துப் பேணப்படும் பொருளாம் என்று நான் சொன்னேனாக, நீ சொல்லும் மாடு வில்லுக்கு அம்பாகுமேயன்றி வில்லாகாது என்று சொல்லி என்னைப் பார்த்து நகைக்கின்றார் இதுதான் என்னையோ.

## பாடல் 51

செய்காண் வளஞ்கு ழோற்றியூர்திருமான் முதன்முத் தேவர்கட்கு மைகா ணீரென் றேளிதன்மேலணங்கே நீயே முடைதியென்றார் மெய்கா ணைதுதா னென்னென்றேன்விளங்குஞ் சுட்டுப் பியரென்றே யெய்கா ணுறவே நகைக்கின்றாரிதுதான் சேழி யென்னேம்.

உரை: ஏடு, சேழி, வயல்களிடத்தே விளையும் பல்வகை வளங்குழுந்த திருவாற்றியூர்க்கண் உள்ள தேவர், திருமால் முதலிய தேவர் மூவர்க்கும் நீர் தலைவர்க்காண் என்றேனாக, பெண்ணே, நீ ஜமேல் ஏழ் அடைவாய் என்றார் நீர் சொல்வது மெய்தான் அது யாது என்று வினாவினேன் அது நூல்களில் விளங்கும் சுட்டுப்பெயர் என்று சொல்லி எனக்கு அயர்வுண்டாமாறு நகைக்கின்றார் இதுதான் என்னையோ.

## பாடல் 52

விண்டு வணங்கு மொற்றியூர்மென்பு விருந்தும் வண்புவில் வண்டு விழுந்த தென்றேனம்மலர்க்கை வண்டும் விழுந்ததென்றார் தொண்டரக் கருள்ளீர் மிகவென்றேன்றோகாய் நாமே

தொண்டினன

வெண்டங் குறவே நகைக்கின்றாரிதுதான் சேழி யென்னேம்.

உரை : ஏடு, சேழி, திருமால் வழிபட்டு வணங்கும் திருவாற்றியூரில் உள்ள பிச்சைத் தேவரே, மெல்லியப் பூப்போன்ற கைகளனின்றும் வளைகள் கழன்று வளவிய நிலத்தின் மேல் வீழுந்தொழிந்ததே என்று சொன்னேனாக, மலர் போன்ற கையில் சங்கேந்தும் எமக்குரிய திருமாலும் நிலத்தில் வீழுந்து கிடக்கின்றார் காண் என்று சொல்லுகின்றார். நீவீர் தொண்டாராகிய நம்பியாரூர் பொருட்டுத் தூது சென்று மிக்க அருள் புரிந்தீரன்றோ என்று கேட்டேன் மயில் போன்றவளே, நானே அடியார்க்குத் தொண்டு செய்யும் தொண்டன் என்று மனத்தில் மறவாவாறு நகைத்தருளுகின்றார் இதுதான் என்னையோ.

## பாடல் 53

மட்டார் மலர்க்கா வொற்றியுள்ளிருப்பதிக்குங் கலைமேல் வழுமிமன்றே  
னெட்டா மெழுத்தை யெடுத்ததுநாமிசைத்தே மென்றா ரெட்டாக  
வட்டா வறுமல் வெழுத்தறியவரைப்பீ ரெண்றே னந்தணரூர்க்  
கிட்டார் நாம மென்கின்றாரிதுதான் வேழி யென்னேழி.

உரை : ஏடி, சேடி தேன் சொரியும் மலர்கள் நிறைந்த சோலைகளையடைய தீருவொற்றியூரிலுள்ள பிச்சைத்தேவரே, போர்வையாக மதித்து மேலிட்டிருக்கும் ஆடை மேலே விழுகிற தென்று சொன்னேனாக, நான் எட்டாம் எழுத்தை எடுத்துச் சொன்னேன் என்று சொல்லுகின்றார்; எட்டாகும் எழுத்தாக உள்ளத்தே சென்று பொருந்தும் அவ்வெழுத்தை இனிது அறிய உரைப்பீராக என்று கேட்டேனாக, அஃது அந்தணர் வாழும் ஊர்க்கு இடும் பெயர் என்று உரைக்கின்றார். அதுதான் என்னையோ.

## பாடல் 54

ஒற்றி நகரீர் மனவசிதானுடையார்க் கருள்வீர் நீரிரண்றேன் பற்றியிறுதி தொடங்கியதுபயிலு மவர்க்கே யருள்விதன்றார் மற்றி சூனர்கி லேனின்றேன்வருந்தே லுள்ள வன்மையிலா மெற்றி லுணர்தி யென்கின்றாரிதுதான் சேழி யென்னேழி.

உரை : ஏடி, சேடி ஒற்றிநகர்க்கண் உறையும் தேவரீர், மனவசி யுடையார்க்குத்தான் நீவர் தீருவருள் ஞானம் நல்குகின்றீர் என்று சொன்னேனாக, அதனை இறுகப் பற்றி இறுதி யெழுத்தில் தொடங்கி ஒது பவர்க்கே அருளப் படுகிறது என்று உரைத்தார் அது தெளிவாகப் புலப்பட மொழிந்தேன் வருந்தாதே, மனத்தின்கண் உள்ளவன்மை போக்கி அன்பாற்

குழைந்து எண்ணைவாயாக என்று கூறுகின்றார் இதுதான் என்னையோ.

## பாடல் 55

வான்யேறாய் பொழில்கு ழூற்றியுள்ள வருந்தா தணைவே னோவிவன்றே

ஞான்றோ யுடற்கென் றார்திதரிய வுரைப்பீ ரெண்றே னோவிதுதான் சான்றோ ருமது மரபோர்ந்து தரித்த பெயர்க்குத் தகாவிதன்றே யேன்றோர் மொழிதந் தருள்கின்றாரிதுதான் சேழி யென்னேம.

உரை : ஏடி, சேடி வானளாவி சோலைகள் குழந்த தீருவொற்றியூரில் உள்ளவரே, வருத்தமின்றி உம்மை யடையவேனா என்று வினவினேனாக, வேறு கருதிக்கொண்டு ஊன் வளம்பெற்று உடற்கு ஆம் என்று சொன்னார்; அவரது சொல்லில் விளக்கமின்மையின் தெரிய வுரைப்பீர் என்று கேட்டேன் அதற்கு அவர், உமது இனத்தின் இயல்பை யென்னைச் சான்றோர் உமக்கு இட்ட பெயருக்கு அது தக்க தன்றாம் என இயைந்ததொரு மொழியை எடுத்துரைக்கின்றார் அது தான் என்னையோ

## பாடல் 56

தீது தவிர்க்கு மொற்றியுள்ளிசல்ல வறுப்ப தென்றென்றே வீது நமக்குத் தெரிந்ததென்றாரினையா மோவிங் கிதுவிவன்றே னோது மழயார் மனக்கங்குலோட்டு நாமே யுணர்ன்றி யேது மிறையன் றென்கின்றா ரிதுதான் சேழி யென்னேம.

உரை : ஏடி. சேடி தன்னை யடைந்தாரது துன்பத்தைப் போக்கும் திருவொற்றியூரில் உள்ள பிச்சைத் தேவரே, எமக்குண்டாகும் வருத்ததை நீக்குவது எப்போது என்று வினாவினேனாக, இது நமக்குத் தெரிந்தது தானே என்று சொன்னார் இங்கே இப்போது நீவிர் உரைக்கும் இது எனது வினாவுக்கு விடையாகுமோ? என்று கேட்டேன் எமது திருப்பெயரை ஒதும் அடியவர் மனத்திற் படியும் அறியாமை யிருஞ்செப் போக்கும் இறைநாமே என்று உணர்க எம்மை யன்றி வேறு யாதும் இறையாவதில்லை என்று அறிவிக்கின்றார் இதுதான் என்னையோ.

## பாடல் 57

ஒன்றை மழுவோ டன்னுடையீ ரொற்றி நகர்வா முத்தமர்ந்திர்  
வண்கை யொருமை நாதவிரன்றேன் வண்கைப் பன்மை நாதவிரன்றா  
விரண்கண்டங்கா வதியசயங்கா வணன்றேன் பொருளான்  
விவையதற்கென்  
விறண்சிரான் மணிதந் தருள்கின்றா ரிதுதான் சேழி யென்னோம்.

உரை : ஏடி, சேடி ஒள்ளிய தனது கையில் மழுவாட்படையும் அனலும் உடையராய்த் திருவொற்றியூரில் வாழகின்ற உத்தமராகிய நீவிர் வளவிய வரம் வழங்குவதொரு கையையுடையை என்றேன் யாம் பலகை நாதர் என்று அவர் சொன்னார் உமது சொல் மனத்தில் அடங்காத அதிசயமாய் கொன்னார் உரைக்கிறது என யான் உரைத்தேனாக, அதற்கு இவை இருக்கிறது என மொழிந்து, என்னியெண்ணி மகிழ்த பொருள்லல் வென்று மொழிந்து, என்னியெண்ணி தக்க சொல்லாகிய மணிகளதைத் தருகின்றார் இதுதான் என்னையோ.

## பாடல் 58

ஒருவ ரெனவா மூற்றியுள்ளுக்கம் மளையுண் டோவிவன்றே னிருவ ரெராருபே ருடையவர்காணைன்றா ரென்னேன்றே ஸம்பேர் மருவ மீற்ற றயலகரம்வயங்கு மிகர மானிதன்றே யிருவ மியாழிதந் தருள்கின்றாரிதுதான் சேழி யென்னோம்.

உரை : ஒருவர் என்ற சிறப்புற்று வாழகின்ற திருவொற்றியூர்க் கண் உள்ளவரே, உமக்கு மணைவியர் உண்டோ என்று கேட்டேன் எனக்கு ஒருவர் உள்ள அவரகட்குப் பெயர் ஒன்றே என்று சொன்னார் அப்பெயர் யாது என்று வினாவியதற்கு எமது பெயரிற் பொருந்திய ஈறுகெட்டு அயலுள்ள அகரம் இகரமானது என்று, கேட்கும் நெஞ்சில் நிலைபெற இருக்கும் விடை கறுகின்றார் இதுதான் என்னையோ.

## பாடல் 59

பேரா ரொற்றியீரும்மைப்பெற்றா வாவரென் ரேனைவர்தம்  
மேரார் பெயரின் முன்பினிரண்டாரங்டா மெழுத்தா விரன்றாவிரன்  
னேரா யுரைப்பி விரன்தேஷிநஞ்ச நெகிழுந்தா லுரைப்பாமென்  
ஹேரா யுரைசிய் தருள்கின்றாரிதுதான் சேழி யென்னோம்.

உரை : ஏடி, சேடி புகழ்பெற்ற திருவொற்றியூரல் இருக்கும் பிச்சைத்தேவரே, உம்மைப் பெற்றவர் யாவர் என்று கேட்டேனாக, நமது அழகிய பெயரின் கண் முன்னேயுள்ள இரண்டைழுத்தும் பின் இரண்டைழுத்துமாகப் பெற்றார் என்று சொன்னார் எனக்கு நேராய் விளங்கு மாறு சொல்லுவீராக என்று மேலும் யான் கேட்கவே, நீ நம்பால அன்பு கொண்டு நெஞ்ச முருகினால், சொல்லுவோம் என்று மனத்தின் கண் எழுச்சியுண்டாக உரைக்கின்றார் இது என்னையோ.

## பாடல் 60

தனிநூன் மறையீ ரொற்றிநகர்தமைக்க வாழ்வீர் தனிநூன்  
வொளிநூ வரசை யைந்தெழுத்தாலுவரி கடத்தி னிரண்டேன்  
களிநூவலனை யிலாழுத்தாக்கடலின் வீழ்த்தி னேமென்றே  
யெளியறே குவப்பின் மொழிகின்றாரிதுதான் சேழி யென்னோம்.

**உரை :** ஏ, சேஷி கோயிலாக நான் மறைகளை யடையவராய்த் தீருவொற்றியூர் செல்வத்தால் பெருகுமாறு வாழ்பவரே, ஒப்பற்ற சிவஞான ஒளியையுடைய தீருநாவுக்கரசரைத் தீருவைந்தெழுத்தை யோதிக் கடலில் மிதந்து கரையேறச் செயதீரன்றே என்று கேட்டேனாக, சிவபோகத்தீற் களித்த நாவலூர் நம்பியாருறை இரண்டெழுத்தால் கடலிற் படிவித்தேம் என்று எனியேனாகிய எனக்கு மகிழ்ச்சியுடன் கொல்லுகின்றார் இதுதான் என்னையோ.

## பாடல் 61

தேழுன் றுளத்தீ ரொற்றியூர்ற்றோர்க் களிப்பி ரோவென்றேன் றாழுன் றறங்பார்க் கயன்மூன்றுந்தருவே மென்றா ரம்மயிகத் தேழுன் றினாநும் மொழியென்றேன்செல்வா யறுமுன் னகையென்றே யெழுன் றுறவே நகைக்கின்றாரிதுதான் சேழி யென்னோம்.

**உரை :** ஏ, சேஷி ஒம் என்ற பிரணவத்தைச் சிந்தைக்கண் வைத்து நினைப்பவர் உள்ளத்தீல் கிருப்பவராய்த் தீருவொற்றியூரில் கோயில் கொண்டிருக்கின்றோ, நீவீர் உம்மை அடைந்தவர்க்கு மறாது அருள்புரிவீரோ என்று வினவினேனாக, தா என மூன்று சொல்பவர்க்கு அயலைழுத்தான் தீ மூன்று தருவேம் என்று சொல்லுகின்றார் அம்மம்ம, எம்முடைய மொழிகள் மிகுவும் தேழுன்றின என்று

நான் சொன்னேன் அதற்கு அவர், சிவந்த வாயித்தேயுள்ள நகை தேழுன்றின என்று சொல்லி இன்பமுண்டாக நகைக்கின்றார் இதுதான் என்னையோ.

## பாடல் 62

மன்னிவளங்கு மொற்றியூர் மடவா ரிரக்கும் வகையதுதான் முன்னி லிலாருதா வாமிமன்றேன்முத்தா வெனலே முறையென்றோ ரென்னி விதுதா னையமென்றேனையக்குந் தெரியு மெனத்திருவா யின்ன ரமுத முகுக்கின்றாரிதுதான் சேழி யென்னோம்.

**உரை :** ஏடி, சேஷி புகழ் நிலைத்து விளங்கும் தீருவொற்றியூர்க் கண் உறைபவரே, மடவராயினார் இரந்து வேண்டும் வகையாதெனில் ஒரு தா ஆகும் என்று சொன்னேனாக, முத்தா என்பதான் முறையாகும் என்று அவர் சொன்னார் இது முறையென்னில் எனக்கு ஜயமாகவுளது என யான் மொழிந்தேன் அதற்கு அவர் எமக்கும்தெரியும் என்று தமது வாயினின்றும் அமுதம் போன்ற சொற்களை வழங்குகின்றார். அதுதான் என்னையோ.

## பாடல் 63

வளஞ்சே ரொற்றி யிவினக்குமாலை யணிவீ ரோவென்றேன் குளஞ்சேர் மொழிப்பின் பாவாய்நின்கோல மனைக்க ணாமகிழ்வா லுளஞ்சேர்ந் தடைந்த போதேநின்னுளத்தி வணிந்தே முணரென்றே யினஞ்சேர் நகைசிச்சு தருள்கின்றாரிதுதான் சேழி யென்னோம்.

**உரை:** ஏடி, சேஷி பல்வகை வளம் பொருந்திய தீருவொற்றியூரவராகிய தேவார் எனக்கு மாலையணிவீரோ என்று கேட்டேனாக, சர்க்கரை போலும் இனிமை கொண்ட

சொற்களையுடைய பெண்பாவை போல்பவளே, உன்னுடைய அழகிய மனைக்கண் யாம் மகிழ்வுடன் மனம் கொண்டு அடைந்ததே உன் மனத்தில் மாலை எய்துவித்தோம் அதனை உணர்க என்று முறுவல் இளநகை புரிகின்றார் இதுதான் என்னையோ.

## பாடல் 64

வீற்றா ரொற்றி நகரமர்ந்தீர்விளாங்கு மலரே விம்புநிடு  
மாற்றா ரெணங்கே ஸிலைகாவிந்டுமாலை முழியேற்பாரிரண்றார்  
சாற்றாச் சுலமே யிதென்றேன்சடையின் முழமே யிதென்றேன்  
யேற்றா தரவான் மொழிகின்றாரிதுதான் சேழி யென்னேடி.

உரை: ஏடி, சேழி தனிச் சிறப்புப்பொருந்தீய ஒற்றிநகர்க்கண் அமர்ந்திருப்பவரே, விளங்குகின்ற அலரே எடுத்தியம் பெரிதும்மாறு பட்டவர் இங்கே உள்ள என்று சொன்னேனாக, இல்லை காண் அதற்குச் சான்று எமது மாலையணிந்த முடியைப் பார் எனவரைக்கின்றார் இது மறுப்புச் சொல்லலாகாத சுலமாம் என்று சொன்னேன் சடையில் உளதே யன்றி முடிமேல் அன்று ஏற்றுக்கொண்டு அன்புடன் உரைக்கின்றார் இதுதான் என்னேடி.

## பாடல் 65

புயப்பா லொற்றி யீர்ச்சம்போமோ வென்றே னாமென்றார்  
வயப்பா வலருக் கிறையாளர்வஞ்சிப் பாவிங் குரைத்திதென்றேன்  
வயப்பா நடையைப் பாவிவனும்பாவிவண்பா கலிப்பா வுரைத்துமென்றே  
பியற்பான் மொழிதந் தருள்கின்றாரிதுதான் சேழி யென்னேி.

உரை: ஏடி, சேழி செல்வமிக்க திருவொற்றியூரில் உள்ளவரே, உம்மைப் பெறாதொழிலேமோ என்று என் மனத்தை வருத்தும் அச்சம் போகுமோ உன்று வினாவினேனாக, போகுமென்று பொருள்பட ஆம் என்றார் வெற்றி கொண்ட ஞானசம்பந்தர் முதலிய பாவலர்க்கு இறைவரான நீர், இங்கே உரைத்தது வஞ்சிப்பாகுமோ என்று கேட்டேன் அவர், வியப்புடைய ஆசிரியப்பா என்னும் பாவையும் வெண்பாவையும் கலிப்பாவையும் உரைக்கின்றோம் என்று தனித்த பால்போன்ற மொழி வழங்குகின்றார் இதுதான் என்னையோ.

## பாடல் 66

தண்ணைம் பொழில்கு மூற்றியுள்ள சங்சஸ் கையிறசேர்த்  
திடுமென்றேன்

திண்ணைம் பலமேல் வருங்கையிறசேர்த்தோ முன்னர்வாதியன்றார்  
வண்ணைம் பலவிம் மொழிக்கிகன்றேன்மடசா யுனது மொழுக்கிகன்றே  
யெண்ணைஸ் கொளாதின் றுரைக்கின்றாரிதுதான் சேழி யென்னேடி.

உரை : ஏடி, சேழி தண்ணைய பொழிலகள் சூழந்த திருவொற்றியூரில் உள்ளவரே, கழன்றுகும் வளையல்களை எம் கையிற் பொருந்தச் சேர்த்தீடுமின் என்று சொன்னேனாக, திண்ணைமாக முன்பு சங்கத்தைப் பலவென்னும் சொன்மேல் வருங்கையில் சேர்த்தேம், அதனைத் தெரிந்து கொள் என்றார் நீவிர் சொல்லும் இம்மொழிக்குப் பொருள் பலவகையாய் உளது என்றேன் இளையவளே, எனது மொழிக்குத்தான் வண்ணைம் வேறு உளது என்று மனத்தீர் பல நினைவுகள் எழுமாறு சொல்லுகின்றார் இதுதான் என்னையோ.

## பாடல் 67

உகஞ்சே ரொற்றி யுருடையிராருமா தவரோ நிரென்றேன்  
முகஞ்சேர் வழவே விரண்டுடையாய் மும்மா தவர்நா

மென்றுரைத்தார்

சுகஞ்சேர்ந் திடுநூம் மொழிக்கென்றேன்றோகா யுனது  
மொழிக்கேன்றே  
யிகஞ்சேர் நயப்பா லுரைக்கீன்றாரிதுதான் சேழி யென்னூடு.

உரை : ஏடு, சேழி தலைமை சான்ற தீருவொற்றியூரை யுடையவரே, நீவீர் ஒரு மாதவரோ என வினாவினேனாக, முகத்தின் கண் கவரிய வேல் போலும் கண்கள் இரண்டு உடையவளே, யாம் மும்மாதவர் என மொழிந்தார் நூம்முடைய சொற்கள் கேட்பதற்குச் சுகமாய் தீருக்கீன்றன என்று சொன்னேன், அதற்கு மயில் போன்றவளே உனது மொழியை கேட்ட அளவில் கிளிகள் வந்து சேர்ந்துவிடும் என்று ஏகற்ற விருப்புண்டாம் வகையில் உரையாடுகின்றார் இதுதான் என்னே.

## பாடல் 68

ஊரா மொற்றி யீராசையுடையே னென்றே னெமக்கலது  
நேரா வழக்குத் தொடுகின்றாய்நினக்கே தென்றார் நீரெனக்குச்  
சேரா வணமீ தென்றேன்முன் சேர்த்தீ தெமுதித் தந்தவர்தம்  
யாரார் மடவா யென்கின்றா ரிதுதான் சேழி யென்னூடு.

உரை : ஏடு, சேழி ஊர் என்று சிறப்பிக்கப்படும் தீருவொற்றி நகரை யுடையவரே, ஆசையுடையேன் என்று சொன்னேனாக, எமக்கள்றி அது நுமக்கு இல்லையே அங்ஙனமிருக்கப் பொருந்தா வழக்குத் தொடுக்கீன்றாய் என்று அவர் சொல்லுகின்றார் அது நீர் எம்மைச் சேராவணம் ஆகும்

என மொழிந்தேன் மடவாய், சேர்தற்கு முன்னம் எழுதித் தந்தவர் யாவர்? என்று கேட்கின்றார் இதுதான் என்னேடு

## பாடல் 69

வருத்தந் தவீர் ரொற்றியுள்ளின்தி லகாது முண்டிடன்றே  
னிருத்தந் தொழுநம் மழயவரைநினைக்கின் றோஸரக் காணினது  
வருத்தன் பெயர்முன் னெழுத்திலக்கமுற்றே மற்ற வெல்லையகன்  
நிருத்த வறியா யென்கின்றாரிதுதான் சேழி யென்னோடு.

உரை : ஏடு, சேழி ஒற்றியூரிலுள்ள பிச்சைத் தேவரே, மனத்தில் ஆழப் புதைந்து வஞ்சமாகிய குற்றமிருத்தலால் உண்டாகும் வருத்ததைப் போக்குக்கின்றிலீர் என்று சொன்னேனாக, அம்பலத்தே நிகழும் நாத தீருக்கூத்தைக் கண்டு தொழுகின்ற நம்முடைய அடியவர்களை நினைத்து பேணுபவர்களைக் கண்டால் அந்த அகாதம் தன் பெயருக்கு உரு நல்கும் முதலைமுத்தாகிய அகரம் கீலக்கமாகி எண்காத எல்லைக்கு அப்பால் அகன்று போதல் அறிகின்றிலை என்று இயம்புகின்றார் இது தான் என்னேடு.

## பாடல் 70

மைய கைற்றி ரொற்றியூர்வாவிவன் றுரைப்பீ ரோவிவன்றேன்  
செய்ய வதன்மேற் சிகரம்வைத்துச்செவ்வ றுரைத்தா விருவாவிவன்  
றுப்ப வுரைப்பே மென்றார்நூம்முரையென் றுரையியன் றேனிங்கே  
யெய்யுன் றுரையை யென்கின்றாரிதுதான் சேழி யென்னோடு.

உரை : ஏடு, சேழி ஒற்றி நகர்க்கண் உறையும் தேவரே, மனத்திற் பழந்துள்ள மயக்கத்தைப் போக்காத நீவீர், என்னை நோக்கி வா என்று சொல்வீரோ என்று கேட்டேனாக,

செம்மையான சொல்லாகிய அதன் மேல் சி என்ற எழுத்தை வைத்துச் சிவா என்று செவ்வையாகச் சொன்னால், கிருவா என்று நீ உய்யுமாறு உரைப்போம் என் உரைத்தார் நுமது இவ்வரை எனதுரையாம் என்றேன் அது கேட்கும் அவர், இங்கே உனது உரையை நீயே அறிக என்று சொல்லுகின்றார் அதுதான் என்னேடு.

## பாடல் 71

தாவிவன் றஞ்சு மொற்றியள்ளுத்தமியியன்மோக தாகமற  
வாவிவன் றஞ்சுள்ளிரண்டேனவாவின் பின்னார் வருமிமுத்தை  
பேவென் றதனிற் சேர்த்துதிங்கேமேவி கக்ஞோ வாவிவன்பே  
ணேவென் றிடுகண் வெண்கின்றாரிதுதான் சேழி யென்னேடு.

உரை: ஏடு, சேழி பலிதா என்று கேட்டு நிற்கும் தீருவெற்றியூர்ப் பிச்சைத் தேவரே, தனித்துறையும் என் மோகதாகம் தீருமாறு வா என்று அருள்புரிவீராக என்று கேட்டேனாக, வா என்று எழுத்தை யடுத்துப் பின்வரும் எழுத்தைச் சேர்த்து மேவுக என்று சொல்லி, அவ்வாறு செய்வித்தது அதன்கண் தோய்ந்து இங்கு மேவுதற்காம் மேவி னன்றோ உன்னை யுடையவளே, என்று சொல்லுகின்றார் இதுதான் என்னையோ.

## பாடல் 72

என்மே வருள்கவர்ந் தொற்றியுள்ளிரண்ணை யணைவா விலைனவிரேற்  
பொன்மேல் வெள்ளி யாமிமன்றேன்பொன்மேற் பச்சை யாங்தன்மே  
லன்மேற் குமுலாய் சேயதன்மேலலவ னதன்மேன் ஞாயிஃ  
தின்மே வெளாந்றின் றென்கின்றாரிதுதான் சேழி யென்னேடு.

உரை: ஏடு, சேழி தீருவொற்றியூரில் உள்ள பிச்சைத்தேவரே, என்மேல் அருள்மிகுந்து என்பால் அணைதற்குத் தீருவள்ளும் கொள்வீராயின், பொன்னும் மேற்கெண்டு வெள்ளியும் உமக்கு வந்தெய்தும் என்றேனாக, கிருளின் மிக்க கரிய கந்தலை யுடையவளே, பொன்னுக்கு முன்னையது பச்சை அதற்கு முன்னது சேய் அதற்கு முன்னது ஞாயிறு அதற்கு மேல் நாள் எனதற்கு ஒன்றுமில்லை என்று சொல்லுகின்றார்; இதுதான் என்னேடு.

## பாடல் 73

வயலா ரிராற்றி மேவுபிழவாதர் நாம யியாதென்றேன்  
மயலா யிடுமிப் பெயர்ப்பின்னர்வந்த விளைய நாமிமன்றார்  
செயலார் கால மறிந்தென்னைக்சேர்வி றரண்டேன் சிரித்துனக்கிங்  
கியலா ரயலா றரன்கின்றாரிதுதான் சேழி யென்னேடு.

உரை: ஏடு, சேழி நன்செய் வயல்கள் மிக்க தீருவொற்றியூரில் உள்ள பிழவாதக்காராகிய இவ்வரை நோக்கி உமது பெயர் என்ன என்று கேட்டேனாக, காமமயக்கத்தை விளைக்கும் இப்பெயர்க்குப் பின்னர்க் கூற நீன்ற இளமை சுட்டும் பெயர் என்று கூறினார் செய்கைக்குரிய காலமறிந்து என்னைச் சேர்வீராக என யான் மொழியவும், சிரித்த உனக்கு இங்கே உறவாய் இயலுவோர் யாவர், அயலார் யாவர் என்று கேட்கின்றார். இதுதான் என்னேடு.

## பாடல் 74

நாலா ரணஞ்கு மொற்றியுள்ளநாகம் வாங்க லென்னென்றேன்  
காலாங் கிரண்மற் கட்டவென்றார்கலைத்தோல் வல்லீர் நீரிரண்றேன்  
வேலார் விழிமாப் புவித்தோலும்வேழத் தோலும் வல்லேலிமன்  
றேலா வழுத முகுக்கின்றாரிதுதான் சேழி யென்னேழி.

உரை: ஏடி, சேழி நன்காகிய வேதங்கள் கழுந்து முழங்கும் தீருவாற்றியூரில் உள்ளவரே, நீவிர் நாகம் வாங்குவது எப்பொழுது என்றேனாக, ஆங்கே கால் கிரண்மற் கட்டற்கு என்று சொன்னார் நீர்தான் கரைத்தோல் உடுத்த வல்லீரன்றோ என்று மேலும் வினவின எனக்கு, வேல் போலும் விழியை யுடையவளே பெரிய புவித்தோலும் யானைத்தோலும் உடுத்த வல்லேம் காண்னன பருகா அமுதமாகிய சொற்களை வழங்குகின்றார்; இதுதான் என்னையோ.

## பாடல் 75

முழியா வளஞ்க மொற்றியுள்ளமுடிமே லிருந்த தென்னென்னிறேன்  
கழியா வள்ளாங் கையின்முதலைக்கழிந்த தென்றார் கமலிமன  
வழவார் கரத்தி லென்னென்றேன்வரைந்த வதனீரகன்றிதன்றே  
யிழியா நயத்தி னகைக்கின்றாரிதுதான் சேழி யென்னேழி.

உரை : ஏடி, சேழி கெடாத வளம் பொருந்திய தீருவாற்றியூரில் உள்ளவரே, உமது முடிமேல் கிருப்பது என்னே என்று கேட்டேனாக, நீக்கப்படாத அகங்கையின் முதல் நீங்கியது என உரைத்தார் கமலம் என்னுமாறு வழவமைந்த கையில் உள்ளது என்னே என்று வினவினேன் முதல் நீக்கப்பட்ட அச்சொல்லின் ஈறு நீங்கியது என்று குன்றாத நயத்தோடு பார்த்து நகைத்தின்றார் இதுதான் என்னேழி.

## பாடல் 76

ஒன்றும் பெருஞ்சீ ரொற்றிநகருடையீர் யார்க்கு முணர்வரியீ  
ரென்றும் பெரியீர் நீர்வருதற்கென்ன நிமித்த மென்றேன்யான்  
துன்றும் விசும்பே காவைன்றார்க்குதா முமது சொல்லென்றே  
னின்றும் முலைதா னென்கின்றாரிதுதான் சேழி யென்னேழி.

உரை: ஏம், சேழி நிலைத்த பெரும் புகழ் பெற்ற தீருவாற்றியூரை யுடையவராகிய நீவிர் எவரும் உணர்தற்கு அரியவராகவும், எந்நாளும் எவர்க்கும் பெரியவராகவும் கிருப்பவர் அத்தகையை நீவிர் என் மனை ஞோக்கி வருதற்குக் காரணம் யாது என யான் கேட்டேன். விசும்பு துன்னும் படிக்கே என அறிக என்று உரைத்தார் உமது சொல் கூதுபோல் உளதே என்று சொன்னேனாக, இப்போது உன் முலைதான் கூது எனவுரைக்கின்றார் அதுதான் என்னேழி.

## பாடல் 77

வானார் வணங்கு மொற்றியுள்ளமதிவாழ் சடையீர் மரபிடைநீர் தானா ரென்றே ணனிப்பள்ளித் தலைவ ரெனவே சாற்றினர்கா ணானா லொற்றி யிருமென்றேனாண்டே யிருந்து வந்தனஞ்சேயீனா தவணீ யென்கின்றாரிதுதான் சேழி யென்னேழி.

உரை : ஏடி. சேழி வானுறையும் தேவர்கள் வந்து வணங்கும் தீருவாற்றியூரில் உள்ளவரே, பிறைத்திங்கள் கூடிய சடையை யுடைய வராகிய நீவிர் என்ன மரபைச் சேர்ந்தவர் என்று வினவினேனாக, நனிபள்ளித் தலைவரைன்று விடையிறுத்தார் அங்குனம் மாயின் சிறிது ஒற்றியிரும் என்று யான் சொன்னேன் யாம் அங்குனம் கிருந்தே வந்துளோம் நீமகப்பெறாதவள் என்று மொழுகின்றார் இதுதான் என்னே.

## பாடல் 78

பற்று முழந்தோர் புகியூற்றிப் பதியிர் நுமத பசுவினிடைக் கற்று முழுத்த தென்னிருகைக்கண்று முழுதுங் காளைணன்றேன் மற்று முழுத்த மாலையியாடுன்மருங்குற் கலையுங் கற்றுமுழந் திற்று முழுத்த தென்கின்றாரிதுதான் சேழி யென்னேழி.

உரை : ஏ. சேழி இருவகைப் பற்றும் ஒழுத்த சான்றோர் புகமும் திருவொற்றியூர்ப் பன்னும் பதியின்கண் எழுந்தருளும் பிச்சைசத்தேவரே, நும்முடைய தேவியாகிய பசுவின் இடைக்கண்று தான் கற்றுமுடித்த விற்றிறத்தை என் இரண்டு கைக்கண்றுகளின் வாயிலாகக் காண்பீராக என்று சொன்னேனாக, முடியிட்டத் தொடுக்கப்பட்ட பூமாலையுடன், இடையில் உடுக்கப்பட்ட உன் கலையும் கற்று முழுத்த செயலினவாயினும் அடையிடையே இற்று முடியிடப்பட்ட தென்று கூறுகின்றார் அதுதான் என்னேழி.

## பாடல் 79

வானங் கொடுப்பீர் திருவொற்றிவாழ்வீரன்று வந்திதனது மானங் கெடுத்தி ரென்றுறைத்தேன்மாநன் றிஃதுன் மானன்றே ஜீணங்கல்க்குந் தஹ்ரவிட்டாருலக மறியுங் கேட்டறிந்தே யினாந் தவிர்ப்பா யென்கின்றாரிதுதான் சேழி யென்னேழி.

உரை: ஏழி, சேழி வையத்தில் வாழ்வாங்கு வாழ்வார்க்கு வானக வாழ்வு கொடுப்பாராய்த் திருவொற்றியூர்க்கண் உறையும் தேவரீர், அன்றாரு நாள் வந்து எனது மானத்தைக் கெடுத்திரே என்று நான் சொன்னேனாக, நீ கூறும் இது யிகவும் நன்றாயிருக்கிறதே யாம் ஏந்தியுளது உனது மான் அன்று அது ஊனம் மிகுவிக்கும் தாருக

வனத்துத் தவசிகள் படைத்து விட்டதென்று உலகமுற்றும் அறிந்தது நீயே கேட்டறிந்து உன் மனத்திருக்கும் மயக்கமாகிய குற்றத்தைப் போக்குவாயாக என்று கொல்லுகின்றார் இதுதான் என்னேழி.

## பாடல் 80

ஞானம் படைத்த யோகியர்வாழ்ந்கரா மொற்றி நலத்தீர்மா வேனம் புடைத்தீரணையென்பிரன்னை யுவந்திப் பொழுதென்றே னூனநட தவிர்த்த மலர்வாயினுள்ளே நகைசெய் திஃதுரைக்கே மீனம் புகன்றாயென்கின்றாரிதுதான் சேழி யென்னேழி.

உரை : ஏ, சேழி ஞானமுடைய யோகியர் வாழ்கின்ற நகரமாகிய திருவொற்றியூர்க்கண் வாழும் நலமுடையவரும் திருமாலாகிய பன்றியை அடக்கி அதன் கொம்பினை மாலையில் அணிந்தகொண்டவருமாகிய நீவிர் என்னை நயந்து அருகு அணைக என்று சால்லுமின் என்று வேண்டுனேனாக, குற்றமில்லாத மலர் போன்ற வாய்க்குள்ளே குறுநகை செய்து கீவ்வாறு யாம் உரையோம், தாழ்வுண்டாகச்சொல்லுகின்றாயாகவின் என உரைக்கிறார்; இதுதான் என்னேழி.

## பாடல் 81

கருமை யளவும் பொழுவிலாற்றிக் கணாத்தீர் முனிவர் கலக்கமறப் பெருமை நடத்தி ஸிரன்றேன் பிள்ளை நடத்தி னானினன்றார் தரும மலவில் விடையென்றேன் தரும விடையு முண்டென்பா விருமை விழியா யென்கின்றா ரிதுதான் சேழி யென்னேம,

உரை : ஏ, சேழி கரிய மேகத்தையளாவிய சோலை சுழ்ந்த திருவொற்றியூரில் எழுந்தருளிய பூதகணத்தை யுடையவரே! நீர் முனிவரது மனக்கலக்கம் ஒழியும்படி பெருமையாகிய

நடனஞ் செய்தவர் என்றேன். அதற்கு இவர், நான் நடத்தவில்லை பிள்ளை நடத்தினான் என்று சொன்னார் இந்த விடை தருமமல்ல என்று சொன்னேன். எம்மிடத்தில் தரும் விடையு முண்டென்று சொல்லுகின்றார். இதுதான் என்னையோ.

## பாடல் 82

ஒசிய விடுகு மிடையாறை யொற்றி யிருந்தே மயக்குகின்ற வசியர் மிகநீ ரென்றேனம் மகன்கா ஸென்றார் வளர்காமப் பசிய தொடையற் றேனன்றேன் பட்ட மலிழ்த்துக் காட்டுதியே லிசையக்காண்பே மென்கின்றா ரிதுதான் சேழி யென்னோடு,

உரை : ஏ, சேஷி ஒழியும்படி சிறுத்த இடைபையுடைய வராகிய மாதரை, தீருவொற்றியூரிலிருந்து கொண்டே மயங்கப்பண்ணாகிற தேவரீ! மிகுதியாக வசியஞ் செய்தலையுடையவர் என்று சொன்னேன். அதற்கு இவர், நாமல்ல எம்மகன்தான் வசியன், என்றார். வளர்கின்ற காமமாகிய பசிய மாலையை யுடையேன் என்றேன். பட்டத்தை யவிழ்த்துக் காட்டினால் பொருந்தப் பார்ப்போம் என்கிறார். இதுதான் என்னேடு.

## பாடல் 83

கலையா ஞுடையீ ரொற்றிநின்றீர் காம மளித்தீர் களித்தலைவீர் மலையா ஞுமது மனையென்றேன் மருவின் மலையா ளல்லினன்றா ரலையாண் மற்றை யவளென்றே ணறியின னலையா ளல்லஞனை பிலையா மலைவ தென்கின்றா ரிதுதான் சேழி யென்னோடு,

உரை : ஏ, சேஷி கலைகள் முழுதும் அளைதலை யுடையீர் தீருவொற்றியூரில் நிலைத்திருப்பவரே! காமத்தைக் கொடுத்தீர்

மகிழ்ந்னைவீர் உமது மனைவி மலையாள் என்று கொன்னேன். மேலும் மற்றொரு மனைவி அலையாள் என்றும் சொன்னேன். அதற்கு இவர் பொருந்தினால் அவள் மலையாளல்லள் ஆதலால் உன்னையாம் சேர்வதில்லை என்றும் அறிந்தால் மற்றொருத்தியும் அலையாளல்லள் என்றும் சொல்கின்றார். இதுதான் என்னே.

## பாடல் 84

சீலம் படைத்தீர் தீருவொற்றித் தியாக ரேநீர் திண்மையிலோர் சூலம் படைத்தீர் ரென்னென்றேன் றோன்று மூலகுய்ந் திடவென்றா ராவஸ் களத்தீர் ரென்றேன் யாலம் வயிற்றா யன்றோநல் லேலங் குழலா யென்கின்றா ரிதுதான் சேழி யென்னோடு,

உரை : ஏ, சேஷி நல்லொழுக்கத்தை யுடையவரே! தீருவொற்றியூரில் எழுந்தருளியிருப்பவரே! தேவரீ! சூலத்தை படைத்துயாது காரணாம் பற்றி என்றேன். உலகும் உய்ந்தீட என்றார். விடத்தை, கண்டத்திலுடையீர் என்றேன் நீ ஆலம் வயிற்றை யுடைபைய் அன்றே என்கின்றார். இதுதான் என்னையோ.

## பாடல் 85

ஞால நிகழும் புகழியாற்றி நடத்தீர் நீர்தா னாட்டமுறும் பால ரல்வோ வென்றேனைம் பாலர் பாலைப் பருவத்திற் சால மயல்கிகாண் முடவருமோர் தனிமைப் பால ரியாபிமன்றே யேல மறுவல் புரிகின்றா ரிதுதான் சேழி யென்னோடு,

உரை : ஏ, சேஷி புகழ்படைத்த தீருவொற்றியூரில் நடனஞ் செய்பவரே! தேவரீதான் நாட்டமுறும் பாலரல்லவோ என்றேன்.

அதற்கு இவர் ஜம்பாலர் இளமைப் பருவத்தில் மிகுதியாக மையல் கொள்ளும்படி வருகிற ஓர் தனிமைப்பாலர் நாமென்று சொல்லி நகைக்கின்றார். இதுதான் என்னேடி.

## பாடல் 86

வண்மை தருவீ ரொற்றிநகர் வாழ்வீ ரென்னை மருவிரென் னுண்மை யறியீ ரென்றேன்யா முணர்ந்தே யகல நின்றதென்றார் கண்மை யிலரோ நீரென்றேன் களமை யுடையேங் கண்மையுற வெண்மை நீயே யென்கின்றா ரிதுதான் சேழி யென்னேடி,

உரை : ஏட, சேழி எல்லாச் செல்வங்களையும் தருபவரே! தீருவொற்றியூரில் வாழ்பவரே! என்னை அணைவீர், என் உண்மையை யறியீரென்றேன். அதற்கு இவர், நாமறிந்தே ஒற்றி நின்றது என்றார் நீர் தாட்சன்யம் தில்லா தவரே என்றேன். அதற்கு இவர், யாம் களணமயுடையோம், நீயே கண்மையை யுடையை ஒன்கின்றார் இதுதான் என்னே.

## பாடல் 87

தவந்தங் கியசீ ரொற்றிநகர் தனைப்போ னினைத்தின்  
மனையடைந்தீ  
ருவந்தென் மதிற் ரேவர்திரு வுள்ளாந் திரும்பிற் ரோவிவன்றேன்  
சிந்தங் கிடநின் னுள்ளமெம்மேற் றிரும்பிற் றதைனாத் தேர்ந்தன்றே  
யிவர்ந்திஸ் கணைந்தா மென்கின்றா ரிதுதான் சேழி யென்னேடி,

உரை : ஏடி, சேழி தவம் புரிதற்கேற்ற தகுதி வாய்ந்த சிறப்புடைய தீருவொற்றியூர்க்கண் உள்ள திருகோயில்போல என் மனையை எண்ணி வந்த பிச்சைத்தேவரே, தங்களுடைய

தீருவுள்ளம் உவகையுற்று என்மீது அருள்கொண்டு தீரும்பியது போலும் என்று கேட்டேனாக, சிவஞானம் பொருந்துதல் வேண்டி உன்து உள்ளம் எம் பக்கம் தீரும்பினமையின் அதனைத் தேர்ந்து கொண்டதனாலன்றோ அன்புற்று இங்கு வந்தோம் என வுரைக்கின்றார் இதுதான் என்னையோ.

## பாடல் 88

ஒன்னார் புரழுன் ரெரிசெய்தீ ரொற்றி யுடையீ ரும்முடைய  
பொன்னார் சடைமேல் வெள்ளொருக்கம் பூவை மிலைந்தீ

ரென்னென்றே

னின்னா ரளகத் தணங்கேந் நெட்டி மிலைந்தா யிதிலதுகீ  
மூன்னா ரூலக ரென்கின்றா ரிதுதான் சேழி யென்னேடி.

உரை : ஏடி, சேழி பகைவருடைய மதில் மூன்றையும் எரித் தழித்தவரும் தீருவொற்றியூரை யுடையவருமாகிய நீவீர், உம் முடைய பொன்னிறம் கொண்ட சடைமுடியில் வெள்ளொருக்கம்பூவை அணிந்து கொள்கின்றீரே காரணம் என்னையோ என்று கேட்டேனாக, அணங்கு போன்ற பெண்ணே, உன்னுடைய கஷந்தலில் நீ நெட்டிப்பூவை அணிந் தீருக்கின்றாயே, என்ன காரணம்? அது தாழ்ந்ததென்றும், இது உயர்ந்ததென்றும் உலகத்தார் உரைப்பதில்லை காண், என்று சொல்லுகின்றார் இதுதான் என்னையோ.

## பாடல் 89

கனிமா னிதழி முலைச்சுவடு களித்தீ ரொற்றிக் காதலர்நீர்  
தனிமா னேந்தி யாமியன்றேன் றடங்கண் மடந்தாய் நின்முகமும்  
பனிமா னேந்தி யாமியன்றார் பறைமான் மருவி னீரென்றே  
னினிமான் மருவி யென்கின்றா ரிதுதான் சேழி யென்னேடி.

உரை : ஏடு, சேடி ஒற்றிநகரை விரும்பி யுறைபவரே கொவைக் கணியை ஒக்கும் வாயிதழையடைய உடையம்மையின் முலைத் தழும்பு கொண்டு உவகையற்றவரே நீவிர் தனித்த மாண்ணறக் கையில் ஏந்துதலால் மாணேந்தியாவீர் என்று இயம்பினேனாக, அகன்ற கண்களையுடைய மடந்தையே உன் முகமும் குளிர்ந்த மாணேந்தியாகும் என்று கூறினார் உடனே யானும், பரையாகிய மாணனக் கூடியுறைகின்றீர் என்று கொன்னேனாக, இனி நீ மாலம்மருவி என்று உரைக்கின்றார் இதுதான் என்னேடு.

## பாடல் 90

சிறியேன் றவமோ வெணப்பெற்றார் செய்த தவமோ வீண்டடைந்தீ ரறியே னொற்றி யழகேளிங் கடைந்த வாவிறன் னினைத்திதன்றேன் பொறிநே ருனது பொற்கலையைப் பூவார் கலையாக் குறநினைத்தே யெறிவேல் விழியா யென்கின்றா ரிதுதான் சேழி யென்னேடு:

உரை : ஏடு, சேடி தீருவாற்றியூர்க்கண் உறையும் கவாமிகளே, தேவரீர் இங்கு என் மனைக்கு வந்தருளியது சிறியாளாகிய என் தவப் பயனோ, என் பெற்றோர் செய்த தவப்பயனோ அறிகிலேன் தாங்கள் இங்கே எதனை நினைத்து வந்தடைந்தீர் என்று கேட்டேனாக, எறிகின்ற வேல் போன்ற கண்களை யுடையவளே, தீருமகளைப் போலும் உனது பொற்றோளில் அமைந்த கலையை பூவார் உடையாக்க நினைத்து வந்தேன் என்று உரைக்கின்றார் இதுதான் என்னேடு.

## பாடல் 91

அளிக்குங் குணாத்தீர் திருவாற்றி யழக ரேந் ரணிவேணி வெளிக்கிளாண் முழுமே ஸணிந்ததுதான் விளியா விளம்பத் திரிமன்றேன் விளிக்கு மிளம்பத் திரமுழு மேலே மிலைந்தாம் விளங்கிழழை யெளிக்கிளாண் டுரையே லென்கின்றா ரிதுதான் சேழி யென்னேடு

உரை : ஏடு, சேடி தீருவாற்றியூர்க்கண் எழுத்தருளும் அழகரே, வேண்டுவோர்க்கு அருள்புரியும் குணமுடையராகிய நீவிர், அழகிய சடை பொருந்திய வெளிப்படையாக விளங்கும்முடிமேல் அணிந்திருப்பது கெடாத இளம் பத்திரம் என்று சொன்னேன் விளங்குகின்ற இழையணிந்த பெண்ணே, வீழுத்தப்பட்ட இளம்பத்திரத்தையும் எனது முடிமேல் அணிந்துள்ளோம் நீ எளிதாக நினைத்துப் பேசாதே என வுரைத்கின்றார் இதுதான் என்னேடு.

## பாடல் 92

வாசங் கமழு மலர்ப்பூங்கா வளஞ்சு மழாற்றி மாநகரீர் நேசங் குறிப்ப திதன்னொன்றே ஸீயோ நாமோ வூரையென்றார் தேசம் புகழ்வீர் யானென்றேன் றிகழ்தைத் திரிதித் திரயேயா மேசங் குறிப்ப திதன்கின்றா ரிதுதான் சேழி யென்னேடு:

உரை : ஏடு, சேடி நறுமணம் வீசும் மலர்ச்சோலைகளின் வளம் நிறைந்த தீருவாற்றியூரைடைய தேவரே, அன்புள்ளம் கருதுவது யாது என்று விளாவினேனாக, நேசம் விரும்புவது நீயோ நாமோ சொல்லுக என்று என்னைக் கேட்கின்றார் நாட்டம் விரும்பிப் பரவப்படுவரே, நான் தான் நேசம் விரும்புகிறேன் என்று உரைத்தேன்.

தைத்திரியத்தை ஒதுக்கின்ற தீத்திரி போல்பவளே, நினது நேசம் குறித்து உரையாடுவது யாமே என அறிக என்று கவுகின்றார் இதுதான் என்னேடு.

பாடல் 93

பேசுங் கமலப் பெண்புகழும் பெண்மை யுடைய பெண்களிலாஸ்  
கூசம் பழியிப் பழியாற்றிக் கோவே வந்த தென்னென்றேன்  
மாசுந் தரிநீ யிப்படிக்கு மயங்கும் படிக்கு மாதருளை  
யேசும் படிக்கு மென்கின்றா ரிதுதான் சேழி யென்னேம்.

**உரை :** ஏடு, சேஷி தீருவொற்றியூர்க்கண் உறையும் தலைவரே, சிறப்பாகப் பேசப்படும் தாமரைப் பூவில் கிருக்கும் தீருமகளும் புகழுந்துரைக்கும் பெண்மை நலமுடைய பெண்டிர் அனைவரும் கூசம் பழியாக இப்படி வந்த காரணம் என்னோ என்று கேட்டேனாக, பெரிய அழியாகிய நீ இப்படி மனமயங்கும் பழியாகவும், ஏனை மகளிர் உன்னைக் கண்டு கிகழுந்து ஏசும்படி கருதியுமாம் என உரைக்கின்றார் இதுதான் என்னேடு.

பாடல் 94

கொழியா லெயில்கு பிழாற்றியிடங் கொண்மை ரழிகள் குருவுருவாம்  
பழியா லழியி விருந்தமறைப் பண்பை யுரைப்பீ ரெண்டேனின்  
மழியா லழியி விருக்தமறைப் மாண்பை வகுத்தா யெனிலதுநா  
மிழியா துலைப்பே மென்கின்றா ரிதுதான் சேழி யென்னேம்.

**உரை :** ஏடு, சேஷி கொடி கட்டிய மதில்கள் குழுந்த தீருவொற்றிநகரை இடமாகக் கொண்டதைகளாகிய நீவர், ஆசிரியர் உருக்கொண்டு கல்லாலின் கீழ் கிருந்து அம்மறைகளின் முடிவாய் பொருளை உரைப்பவரன்றோ என்று வினவினேனாக, நின்னுடைய மாட்பமைந்த ஆல்

போன்ற வயிற்றின் கீழ் உள்ள மறைந்த உறுப்பாய தன் மாண்பை வெளியே தோன்றக் காட்டுவாயாகில், யான் அந்த மறைப்பொருளைக் கடிதலின்றி உரைப்போம் என்று சொல்லுகின்றார் இதுதான் என்னேடு.

பாடல் 95

என்னோ ருளத்தி னமர்ந்தீர்நல் லெழிலா ரொற்றி யிடையிருந்தீ  
ரெண்னோ யழிகள் பலியேற்ற லேழ்மை யுடையீர் போலுமின்றே  
னின்னோ கடலி ஸிடைநீபத் தேழ்மை யுடையாய் போலுமின  
வின்னோ யங்கிகாண் டுரைக்கின்றா ரிதுதான் சேழி யென்னேம்.

**உரை :** ஏடி, சேஷி நல்ல அழகிய ஒற்றியூர்க்கண் கிருக்கின்றவரே, எனது நேர்மையான மனத்தின்கண் உறைபவரே, அடிகளாகிய தாங்கள் மனைதோறும் போந்து பலியேற்பது ஏன்? ஏழ்மையுடையீர் கொல்லோ என்று கேட்டேனாக, கடல் குழுந்த உலகின்கண் இப்பொழுது நீயன்றோ பத்தாகிய ஏழ்மை யுடையயையாய் உள்ளாய் என்று இனிய அன்பு காட்டி யுரைக்கின்றார் இதுதான் என்னேடு.

பாடல் 96

நல்லார் மதிக்கு மொற்றியுள்ள நண்ணு முயிர்க டொறுதின்றீ  
ரெல்லா மறிவீ ரெண்ணுடைய விச்சை யறியீர் போலுமின்றேன்  
வல்லா யறிவின் மட்டொன்று மனமட் டொன்று வாய்மட்டொன்  
றெல்லா மறிந்தே மென்கின்றா ரிதுதான் சேழி யென்னேம்.

**உரை :** ஏடு, சேஷி நல்லவர்கள் மதித்துப் பரவும் தீருவொற்றியூரில் உள்ள பிச்சைத் தேவரே, இவ்வுலகிற் பிறவியடைந்த உயிர்தோறும் நிற்பவரே, நீவர் எல்லாம் அறிவீரன்றாலும் என்னுடைய விருப்பத்தை அறியாதவராக

இருக்கின்றீர் என்று வினாவினேனாக, அவர் என்னை நோக்கி, சொல்ல வல்லவனே, உனது அறிவின் அளவேயன்றி மனத்தளவும் வாயளவும் மெய்யளவும் ஆகிய எல்லாம் அறிந்துள்ளேன் என்று சொல்லுகின்றார் இதுதான் என்னேடு.

பாடல் 97

மறிந்ரச் சடையீர் சித்திதல்லாம் வல்லீ ரொற்றி மாநகரீர்  
பொறிசே ருமது புகழ்ப்பலவிற் பொருந்துஸ் குணமே

வேண்டுமென்றேன்

குறிநே ரெமது விற்குணத்தின் குணத்தா யதனால் வேண்டுற்றா  
யெறிவேல் விழியா யென்கின்றா ரிதுதான் சேழி யென்னேடு.

உரை : ஏடி, சேடி திருவொற்றியூரை யுடையவரே, தடுக்கப்பட்ட கங்கையாறு தங்கிய சடையை யுடையராய், சித்திகள் பலவும் உடையராக விளங்குபவரே, ஏட்டிற் பொறிக்கப்படுகின்ற உம்முடைய புகழ்மிக்க குணங்கள் பலவற்றுள் பொருந்துகிற குணமே வேண்டும் என்று சொன்னேனாக, ஏறியப்படும் வேல் போன்ற கண்ணை யுடையவனே, குறித்த குறிக்கு நேராக வளைந்து அம்பைச் செலுத்தும் எமது வில்லின் குணத்தை யுடையவளாதலால், அதனையே வேண்டவுற்றாய் என்று உரைக்கன்றார், இதுதான் என்னேடு.

பாடல் 98

ஊரு ரிஞப்பீ ரொற்றிவைத்தி ரூர்தான் வேறுள்ள டோவென்றே  
ணோரூர் வழக்கிற் காரியையிறை யுன்னி வினாவு மூரான்றோ  
பேரூர் தினையூர் பெரும்புலியூர் பிடவூர் கடவூர் முதலாக வேறூ  
ரனந்த மென்கின்றா ரிதுதான் சேழி யென்னேடு.

உரை : ஏடி, சேடி ஒற்றியூரை ஊராக வைத்தவரே, ஊர்தோறும் கோயில் கொண்டிருப்பவரே, உமக்களை வேறு ஊர் உண்டோ என்று கேட்டேனாக, ஓர் ஊரினும் முற்றும் வழங்குதற்காரியையாகிய நீ சிறிது எண்ணி அறிய வினவும் ஊர் ஒன்றல்ல, பேரூர், தினையூர், பெரும்புலியூர், புடவூர், கடவூர் முதலாக அழகமைந்த ஊர்கள் முடிவில்லனவாகும் என்று இயம்புகின்றார் இதுதான் என்னேடு.

பாடல் 99

விழியாண்ணு தல் ரொற்றியீர் வேதம் பிறவி யிலிரன்றே  
மொழிய நுழைத்தான் வேயீன்ற முத்த ரெளாவிஸ் கென்சினன்றேன்  
பழியன் றணங்கே யல்வேய்க்குப் படுமுத் தொருவித் தண்றதனா  
லிழியும் பிறப்போ வென்கின்றா ரிதுதான் சேழி யென்னேடு.

உரை : ஏடி, சேடி ஒற்றி நகரில் உள்ளவரே, கண்பொருந்துதீய ஓள்ளிய நெற்றியையுடையவரே, பிறப்பில்லாதவர் என உம்மை வேதங்கள் மொழிய, மூங்கில் ஈன்ற முத்தர் என உம்மைச் சொல்வதற் கென்ன காரணம் என்று வினவனேனாக, அணங்கு போன்ற பெண்ணே, அதனாற் குறை சிறிதும் இல்லை அம்மூங்கிலிடத்திற் பிறக்கும் முத்து வித்தாய் வேறு மூங்கில் பிறத்தற்குக் காரணமாவதில்லை அதனால் முத்தீன் தோற்றம் இழிக்கத்தக்கன்று என்று சூறுகின்றார் இதுதான் என்னேடு.

## பாடல் 100

வின்ணார் பொழில்கு மூற்றியுள்ள விளங்குந் தாமயிகுவாசத்  
தன்ணார் மலரவே தனையொழிக்கத் தருதல் வேண்டு  
மென்கிகன்றேன்  
பண்ணார் மொழியா யுகாரம் பண்ணாப் பகைவ ரேனுமிதை  
யெண்ணா பிரண்ணா பிரன்கின்றா ரிதுதான் சேழி யென்னோம்.

உரை: ஏடு, சேஷி வானாளாவிய சோலைகள் சூழந்த திருவொற்றியூரில் உள்ளவரே எனக்குண்டாகிய வேட்கை வைப்பத்தைத் தணித்தற பொருட்டு உமது மார்பில் கிடந்து விளங்கும் மாலையிடத்து மிக்க மணம்கமமும் குளிர்ந்த மலரை எனக்குத் தரல் வேண்டும் என்று கேட்டேனாக, பண்ணின் இனிமையமைந்த சொற்களை யுடையவளே, உபகாரம் ஒன்றும் செய்யாத பகைவராயிருப்பினும், இதனை எண்ணமாட்டார் என்று அடுக்கிச் சொல்லுகின்றார் இதுதான் என்னோடு.

## பாடல் 101

செம்பான் மொழியார் முன்னிரணனச் சேர்வீ பிரன்கோ திருவொற்றி  
யம்பார் சடையீ ருமதாட லறியே னருளால் வேண்டுமென்றேன்  
வம்பார் முலையாய் காட்டுகின்றா மன்னும் பொண்ணா ரம்பலத்தே  
யெம்பால் வாவிவன் றுரைக்கின்றா ரிதுதான் சேழி யென்னோம்.

உரை : ஏடு, சேஷி திருவொற்றியூரில் உள்ள கங்கை தங்கிய சடையை டையவரே, இனிய பால்போன்ற சொற்களையே பேசும் ஏனை மகளிர் முன்பு நின்று என்னைச் சேர்வீராக என்று சொல்வேனா? சொல்லுதல் இயலாத தன்றோ? உமது

திருவிளையாடலை அறியேன் எனக்கு அருள் செய்ய வேண்டும் என வேண்டினேனாக, கச்சணிந்த கொங்கையை யுடையவளே, எமது ஆடல் நலத்தை நீ அறியக் காட்டுவோம் நீ நிலைத்த பொன்னம்பலத்தில் எம்முன் வருக என்று கூறுகின்றார் இதுதான் என்னோடு.

## பாடல் 102

ஸமக்கிளாண் மிடற்றி ஞிராற்றி வைத்தீ ருண்டோ மனையென்றேன்  
கைக்க ணிறைந்த தனத்தினுந்தங் கண்ணி ணிறைந்த  
கணவனையே  
துய்க்கு மடவார் விழைவிரணச் சொல்லும் வழக்க் தறிந்திலையோ  
வெய்க்கு யிடையா யென்கின்றா ரிதுதான் சேழி யென்னோம்.

உரை : ஏடு, சேஷி திருவொற்றியூரை ஏற்ற ஊராகக் கொண்டவரே, கருமை நிறம் கொண்ட கழுத்தையுடையவரே, உமக்கு மனையுண்டோ என்று கேட்டேனாக, கைந்திறைந்த பொன்னினும் கண்ணிறைந்த கணவனையே காமவின்பம் துய்க்கும் இளமகளிர் விரும்புவரென உலகவர் சொல்லும் வழக்கமாகிய இதனை அறியாயோ, இறுகும் இடையை யுடையவளே என்று சொல்லுகின்றார் இதுதான் என்னையோ.

## பாடல் 103

அடுறு முகத்தார் தமையின்ற வைந்து முகத்தா ரிவர்தமைநான்  
மாறு முகத்தார் போலிலாற்றி வைத்தீர் பதியை யென்னென்றே  
னாறு மலர்ப்பூங் குழிணையோ நாமோ வைத்த துண்மொழியன்  
றேறு மொழியன் றென்கின்றா ரிதுதான் சேழி யென்னோம்.

உரை: ஏடு, சேடி ஆறு முகங்களையுடைய குமரவேலைப் பெற்ற ஜந்து முகமுடையராகிய இவரை, விருப்பமில்லாதவர் போல ஒற்றியூரைப் பதியாகக் கொண்டது என்னோ என்று வினவினேனாக, மனம் கமமும் பூக்களைச்சுடிய சுந்தலையுடையவளே, நீயோ நாமோ பதியாகவைத்தது? நீ உரைப்பது மன்றுடையார் ஏற்கும் மொழியாகாதுகாண் என்று சுறுகின்றார் இதுதான் என்னை.

## பாடல் 104

வள்ளன் மதியோர் புகிழாற்றி வள்ளா லுமது மணிச்சடையின்  
வெள்ள மகண்மேற் பிள்ளைமதி விளங்க வழகி தென்றேனின்  
ஞுள்ள முகத்தும் பிள்ளைமதி யொளிகொண் முகத்தும் பிள்ளைமதி  
யெள்ள லுடையா யென்கின்றா ரிதுதான் சேழி யென்னோ.

உரை : ஏடு, சேடி வளவிய அறிவுடையோர்புகமும் தீருவொற்றியூரில் உறையும் வள்ளலாகிய உம்முடைய சிவந்த மணியின் நிறத்தையுடைய சடையிலுள்ள நீர் மகளாகிய கங்கையின் அருகில் பிறைமதி விளங்குவது அழகிதாவுளது என்றேனாக, எள்ளிப்பேசும் குறிப்புடையவளே, உன் உள்ளத்திலும் சிறுமையுணர்வு, ஒளிதிகழும் நின் முகத்திலும் சிறுபிறை யுடைய யாகின்றாய் என்று இயம்புகின்றார் இதுதான் என்னையோ

## பாடல் 105

உள்ளத் தலையே போலன்ப ருவக்குந் திருவா ழழாற்றியுள்ளி  
கள்ளத் தவர்போ விவணிற்குங் கரும மென்னி ரின்றென்றேன்  
மெள்ளக் கரவு செயவோநாம் வேட மெடுத்தோ நின்சொனினை  
யெள்ளப் புரிந்த தென்கின்றா ரிதுதான் சேழி யென்னோ.

உரை: ஏடி, சேடி உள்ளத்தீல் அன்னை போன்ற அன்புடையவர்கள் உவந்து போற்றும், தீருமகள் உறையும் ஒற்றியூரில் உள்ளவரே, மனத்தீற் கள்ளமுடையார் போல கிவண் வந்து நிற்கும் கருத்தை இப்போது இன்னதென உரைக்கின்றிலேரே என்று கேட்டேனாக, மெல்ல மெல்லக் கரவு செய்தற்கோ நாம் தவவேடம் எடுத்தோம்? அன்று நின்னுடைய சொல்லே நின்னை எள்ளி யிகழுச் செய்கிறது, காண், என்று உரைக்கின்றார். இதுதான் என்னே.

## பாடல் 106

அச்சை யடுக்குந் திருவொற்றி யவர்க்கோர் பிச்சை கொடுமென்றேன்  
விச்சை யடுக்கும் பழநம்பான் மேவினோர்க்கில் வகில் நடைப்  
பிச்சை யெடுப்பே மலதுண்போற் பிச்சை கொடுப்பே மலவென்றே  
யிச்சை யெடுப்பா யுரைக்கின்றா ரிதுதான் சேழி யென்னோ.

உரை : ஏடு, சேடி மக்களுருவில் வந்தருளும் தீருவொற்றியூரவராகிய பிச்சைத் தேவர்க்கு பிச்சையிடுமின் என்று சேழியர்க்குச் சொன்னேனாக, ஞானம் எய்துமாறு நம்மை யடைபவர்க்கு இவ்வுலக நடை பயக்கும் பிச்சினையாம் எடுத்தொழிப்பதன்றி, உன்னைப்போல் பிச்சினைக் கொடுக்கு மவரல்ல என்று தமது விருப்பத்தை எடுத்துரைக்கின்றார் இதுதான் என்னே.

## பாடல் 107

அள்ளற் பழனத் திருவொற்றி யழக ரிவர்தம் முகநோக்கி  
வெள்ளச் சடையீ ருள்ளத்தே விருப்பே துரைத்தாற் றருவலென்றேன்  
கொள்ளக் கிடையா வலர்குமுதங் கொண்ட வழுதங்  
கொணார்ந்தின்னு  
மெள்ளத் தலைதா வென்கின்றா ரிதுதான் சேழி யென்னோ.

உரை: ஏடு, சேழி சேறுமிக்க வயல்களையுடைய தீருவாற்றியூர்க்கண் உறையும் அழகராகிய இப்பிச்சைத் தேவரது முகத்தைப் பார்த்து, கங்கை தங்கிய சடையை யுடையவரே, உமது மனவிருப்பம் யாதோ, அதனை எடுத்துதைத்தால் தருவேன் என்று சொன்னேனாக, பெறதற்கு எனிதிற் கிடைக்காத விரிந்த குழுதத்திற் சமைத்த அழுதம் கொணர்ந்து இன்னும் எள்ளத்தனை கொடுப்பாய் என்று சொல்லுகின்றார் இதுதான் என்னே.

## பாடல் 108

விஞ்சு நெறியீராற்றியுள்ள் வியந்தீர் வியப்பிபன் ஸிவவிணைன்றேன்  
கஞ்ச மிரண்டு நமையங்கே கண்டு குவிந்த விரிந்திங்கே  
வஞ்ச விருதா மரைமுகையை மறைக்கின் றனநின் பால்வியந்தா  
மெஞ்ச ஸறநா மென்கின்றா ரிதுதான் சேழி யென்னேம்.

உரை : ஏடு, சேழி தீருவாற்றியூரில் உள்ளவரே, பொய்தீர் ஒழுக்க நெறியீராகிய நீவீர் இங்கு வந்து வியக்கின்றீர் இவண் வியப்புக் குரியதாவது யாது என்று கேட்டேனாக, அங்கே தாமரையிரண்டும் எம்மைக் கண்டு குவிந்தன இங்கே அவையிரண்டும் முகையிரண்டனையும் மூடி மறைக்கின்றன இந்நிகழுச்சியை யாம் குறைவின்றிக் கண்டதனால் வியப்புறோம் என உரைக்கின்றார் இதுதான் என்னே.

## பாடல் 109

அங்கியா ரொற்றி யுடையாருக் கண்ண நிரம்ப விடுமென்றே  
ஸளியார் குழலாய் பிழயன்ன மளிந்தாற் போது மாங்கதுநின்  
னொஸியார் சிலம்பு சூழ்கமலத் துளதாற் கடகஞ் சூழ்கமலத்  
தெளியார்க் கிடூநீ யென்கின்றா ரிதுதான் சேழி யென்னேம்.

உரை: ஏடு, சேழி தீருவாற்றியூரை யுடைய பிச்சைத் தேவராகிய இவர் அருள்மிக்கவராதலின் இவர்க்கு நிரம்ப அன்னம் இடுமின் என்று சேழியார்க்கு உரைத்தேனாக, வண்டு மொய்க்கும் கூந்தலை யுடையவளே, எனக்குப்பிடின்னம் அளித்தாற் போதும் அது தானும் நின்னுடைய ஒளி தீகழும் சிலம்பணிந்த கமலத்தீவுள்ளது கடகம் அணிந்த கமலத்தீவுள்ளதை எளியவர்க் கிடுவாயாக என்று சொல்லுகின்றார் இதுதான் என்னே.

## பாடல் 110

விச்சைப் பெருமா னெனுமொற்றி விடங்கப் பெருமா ஸீர்முள்ளம்  
பிச்சைப் பெருமா ஸின்றுமணப் பின்னைப் பெருமா னாமிமன்றே  
னச்சைப் பெருந் யம்மணப்பெண் னாகி யிடையி லையங்கொள்  
விச்சைப் பெரும்பெண் னொன்கின்றா ரிதுதான் சேழி யென்னேம்.

உரை: ஏடு, சேழி ஞானமேயான பெருமான் என்னும் தீருவாற்றியூர் விடங்கப் பெருமானாகிய நீர், முன்பு பிச்சையேற்கும் பெருமகனாய் தோன்றி, இப்போது தீருமணக் கோலத்துப்பின்னைப் பெருமானா யிருக்கின்றீர் என உவந்து மொழிந்தேனாக, அமைப்பை நன்கு பெற்ற அதற்குரிய மணப் பெண்ணாகி இடையிற் சிறுமையற்றுக் காதலன்புடைய பெரும் பெண்ணாயினாய் என்று உரைக்கின்றார் இதுதான் என்னே.

## பாடல் 111

படையம் புயத்தோன் புகழிழாற்றிப் பதியீரவப் பணிசுமந்தீர்  
புடையம் புயத்தி லென்றேன்செசம் பொன்னே கொடையம்  
புயத்துனுநன் னடையும் புயத்துஞ் சுமந்தனைந் நானா வரவப்  
பணிமற்று மிடையம் பகத்து மென்கின்றாரிதுதான் சேழி யென்னேம்,

உரை: ஏடி, சேடி படைத்தல் தொழிலை யுடையவன்பரவும் ஒற்றியை பதியாக வடையவரே, நீர் பருத்த தோளின்கண் பாம்பை அணியாகக்க் கூமக்கின்றீரே என்று சொன்னேனாக, செம்பொன் போலும் நிறமுடைய தீருமகளைப் போன்றவளே, கொடைக்குரிய கையம்புயத்திலும், நடைக்குரிய அடியம்புயத்தினும் பல்வகை அரவப்பணிகளைச் சுமந்துள்ளாயே, அதுவேயன்றி இடைக்கண் அலகுலாகிய அம்புயத்தினும் பாம்பணி அணிந்திருக்கின்றாயே, அதனை நினைந்திலை போலும் என்று சொல்லுகின்றார் இதுதான் என்னே.

பாடல் 112

கூம்பா விவாற்றி யூருடையீர் கொடும்பாம் பணிந்தீ ரென்னென்றே  
னோம்பா துறைக்கிற் பார்தியினுள் ஞன்னில் விடமேற்

றுண்ணிடைக்கீழுப்

பாம்பா வசுவே கொடும்பாம்பிபம் பணிப்பாம் பதுபோற் பாம்பலவிவன்  
றேம்பா நிற்ப விசைக்கின்றா ரிதுதான் சேழி யென்னோ.

உரை: ஏடி, சேடி வளம் குன்றா திருவொற்றியூரை யுடையவரே, கொடிய பாம்பை அணிந்திருக்கின்றீரே என்னோ காரணம் என்று வினவினேனாக, எதனையும் எஞ்சாது உரைப்பதாயின், கண்ணால் நோக்கினால், மனத்தால் உன்னுவேமாயின், விடமுடைத்தாய் உனது இடைக்கீழ் உள்ள பாம்பே கொடிய பாம்பாவதாம் எம்மேற் பணியாகிய பாம்புகள் அப்பாம்பு போல்வனவல்ல என்று மனம் வருந்துமாறு உரைக்கின்றார் இதுதான் என்னே.

பாடல் 113

புயல்கு ழூற்றி யுடையீரன் புடையென் குறித்தோ

போந்திதன்றேன்

கயல்குழ் விழியாய் தனத்தவரைக் காண விரப்போ ரெதற்கென்றார் மயல்குழ் தனமிங் கிலையென்றேன் மறையா தெதிர்வைத்  
திலையென்ற  
வியல்கு முறமன் றென்கின்றா ரிதுதான் சேழி யென்னோ.

உரை : ஏடி, சேடி மழை மேகம் சுழந்து தவழும் திருவொற்றியூரை யுடையவரே, யாது கருதி என்னிடம் வந்தீர் என்று கேட்டேனாக, கயல்மீன் போலும் விழிகளை யுடையவளே, தனம் உடையவரை இரப்பவர் சென்று காண்பது எதற்காக என எதிர்வினா விடுத்தார் அவர்க்கு, மனத்தை ஆடையால் மயக்கும் தனம் இங்கே இல்லையே என மொழ்ந்தேன் அது கேட்டு, தனத்தை மறைக்காமல் நன்கு தெரியும்படி வைத்து இல்லையென்று வாயாற் சொல்வது நல்லியல்பாகிய அறம் ஆகாது என இசைக்கின்றார் இதுதான் என்னே.

பாடல் 114

நடவாழ் விவாற்றி யுடையீர்நீர் நாக மணிந்த தழுகென்றேன் மடவா யதுநீர் நாகமியன மதியே லயன்மான் மனனடுங்க விடவா யுமிழும் படநாகம் வேண்மற்காண்டி யென்றேயென் ஸிடவா யருகே வருகின்றா ரிதுதான் சேழி யென்னோ.

உரை : கைத்தாடுவதை வாழக்கையாகக் கொண்டு திருவொற்றியூரைப் பதியாக வடையவரே, நீர் பாம்பை யணிந்திருப்பது அழகாக வளது என்று சொன்னேனாக,

அவர். இளையவர்களே, யாம் அணிவது நீர்ப்பாம்பென நினையாதே பிரமனும் தீருமாலும் கண்டு மனம் நடுங்கியோடுத் தோன்றிய விட்டதை வாயால் உமிழும் படத்தை யுடைய நல்ல பாம்பாகும் வேண்டுமாயின் காண்பாயாக என்று சொல்லிக் கொண்டு பாம்பின் விரிந்த வாய் தோன்ற அருகே வருகின்றார் இதுதான் என்னே?

பாடல் 115

கோடா வொற்றி யுடையீர்நூஸ் குலந்தான் யாதோ கறுமென்றேன்  
வீடார் பிரம குலந்தேவர் வேந்தர் குலநஸ் விளைவசியப்  
பாடார்குலமோர் சக்கரத்தான் பள்ளிக் குலமில் லாமுடையே  
மேடார் குழலா யென்கின்றா ரிதுதான் சேழி யென்னேம்.

உரை : ஏடு, சேழி வளமை மாறாத தீருவொற்றியூரை யுடையவரே, உமது குலம் யாது கறுமின் என்று கேட்டேனாக, மலர் குடிய கூந்தலையுடையவரே, வீட்டைக்கதற்குரிய அறிவையுடைய பிரமகுலம், தேவர் குலம், அரசர் குலம், நற்றெறாழில் செய்யும் வைசியரது பெருமையான குலம், ஒப்பில்லாத சக்கரத்தையுடைய வேடகோவர் குலம், பள்ளிக் குலம் ஆகிய எல்லாக் குலமும் எனக்குரியது என்று கறுகின்றார் இதுதான் என்னே.

பாடல் 116

நலமா மொற்றி யுடையீர்நீர் நல்ல வழக ராளாலுங்  
குலமே துமக்கு மாலையிடக் கட்டா தென்றே னின்குலம்போ  
லுலகோ துறுநங் குலமொன்றோ வோரா யிரத்தெட் ஓயர்குலமிங்  
சிலகா நின்றிதன்கின்றா ரிதுதான் சேழி யென்னேம்.

உரை : ஏடு, சேழி நன்மை மிக்க தீருவொற்றியூரை யுடைய வராகிய நீவிர், நல்ல அழுகுடையராயினும், உமக்குக் குலமில்லையாதலால் உமக்கு மாலையிடலாகாதே என்றேனாக, உன் குலம் போல உலகவர் உயர்த்துக் கூறும் எமது குலம் ஒன்றன்று, இவ்வுலகில் ஒராயிரத்தெட்டு உயர்வுடைய குலங்கள் விளங்குகின்றன என்று இயம்புகின்றார் இதுதான் என்னே.

பாடல் 117

மதிலொற் றியின்றி நும்மனையாண் மலையின் குலநும்  
மைந்தருளோர்  
புதல்வர்க் காளைப் பிபருங்குலமோர் புதல்வர்க் கிசையம்  
-புலிக்குலமா

மதிரற் றருள்வீர் நுங்குலமிங் கெதுவோ வென்றேன் மனைவியருள் எதுமற் றாருத்திக் கென்கின்றா ரிதுதான் சேழி யென்னேம்.

உரை : ஏடு, சேழி உயரிய மதில்களால் சூழப்பட்ட ஒற்றிநகர்க் கண் உள்ளவரே, நும்முடைய மனைவி பிறந்தது மலையரசர் குலம் மைந்தருள் ஒருவர் யானைக்குலமுடையவர் ஒரு புதல்வர்க்கு அம்புகிக் குலம் அருளைவதில் நிகரற்றவரே, உமக்கென இங்குக் குலம் வேறு உளதோ என்று வினவினேனாக, என் மனைவியருள் மற்றொருத்திக்குக் குலம் எதுவெனின் எதுவே என்று சொல்லுகின்றார் இதுதான் என்னே.

பாடல் 118

தேமாம் பொழில்கு பொற்றியீர் திகழுந் தகரக் காற் குலத்தைப் பூமா னிலத்தில் விழழந்துற்றீர் புதுமை யிஃதும் புகிழின்றே  
நாமா குலத்தி ஸரைக்குலத்துள் னாலைந்தே பறமற்  
நரைக்குலங்கொண்  
பேமா ந் தணைந் யென்கின்றா ரிதுதான் சேழி யென்னேம்.

உரை : ஏடு, சேழி தேமா மரங்கள் நிறைந்த சோலை சூழ்ந்த திருவொற்றியூரில் உள்ள பிச்சைத்தேவரே, பூதேவி தாங்கும் நிலவெலகில் விளங்குகின்ற தகரக் காற்குலத்தை இடமா விரும்பி எழுந்தருளியிருக்கின்றீர் புதுமைமிக்க இது நிலத்துக்கேயன்றி உமக்கும் புகழ் பயந்துள்ளது என்று சொன்னேனாக, ஆமா குலம் என்பதில் அரைக் குலத்தை உள்ளத்திலும், மற்றை அரைக்குலம் என்பதைப் பறத்தே சொல்லிலும் கொண்டு நீ மயங்கினாய் என உரைக்கின்றார் இதுதான் என்னே.

பாடல் 119

அனஞ்சு மூற்றிப் பதியுடையீரகில மறிய மன்றகத்தே  
மனஞ்சும் தகரக் கால்கொண்டார் வணப்பா மென்றே னுலகறியத்  
தனஞ்சு முகத்தே யணங்கேந் தானுந் தகரத் தலைகொண்டா  
யினஞ்சு மூகா மென்கின்றா ரிதுதான் சேழி யென்னே.

உரை : ஏடு, சேழி அன்னங்கள் சூழ்ந்து வாழ்கின்ற பொய்கைகள் நிறைந்த திருவொற்றியூரையுடைய பிச்சைத் தேவரே, உலகெலாம் அறிய, தீல்லை மன்றின்கண், மனம் நினைவில் அழுந்துமாறு தகரக்கால் கொண்டிருக்கின்றீர் அது வனப்பாகவுளது என்று சொன்னேனாக, அனங்கு போல்பளை, மார்பின்கண் தனம் பெருகக் கொண்ட நீ தகரத் தலையை யுடையவளாயினை பெண்ணினத்துக்கு அழகாகும் என்று சொல்லுகின்றார் இதுதான் என்னே.

பாடல் 120

பங்கே ருகப்பும் பணையொற்றிப் பதியீர் நடுவம்பரமென்னு  
மங்கே யாட்டுக் காலெலுத்தீர் ரழிகென் றேனவ் வம்பரமே  
விங்கே யாட்டுத் தோலெலுத்தா யாமொன் நிரண்டு நீயென்றா  
லெங்கே நின்சொல் லென்கின்றா ரிதுதான் சேழி யென்னே.

உரை : ஏடு, சேழி தாரைகள் மலர்ந்திருக்கும் நீர்வள வயல்களை யுடைய திருவொற்றியூரையுடைய தேவரே, பொது எனப்படும் சிதம்பரமாகிய அவ்விடத்தே கூத்தாடற்குத் திருவடியைத் தூக்கின்றீர் அது மிகவும் அழகுடைத்தாகும் என்று இயம்பினேனாக, அவ்வம்பரத்துக்கு மேலாக இவ்விடத்தே நீ அவ்வாட்டுத்தோலை எடுத்தாய் மேலும் அதனிடத்தும் யாம் ஒன்ற எடுத்தோம் நீ இரண்டு எடுத்தாய் எங்கே நின் பொருத்தமானது என்று உரைக்கின்றார், இதுதான் என்னே.

பாடல் 121

மாணப் புகழ்சே ரொற்றியூர் மன்றார் தகர வித்தைதனைக்  
காணற் கினிநான் செயலென்னே கருதி யுரைத்தல்

வேண்டுமென்றேன்

வேணச் சுறுபிமல் வியலேயாம் விளம்பு மொழியல் வித்தையுனக்  
கேணப் புகலு லென்கின்றா ரிதுதான் சேழி யென்னே.

உரை : ஏடு, சேழி மிக்க புகழ் பொருந்திய திருவொற்றியூரில் உள்ளவரே தீல்லையம்பலத்தின் பொருளாக விளங்கும் தகரவித்தையையான் அறிதற்கு இப்பொழுது செயலாவது யாதாம்? அதனை நினைந்து எனக்கு உரைத்தல் வேண்டுமென்று கேட்டுக் கோண்டேனாக, மதவேளும் ஆசைகொளும் மெல்லிய இயல்பையுடைய நங்கையே, யாம் முன்பே உரைத்துள்ள சிவாகமங்கள் அத் தகரவித்தையை உனக்கு உறுதியுண்டாகச் சொல்லும் என வுரைக்கின்றார் இதுதான் என்னே.

## பாடல் 122

நல்லா ரொற்றி யுடையீர்யா ஸடக்கோ வெறும்பு வண்ணயணைய  
வல்லா வல்லும் முடன்வருகோ வணையா தவலத் துயர்துய்க்கோ  
செல்லா வென்சிசான் நடவாதோ திருக்கூத் தெதுவோ வெனவிடைக  
ளௌலா நடவா தென்கின்றா ரிதுதான் சேழி யென்னோ.

உரை : ஏழி, சேழி நற்பண்புடையோர் வாழும் ஒற்றியூருடைய  
பிச்சைசத்தேவரே, வறிதாகிய மலரணையை நோக்கி யான்  
நடக்கவோ, அல்லது அதுநோக்கி நூம்முடன் வரவோ, நூம்மை  
யணையிற் கூடுதலின்றித் தனிமை வருத்தத்தை  
அடையவோ, நூம்மிடத்தில் மேவா என் சொற்குறிப்பு  
நடவாதோ, உமது திருக்கூத்துத்தான் யாதோ எனக்  
கேட்டேனாக என் கேள்விகடைகல்லாம் ஒரு சொல்லே  
விடையாகுமாறு நடவாது என்று சொல்லுகின்றார் இதுதான்  
என்னே.

## பாடல் 123

ஆட்டுத் தலைவர் நீரொற்றி யழகீரதனாற் சிறுவிதிக்கோ  
ராட்டுத் தலைதந் தீரன்றேனன்றா வறவோ ரறம்புகல  
வாட்டுத் தலைமுன் கொண்டதனா லஸ்தே பின்ன ரளித்தாமென்  
றிட்டுத் தரமீந் தருள்கின்றா ரிதுதான் சேழி யென்னோ.

உரை : ஏழி, சேழி திருவொற்றியூரின்கண் உள்ள அழகிய  
தேவரே, நீவீர் மன்றிகண் ஆடப்பெறும் கூத்தக்குத் தலைவர்  
இவ்வாறு ஆட்டுத் தலைவராதலால் சிறுவிதி எனப்படும்  
தக்கனுக்கு ஒர் ஆட்டுத்தலை தந்தீர் என்று சொன்னேனாக,  
அன்று ஆல நீழற்கண் கிருந்து நாலவருக்கு

அறமுரைத்தற்காகப் பேசாமவுனியாய் ஆட்டுத்தலை  
கொண்டதனால், அதனையே பின்னரும் தந்தோம் என்று  
நேர்விடை தந்தருளுகின்றார் இதுதான் என்னே.

## பாடல் 124

ஒற்றிப் பெருமானுமைவிழைந்தா ஞாலில் வியப்போன் றுண்டிரவிற்  
கொற்றக் கமலம் விரிந்தாருகீழ்க் குளத்தே குழுதங்

**குவிந்ததென்றேன்**

பொற்றைத் தனத்தீர் நூமைவிழைந்தார் புரத்தே மதியந் தேய்கின்ற  
தெற்றைத் தினத்து மென்கின்றா ரிதுதான் சேழி யென்னோ.

உரை : ஒற்றியூரிலுள்ள பிச்சைசத் தேவரே, உம்மை மனத்தே  
விரும்புகின்றவருடைய ஊரில் வியப்புத்தரும் செயல் ஒன்று  
உளது கிரவுக் காலத்தில் வெற்றியுடைய தாமரை மலர,  
குளத்தின்கீழ்க் குழுத மலர் குவிந்துளது என்றேனாக,  
குன்றுபோலும் கொங்கையையுடைய உம்மை விரும்பினவர்  
ஊரில், எந்நாளிலும் மதி தேய்ந்தவண்ணம் உளதே என்று  
சொல்லுகிறார் இதுதான் என்னே.

## பாடல் 125

இடஞ்சே ரொற்றி யுடையீர்ந் ரென்ன சாதி யினரின்றேன்  
தடஞ்சேர் முலையாய் நாந்திறலான் சாதி நீபெண் சாதியென்றார்  
விடஞ்சேர் களத்தீர் நூம்மொழிதான் வியப்பா மென்றே னயப்பாளின்  
ஸிடஞ்சேர் மொழிதா ஸென்கின்றா ரிதுதான் சேழி யென்னோ.

உரை : ஏழி, சேழி செல்வம் பொருந்திய  
திருவொற்றியூருடைய பிச்சைசத் தேவரே, நீர் என்ன  
சாதியைச் சேர்ந்தவர் என்று சேட்டேனாக, பெரிய  
கொங்கையையுடையவளே, நாம் வன்மை வாய்ந்த

ஆண்சாதி நீ பெண் சாதி என்று விடையிறுத்தார் விடக்கறை பொருந்திய கழுத்தையுடைவரே உமது மொழி வியப்பாக இருக்கிறது என்று நான் சொல்லவும், விருப்ப முடைமையால் நின்னிடத்தைச் சேரவரைக்கும் சொல்தான் வியப்பாகவளது என்று இயம்புகின்றார் இதுதான் என்னே.

## பாடல் 126

உடையா ரென்பா ருமையியாற்றி யுடையீர் பணந்தா னுடையீரோ  
நுடையா யேற்கின் நிரென்றே ணங்காய் நின்போ ஸொருபணத்தைக்  
கடையா ரெனக்கீழ் வைத்தருமை காட்டேம் பணிகாள் பணங்கோழி  
யிடையா துடையே மென்கின்றா ரிதுதான்சேழி யென்னோடு.

உரை : ஏடி, சேழி திருவொற்றியூரை உடைய தேவரே, உம்மை உடையர் எனச் சான்றோர் உரைக்கின்றார்கள் நீர் பணம் மிகவுடையரோ உடையரல்லார்போல் காலால் நடந்துசென்று பவி ஏற்கின்றீரே என்று வினவினேனாக, நங்கையே, உன்னைப்போல் ஒரு பணமேயுடைமை கொண்டு கடையவர்போலக் கீழே மறைத்து வைத்து அருமை செய்யேம் குறைவின்றியுடையேம் பணியாக வேண்டினும் கொள் பணமாக வேண்டினும் பெற்றுக் கொள்க என இசைக்கின்றார் இதுதான் என்னேடி.

## பாடல் 127

என்னா ருயிர்க்குப் பெருந்துணையா மெங்கள் பெருமா ஸ்ரிருக்கு  
நுன்னா டொற்றி யன்றோதா னவில வேண்டு மென்றுறைத்தேன்  
முன்னா ஸொற்றி யெனினுமது மொழித ஸழகோ தாழ்தலுயர் விந்நா  
ஸிலத்துஞ் டென்கின்றா ரிதுதான் சேழி யென்னோடு.

உரை : ஏடி, சேழி எனது அரிய வுயிர்க்குப் பெரிய துணையாக இருக்கும் எங்கள் பெருமானாகிய நீவிர் இருக்கும் நல்ல நாடு இவ்வூர் ஒற்றியன்றோ, நவில வேண்டும் என்று கேட்டேனாக, முன்னை நாளில் இதை ஒற்றி வைக்கப்பட்ட வூர்தான் என்றாலும், அதனை இந்தில் உரைப்பது அழகாகுமா ஆகாது நான்கு நிலமாகப் பகுக்கப்படும் இவ்வையத்தில் உயர்ந்தது தாழ்தலும் தாழ்ந்தது உயர்தலும் இயல்பு என இயம்புகின்றார் இதுதான் என்னேடி.

## பாடல் 128

பெருந்தா ரணியோர் புகலிழாற்றிப் பெருமா னிவர்தம் முகநோக்கி யருந்தா வழுத மனையிரிங் கடுத்த பரிசே தறையுமென்றேன் வருந்தா திங்கே யருந்தமுத மனையா ளாக வாழ்வினோடு மிருந்தா யடைந்தே மென்கின்றா ரிதுதான் சேழி யென்னோடு.

உரை : ஏடி, சேழி பெரிய நிலவுலகத்தில் உள்ளவர்கள் புகழ்கின்ற திருவொற்றியூரிலுள்ள பெருமானாகியஇவருடைய முகத்தை நோக்கி ஆராவழுதம் போன்ற நீவிர் இங்கு வந்த காரணம் யாதாம் உரைப்போக என்று கேட்டேனாக, இங்கே ஒரு வருத்தமும் இன்றி அருந்துகிற அழுதம் அளிக்கும் மனையவளாகச் செல்வ வாழ்வோடு நீ இருந்தது கண்டு வந்தடைந்தேம் என்கின்றார் இதுதான் என்னே.

## பாடல் 129

செம்மை வளஞ்சு மூற்றியுள்ள் திகழுக்கரித்தோ லுடுத்தேரே  
யும்மை விழைந்த மடவார்க் ஞடுக்கக் கலையுண் டோவென்றே  
ணம்மை யறியா யியாருகலையோவி ரண்டோ வனந்தங்

கலைமெய்யி

விம்மை யுடையே மென்கின்றா ரிதுதான் சேழி யென்னோடு.

உரை : ஏடு, சேடி செவ்விய வளம் பொருந்தீய திருவொற்றியூருள் இருப்பவரே, விளக்கயில்லாத கிரிய யானைத்தோலை உடுத்திருக்கின்றேரே, உம்மை விரும்பியடைந்த இளமகளிர் உடுத்தற்கு உம்பால் கலைகள் உள்ளனவோ என்று வினாவினேன் எனக்கு, எம்மை நீநன்கு அறிந்திலை அறிந்தால் இவ்வாறு வினவமாட்டாய் எம்மிடத்தில் ஒன்றா இரண்டா அஞேகம் கலைகள் மெய்யாக இங்கு உள்ளன என விடை கூறுகின்றார் இதுதான் என்னே.

பாடல் 130

கற்றைச் சடையீர் திருவொற்றிக் காவலுடையீர்க்கடைந்தீ  
ரிற்றைப் பகலே நன்றிறங்கி ரீரிற்றை யிரவே நன்றிறமக்குப்  
பொற்றைத் தனத்தாய் கையமுதம் பொழியா தலர்வாய்ப் புத்தமுத  
மிற்றைக் களித்தா யியன்கின்றா ரிதுதான் சேழி யென்னே.

உரை : திருவொற்றியூரைக் காத்தலை யுடையவரே, கற்றையான சடையையுடையவரே, இவண் வந்தீராதலால் இன்றைய பகற்பாமுது நன்று என்று சொன்னேனாக, குன்று போன்ற கொங்கையை யுடையவனே, இப்போது கையால் அமுதம் சொரியாது வாயாற் புதிய சொல்லமுதம் அளித்தாயாகவின், எமக்கு இன்றைய இரத்தற்கமைந்த பொமுது நன்றாயிற்று, காண் என மொழிகின்றார் இதுதான் என்னே.

பாடல் 131

கற்றீராற்றீர் முன்பிபாருவான் காட்டிற் கவர்ந்தோர் நாட்டில்வளை  
விற்றீரின்றிறன் வளைகிகாண்டீர் விற்கத் துணிந்தீ ரோவிவன்றேன்  
மற்றீங் குழலாய் நீயம்மோர் மனையின் வளையைக் கவர்ந்துகளத்  
திற்றீதணிந்தா யென்கின்றா ரிதுதான் சேழி யென்னே.

உரை : ஏடு, சேடி ஒற்றியூர்ப் பிச்சைத்தேவரே, நீவிர் நன்கு கற்றவராயிருக்கின்றீர் முன்பு ஒருகால் தாருகவனம் என்ற பெரிய காட்டில் வாழுந்த முனிமகளிர் வளைகளைக் கவர்ந்ததோடு, ஒப்பரிய பாண்டி நாட்டு மதுரைநகர் வீதியில் வளையில் விற்றீர் இப்பொழுது என் கைவளை நெகிழ்ந்தோடச் செய்கின்றீர் இவற்றையும் விற்கக் கூடிய துணிந்தீரோ என்று கேட்டேனாக, குளிர்ந்த சுந்தலையுடையவளே, எம்முடைய ஒரு மனைவியின் மனைக்குட் சென்று வளைகவர்ந்து போந்து கழுத்தில் அணிந்து கொண்டாய் கிது தீது என்று சொல்லுகின்றார் இதுதான் என்னே.

பாடல் 132

உடுக்கும் புகழூ ரொற்றியளா ருடைதா வென்றார் தலையிட்டு  
முடுக்கும் பெரியீ ரெதுகண்டோ வுரைத்தீ ரெண்றேன் றிசைமுமுது  
முடுக்கும் பெரிய வரைச்சிறிய வொருமுன் றானை யான்முழி  
யெடுக்குந் திறங்கண் டென்கின்றா ரிதுதான் சேழி யென்னே.

உரை : ஏடு, சேடி உலகத்தை உடையால் மூடியதுபோலப் புகழ் பரப்பிய திருவொற்றியூரையுடைய பிச்சைத்தேவர், எனக்கு உடை தருவாயாக என்று கேட்டாராக, தீசை யெட்டினையும் உடையாக வடுக்கும் பெரியவராகிய நீவிர் எதுகண்டு என்பால் உரைக்கின்றீர் என்று வினவினேன் தீசை முற்றும் தாங்கும் பெரியவரையைச் சிறியவொரு முன்றானைால் மூடி மறைத்துத் தாங்கும் திறம் கண்டே என இசைக்கின்றார் இதுதான் என்னே.

## பாடல் 133

காவா யியாற்றிப் பதியுடையீர் கல்லா ணைக்குக் கரும்பன்று  
தேவாய் மதுரை யிடத்தளித்த சித்த ரலவோ நீ ரென்றேன்  
பாவா யிருகல் லாணைக்குப் பரிவிற் கரும்பிங் கிரண்டோருந்  
யீவா யிதுசித் தென்கின்றா ரிதுதான் சேழி யென்னோ.

**உரை :** ஏட, சேழி சோலைகள் வாய்ந்த திருவொற்றியூரையுடைய தேசரே, தெய்வப் புகழ்பெற்ற மதுரையில் அந்நாளில் கல்லாலாகிய யானையைக் கரும்புண்ணச் செய்த சித்தர் அல்லவோ நீர் என்று கேட்டேனாக, பாவை போல்பவளே, நீ கல்லானைகட்கு அன்புடன் இங்கே இரண்டு கரும்புகளைத் தருகின்றாய் இத எமது சித்தினும் பெரிது என்று இசைக்கின்றார் இதுதான் என்னே.

## பாடல் 134

ஊட்டுந் திருவா மூற்றியீர் ரூயிரை யுடலாஞ் செப்பிடைவைத் தாட்டுந் திறத்தீர் நீரென்றே னணங்கே யிருசீசப் பிடையாட்டுந் தீட்டும் புகழன் றியமுலகைச் சிறிதோர் செப்பி லாட்டுகின்றா யீட்டுந் திறத்தா யென்கின்றா ரிதுதான் சேழி யென்னோ.

**உரை :** ஏட, சேழி செல்வவகை பலவும் தந்து நுகர்விக்கும் திருமகள் வாழும் திருவொற்றியூரில் உள்ளவரே, நீவீர், உயிர்களை உடம்பாகிய செப்பில் வைத்து ஆட்டுவிக்கும் தீற முடைய வரன்றோ என்று சொன்னேனாக, பெண்ணனங்கே, செப்பு தீரண்டில் வைத்து ஆட்டுகிறாய் என்ற புகழேயன்றி, இவ்வுலகையே உனது ஒர சிறிய சொல்லால் ஆட்டுகின்றாய் இவ்வகையில் பேரளாவன ஈட்டும்

திறம் வல்லவளாவாய் என்று உரைக்கின்றார் இதுதான் என்னே.

## பாடல் 135

கந்த வனஞ்சு மூற்றியீர் கண்மூன் றுடையீர் வியப்பென்றேன் வந்த விவமைத்தான் பிரிபோது மற்றை யவரைக் காண்போதுஞ் சந்த மிகுங்கண் ஷரிருமூன்றுந் தகுநன் கொன்றுந் தானடைந்தா யிந்த வியப்பென் னென்கின்றா ரிதுதான் சேழி யென்னோ.

**உரை :** ஏடி, சேழி மணமலர் நிறைந்த சோலை சூழந்த திருவொற்றியூர்க்கண் உள்ளவரே, நீர் கண் மூன்றுடையராயிருக்கின்றீர் இது வியப்பாவுளது என்று சொன்னேனாக, தன்னை நோக்கி வந்த எம்மைப் பிரியும் போதும் மற்றவரைக் காணும் போதும் அழகுமிக்க கண்ணாறும் தக்கவாறு அஞ்சு கண்ணும் உடையளாகின்றாய் இந்த வியப்புக்கு என்ன சொல்லுவது எனவுரைக்கின்றார் இதுதான் என்னேடி.

## பாடல் 136

ஆழி விடையீர் திருவொற்றி யமரந்தீ ரிருவர்க் ககமகிழ்வான் வீழி யதனிற் பழக்காசு வேண்டி யளித்தீராமின்றேன் வீழி யதனிற் பழக்காசு வேண்டா தளித்தா யளிவான்றை யேழி லகற்றி யென்கின்றா ரிதுதான் சேழி யென்னோ.

**உரை :** ஏடி, சேழி திருவொற்றியூர்க்கண் இருந்தருளும் பிச்சைத் தேவரே, சக்கரப்படையை யேந்தும் திருமாலை விடையாகவுடைய நீர் திருஷ்டியிழலையில் திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர் ஆகிய இருவர்க்கும் கால நிலைமையால் வருத்தமின்றி மகிழவேண்டி, நீர் தாமே விரும்பிப் படிக்காச

தந்தீரன்றோ என்று பாராட்டினேனாக, வீழிக்கணி போன்ற வாயிதழால் நிலவுலகின் எழிலை நீக்கி வேண்டாத காமமாகிய குற்றத்தை யளித்து வருத்துகிறாய் என்று சொல்லுகின்றார் இதுதான் என்னேடு.

பாடல் 137

உற்ற விடத்தே பெருந்துணையா மொற்றிப் பெருமா னும்புகழைக் கற்ற விடத்தே முக்கணியுங் கரும்பு மழுதுங் கயவாவோ மற்ற விடச்சீ ரென்னென்றேன் மற்றை யுய விடமுழுத விலற்ற விடமே யென்கின்றா ரிதுதான் சேழி யென்னேம்.

உரை : ஏ. சேழி ஊறு நேர்ந்த போதெல்லாம் பெருந்துணை புரியும் தீருவாற்றியூர்ப் பெருமானாகிய நூம்பிடத்துப் புகழைக் கற்ற போது முக்கணியும் கரும்பின் சாறும் அமுதும் கைப்பனவாம் ஆயின், மற்றைத் தேவர்களிடத்துப் புகழ்கள் என்னாம் என்று கேட்டேனாக மற்ற உபயவிடமும் முதல் கெட்ட விடமாம் என்று உரைக்கின்றார் இதுதான் என்னே.

பாடல் 138

யான்செய் தவத்தின் பெரும்பயனே யென்னா ரமுதே யென்றுணையே வான்செயர்சே திருவாற்றி வள்ளால் வந்த தென்னென்றேன் மான்செய் விழிப்பெண் ணேந்யாண் வழவா னதுகேட் டுள்ளம்வியந் தேன்கண் முடவே யென்கின்றா ரிதுதான் சேழி யென்னேம்.

உரை : ஏ. சேழி முன்னைப் பிறவிகளில் யான் செய்த தவத்தின் கண் தீரன்ய பெரும் பயனே, எனது அரிய அமுதமானவனே, எனக்குத் துணையே, வானுலகும் யாவும் ஆனும் அரசே, மண்ணைகத்தில் தீருவாற்றியூரில்

இருந்தருளும் வள்ளலே, என் மனை நோக்கி வந்த காரணம் என்னையோ என்று கேட்டேனாக, மான் போன்ற விழிகளை யுடைய பெண்ணே, நீ ஆண் வழவுக்குரிய பெயர் எய்தியது கேட்டு உள்ளாம் வியந்து கண்டிடவே வந்தேன் என்று இயம்புகின்றார் இது தான் என்னே.

பாடல் 139

கருணைக் கடலே யென்னிரண்டு கண்ணே முக்கட் கரும்பேசல்வ் வருணப் பொருப்பே வளரிராற்றி வள்ளன் மணியே மகிழந்தணையத் தருணப் பருவ மிங்கெதன்றேன் றவிரன் றெனக்காட் முயதுன்ற ஸிருணச் சளக மென்கின்றா ரிதுதான் சேழி யென்னேம்.

உரை : ஏ. சேழி அருட்பெருக்கால் கடல் போன்றவனே, என்னுடைய இரண்டு கண் போன்றவனே, மூன்று கணுக்களையுடைய கரும்பு போல மூன்று கண்களையுடைய பெருமானே, சிவந்த நிறமுடைய மலையொப்பவனே, செல்வம் வளர் சின்ற தீருவாற்றி யூரில் உள்ள வள்ளலே மானிக்கமணியே, என்று சொன்னேனாக, பருவமன்று தவிர்க என்று இருள் போன்ற உனது சுந்தலே காட்டி விட்டது என மொழிகின்றார் இதுதான் என்னே.

பாடல் 140

காவிக் களங்கொள் கணியேயென் கண்ணுண்மணியே  
யணியேயென்

ணாவித் துணையே திருவாற்றி யரசே யடைந்த தென்னென்றேன் பூவிற் பொலியுங் குழலாய்ந் பொன்னி னுயர்ந்தா யெனக்கேட்டுன் ஸ்வைக் கருதி யென்கின்றா ரிதுதான் சேழி யென்னேம்.

உரை : ஏடு, சேடி கருங்குவளை பூவைப் போன்ற கழுத்தை யுடைய கணி போல்பவனே, என் கண்ணின் மணிநிகர்ப்பவனே, அணியாய் விளங்குபவனே, என் உயிர்த்துணையே, திருவொற்றியூர்கண் எழுந்தருளும் அருளரசே, என்பால் வந்த காரணம் என்னோ என்று வினவினே னாக, பூவால் அழகு திகழும் கங்தலையுடையவளே, பொன்னால் உயர்ந்து விளங்கின்றார்ய எனக் கெள்வியற்று, உனது ஈகையை விரும்பி வந்தேன் எனக் கூறுகின்றார் இதுதான் என்னே.

## பாடல் 141

கண்ணும் மனமுங் களிக்குமிழிற் கண்முன் றுடையீர்  
கலையுடையீர்  
நன்னுந் திருவா பூற்றியுள்ள் நடஞ்சிசய் வல்லீர் நீ ரென்றேன்  
வண்ண முடையாய் நின்றனைப்போன் மலர்வாய் நடஞ்சிசய்  
வல்லோமோ  
வெண்ண வியப்பா மெங்கின்றா ரிதுதான் சேழி யென்னேம்.

உரை : கண்ணும் கருத்தும் மகிழ் விளங்கும் அழகிய கண்கள் மூன்று உடையீர், கலைமானின் தோலை உடையாகக் கொண்டுள்ளீர், புண்ணிய முடையாரையே நன்னும் திருமகள் உறையும் ஒற்றியூரில் இருப்பவரே, நீர் நடம்புரிவதில் வல்லவரன்றோ என்று கேட்டேனாக, அழகுடையவளே, உண்ணைப் போல் நாநடனம் செய்ய வல்லவராவேமோ, இதனை எண்ணுமிடத்து வியப்பாம் என மொழிகின்றார் இதுதான் என்னே.

## பாடல் 142

தாங்கும் விடைமே ஸழகிரன் றன்னைக் கலந்துந் திருவொற்றி யோங்குந் தளியி லொளித்தீர்ந் ரெராளிப்பின் வல்ல ராபிமன்றேன் வாங்கு நுதலாய் நீயுமிமளை மருவிக் கலந்து மலர்த்தளியி ஸிங்கின் ரெராளித்தா யென்கின்றா ரிதுதான் சேழி யென்னேம்.

உரை : ஏடு, சேடி உம்மைத் தாங்கிச் செல்வதாகிய காளைமேல் தோன்றும் அழுகராகிய நீவிர், என்னைக் கலந்தும் திருவொற்றியூர்க்கண் உயர்ந்த கோயிலில் ஒளிந்துத் கொண்மராதவின், நீர் பிறர் அறியாவகை ஒளிப்பதில் வல்லராவீர் என்று சொன்னேனாக, வளைந்த நெற்றியை யுடையவளே, நீயும் என்னைக் கூடிக்கலந்தும் இங்கே இப்போது மலர்தலை யுடைய அருட்கோயில் ஒளித்தாய் என்று உரைக்கின்றார் இதுதான் என்னே.

## பாடல் 143

அம்மை யடுத்த திருமேனி யழகீ ரொற்றி யணிநகர் ரும்மை யடுத்தோர் மிகவாட்ட முறுத ஸழகோ வென்றுரைத்தேன் நம்மை யடுத்தாய் நமையடுத்தோர் நம்போ லுறுவ ரெண்பிறனிலே தெம்மை யடுத்த தென்கின்றா ரிதுதான் சேழி யென்னேம்.

உரை : ஏடு, சேடி உமையம்மையை ஒரு பாகத்தே கொண்ட திருமேனி யமைந்த அழகரே, திருவொற்றியூரன்ற அழகிய நகரில் உள்ள தேவதேவரே, உம்மையடுத்த அன்பர்கள் மனத்தின்கண் மிகவும் வாட்டம் அடைவது அழகாகுமோ என்று சொன்னேனாக, நம்மை அன்பால் அடுத்தவளே, எம்மை அடுத்துள்ள அன்பர் அனைவரும் நம்போல் சிவானந்த ஞானவடிவம் பெறுவர். அஃது அன்றாயின் எம்மை யடுப்பதால் ஒரு பயனும் இல்லையாம் என உரைக்கின்றார் இதுதான் என்னே.

## பாடல் 144

உண்கண் மகிழ்வா லனிமிழற்று மொற்றி நகரீ ரொருமூன்று  
கண்க ஞடையீ ரென்காதல் கண்டு மிரங்கி ரென்னென்றேன்  
பண்கொண் மொழியாய் நின்காதல் பன்னாண் சுவைசெய்

பழம்போலு

மென்கொண் மிருந்த வதன்கின்றா ரிதுதான் சேழி யென்கேம்.

உரை : ஏழ, சேழி உண்ணப்படும் தேனால் உண்டாகும் மயக்கத்தால் வண்டுகள் ஒவிசெய்யும் தீருவாற்றியூர்க்கண் உறையும் பிச்சைத் தேவரே, மூன்று கண்களையுடையராகியும், என்னுடைய காதலையரிந்தும் இரங்குகின்றீரில்லையே என்னே என்று கேட்டேனாக, பண்ணிசை போல மொழிபவளே, நின்னுடைய காதல் பன்னாட்களாகச் சுவைதந்து பழகிய பழம் போல்கிறதென இயம்புகின்றார் இதுதான் என்னே.

## பாடல் 145

வணங்கே யிலங்குஞ் செஞ்சஸ்டையீர் வளஞ்சே ரொற்றி மாநகரீர் குணங்கேழ் மிடற்றோர் பாலிருளைக் கொண்மீர் கொள்கை யென்னென்றே னணங்கே யொருபா லன்றிநின்போ ஸலம்பா விருள்கொண் முடச்சற்று  
மிணங்கே மிணங்கே மென்கின்றா ரிதுதான் சேழி யென்னேம்.

உரை : ஏழ, சேழி சௌங்கேழ் வண்ணங் கொண்டு இலங்கும் செஞ்ச டை யை யுடைய ராய், வளம் பொருந் திய தீருவாற்றியூராகிய மாநகரின் கண் உள்ளவரே, அருட்குணம் பொருந்திய மிடற்றின்கண் ஒருபால் இருணிறம்

## இங்கித மாலை

## 85

கொண்டிருக்கின்றீரே கொள்கை யாது என்று கேட்டேனாக, பெண்ணாங்கே, இருளை ஒருபால் கொண்டதுண்டேயன்றி நின்பால் யாம் ஜம்பாலிற் கொண்டதில்லை கோடற்குச் சிறிதும் இணங்கேம் என்று இயம்புகின்றார் இதுதான் என்னே.

## பாடல் 146

கரும்பி லினியீ ரென்னிரண்டு கண்க ளனையீர் கறைமிடற்றீர் பெரும்பை யணீயீர் தீருவாற்றிப் பெரியீ ரெதுநும் பெயிரென்றே னரும்பண் முலையாய் பிறர்கேட்க வறைந்தா லனிபீர் ரெனச்சுழவ் ரிரும்பியா னிலையே யென்கின்றா ரிதுதான் சேழி யென்னேம்.

உரை: ஏழ, சேழி கரும்பு போலும் இனிமையும் என்னுடைய கண்ணிரண்டும் போலும் அருமையும் உடைவரே, விடக்கறை பொருந்திய கழுத்தை யுடையவரே, தீருவாற்றியூர்க்கண் உறையும் பெரியவரே, நும் பெயர் யாதாம் என்று கேட்டேனாக, மலர்சூம்பு போலும் முலைகளை யுடையவளே, பிறர் செவியிற் கேட்குமாறு எமது பெயரைச் சொன்னால் எமக்கு அளிப்பீராக என்று பலரும் என்னைச சூழந்து கொள்வர் என் பெயர்க்கண் உள்ள பொன்னென்பது மலையாகிய இடத்தைக் குறிப்பதேயன்றித் தருதற்குரிய பொருளைக் குறிப்பதன்று எனக் கூறுகின்றார்; இதுதான் என்னே.

## பாடல் 147

நிலையைத் தவறார் தொழுமியாற்றி நிமலப் பெருமா னர்முன்ன மலையைச் சிலையாக் கொண்மீர்நும் மாவல் லபமற் புதுமென்றேன் வலையத் தறியாச் சிறுவர்களு மலையைச் சிலையாக் கொள்வர்கள் திலையற் புதந்தா னென்கின்றா ரிதுதான் சேழி யென்னேம்.

உரை : ஏடு, சேழி ஒழுக்க நெறி நிற்றலில் தவறாதவர் தொழுது வணங்கும் தீருவொற்றியூரில் எழுந்தருளும் நின்மலப் பெருமானாகிய நீவிர், முன்னை நாளில் மலையை வில்லாகக் கொண்டீர் அது மிக்க பெரும் வல்லமையும் அற்புதமுமாம் என்று சொன்னேனாக, இப் பூவுலயத்தில் அறிவுறியாச் சிறுவர்களும் மலையைச் சிலையாக குறித்துப் பேசுகின்றார் இதில் ஓர் அற்புதமும் இல்லைகான் என்று இயம்புகின்றார் இதுதான் என்னே.

பாடல் 148

உதயச் சுட்ரே யணையீர்நல் லொற்றி யுடையீ ரெண்ணுடைய  
விதயத் தமர்ந்தீ ரெண்ணெயன் னொண்ண மறியீ ரோவென்றேன்  
சுதையிற் றிகழ்வா யறிந்தன்றோ துறந்து வெளிப்பட டெதிரடைந்தா  
மிதையற் றறிநீ யென்கின்றா ரிதுதான் சேழி யென்னேடு.

உரை : நல்ல ஒற்றியூர்க்கன் உறைபவரே, காலையில் எழுகின்ற ஞாயிற்றபை போன்று விளங்கும் நீவிர் என்னுடைய மனத்தின் கண் அமர்ந்திருக்கின்றோயினும் எனது எண்ணத்தை அறியீரோ என்று கேட்டேனாக, அமுதம் போன்று ஒளிர்பவளே, மனத்தின் நீங்கி வெளிப்பட்டு உன்னுடைய எதிரே போந்தது உனது எண்ணத்தை அறிந்தேயாம்; இதனை நீ நன்கு எண்ணிப் பார்பாயாக என்று கூறுகின்றார் இது தான் என்னே.

பாடல் 149

புரக்குங் குணத்தீர் திருவொற்றிப் புணித தேநீர் போர்க்களிற்றை  
யரக்குங் கலக்கம் பெறவுரித்தீருள்ளத் திரக்க மென்னேன்றேன்  
கரக்க மிடையாய் நீவிற்றின்கன்றைக் கலக்கம் புரிந்தனைநின்  
னிரக்க மிதுவோ வென்கின்றாரிதுதான் சேழி யென்னேடு.

உரை : ஏடு, சேழி எவ்வுலகும் புரந்தருளும் குணமுடையராய்த் தீருவொற்றியூரில் புணிதராகிய நீவிர் போர் கருதி வந்த யானையைப் பெருங் கலக்கம் உறுமாறு தோலை யுரித்தீர் உமது உள்ளத்தீன் இரக்கத்தை என்னென்பது என்றேனாக, சிறுமையால் மறையும் இடையை யுடையவளை, நீ களிற்றியானைக் கண்றை நின் நடையால் நானிரி மனம் கலக்கமுறச் செய்துள்ளாய் உனது உள்ளத்து இரக்கப்பண்பு இதுவோ என் இகழ்கின்றார் இதுதான் என்னே.

பாடல் 150

பதங்கை றொற்றிப் பதியீர்நீர்பருவி லேறும் பரிசுதுதான்  
விதங்கை றஹத்தீன் விதிதானோவிலக்கோ விளம்பல்

வேண்டுமென்றே  
விதங்கை றிடுநற் பசுங்கள்றை நியுமேறி யிடுகின்ற  
யிதங்கை றிடுக வென்கின்றாரிதுதான் சேழி யென்னேடு.

உரை : ஏடு, சேழி நூல்கள் புகழ்கின்ற தீருவொற்றியூரை யுடைய தேவரே, நீவிர் கட்டப்படும் விலங்காகிய எருதீன்மேல் ஏறி வருகின்ற தன்மை, வகைவகையாய் உரைக்கும் அறநால் காட்டும் விதி விலக்குகளில் யாதோ கூற வேண்டும் என்று கேட்டேனாக, நாடோறும் கடைகளில் கூறு செய்து விற்கப்படும் நல்ல பசுமையான கைவளைகளை நீயும் கைகளில் ஏற்றி யணிந்து கொள்ளுகின்றாயே, இதற்கு இதமாக விடைதருக என வுரைக்கின்றார் இதுதான் என்னே

பாடல் 151

யோக முடையார் புகிழூற்றியூரிற் பரம யோகியராந்  
தாக முடையா ரிவர்தமக்குத்தண்ணீர் தரநின் றனையழைத்தேன்  
போக முடையாய் புத்தண்ணீபுரிந்து விரும்பா மகத் தண்ணீ  
ரீக மகிழ்வி னென்கின்றாரிதுதான் சேழி யென்னேடு.

உரை : ஏடு, சேடி திருவொற்றியூரில் யோகிகள் புகழும் பரம யோகியாகவுள்ள இத் தேவர் தாகமுடையராய் வந்தார் அவர்க்குத் தண்ணீர் தரும் பொருட்டு உன்னையழைத்தேன் உடனே, இவர் என்னை நோக்கிப் போகம் உடையவளே, யாம் புறத்தே கிடைக்கும் தண்ணீரை வேண்டியிருந்தோம் மனமகிழ்ந்து உன் அகத்தே யூறும் தண்ணீரைத் தருக என்று இசைக்கின்றார் இதுதான் என்னே.

## பாடல் 152

வளநீரொற்றி வாணரிவர்வந்தார் நின்றார் மாதேநா  
முளநீர்த் தாக மாற்றுறுந்துவ வேண்டு மென்றான்  
குளநீரொன்றே யுளிதன்றேன்கிகாள்ளே மிடைமேற் கொணுயிந்த  
விளநீர் தருக வெங்கின்றாரிதுதான் சேழி யென்னேடி.

உரை : ஏடு, சேடி நீர்வளம் பொருந்திய ஒற்றியூர்க்கண் வாழ்பவராகிய இத்வேர், நம்மனைக்கு வந்து நின்று, மாதே, எம்முன் தோன்றிய நீர் வேட்கையைத் தணித்தற்கேற்ற நீரை உதவவேண்டுமென்று கேட்டாராக, யான் குளநீர் உளது கொள்க என்று சொன்னேன் இவர், யாம் அதனைக் கொள்ளோம் இடைக்கு மேற் சுமக்கின்ற இளநீரைத் தருக என்று சொல்லுகின்றார் இதுதான் என்னே.

## பாடல் 153

மெய்ந்தீராற்றி வாணரிவர்விவம்மை யுளநீர் வேண்டுமென்றா  
ரந்தீரிலைநீர் தண்ணீர்தா னருந்தி லாகா தோவிவன்றேன்  
முந்தீர் தனையை யளையீரிம்முதுநீ ருண்டு தலைக்கேறிற்  
றிந்தீர் காண்டி யெங்கின்றாரிதுதான் சேழி யென்னேடி.

உரை : ஏடு, சேடி மெய்ந்தீர்மை பொருந்திய திருவொற்றியூரில் வாழ்பவராகிய இவர், வெந்தீர் வேண்டுமென்று கேட்டார் அவர்க்கு நான், வேண்டுகிற அந்த வெந்தீர் இல்லை எனக் கவறியதோடு அமையாமல், நீர் தண்ணீர் அருந்தக் கூடாதோ என்று வினைவனேனாக, கடலுக்கு மகளான திருமகளைப் போன்றவளே, பழமையான நீருண்ட தனால் தலைக்கேறித் தடுமெம் உண்டாக்கி விட்டது இந் நீர்மையைக் காண்பாயாக என உரைக்கின்றார் இதுதான் என்னே.

## பாடல் 154

சீலஞ்சு சேர்ந்த விவாற்றியுள்ளிறிதாம் பஞ்ச காலத்மூஸ்  
கோலஞ்சு சார்ந்து பிச்சைகொளக்குறித்த வருவி ரென்னென்றேன்  
காலம் போகும் வார்த்தைதிற்குங் கண்டா யிதுசாற் கடனோமோ  
லேங் குழலா யெங்கின்றாரிதுதான் சேழி யென்னேடி.

உரை : ஏடு, சேடி நல்லொழுக்கம் பூண்ட திருவொற்றியூர்ப் பிச்சைத்தேவரே, பொருள் விளைவு சிறிதாகிய பஞ்ச காலத்திலும் பலி யேற்றற்குரிய வேடம் தாங்கிப் பிச்சை பெறுவது கருதி வருகின்றேரே, என்னோகாரணம் என்று வினவினேனாக, ஏலமாகிய மயிர்ச் சாந்தணிந்த சுந்தலையுடையவளே, சாலம் சொல்லுவது ஈகைக்கடன் கழிப்பதாகாது என வரைக்கின்றார் இதுதான் என்னே.

## பாடல் 155

ஊற்றார் சடையீ ரொற்றியுள்ளிருஞு ரிரக்கத் துணிவூற்றீர்  
நீற்றால் விளங்குந் திருமேனிநேர்திங் கிளைத்தீர் நீரின்றன்  
சோற்றா விளைத்தே விளைத்தே மன்றமது சொல்லா விளைத்தே  
மின்றினிநா  
மேற்றா விகழ்வே யெங்கின்றா ரிதுதான் சேழி யென்னேடி.

உரை : ஏடு, சேடி வேண்டுமிடத்து ஊற்றப்படும் நீராகிய கங்கை தங்கிய சடையுடன் தீருவொற்றியுளில் உள்ள பிச்சைத்தேவரே, பலியிரக்கும் செயல் மேற்கொண்டு நீர் ஊரூர் புகுந்து ஈவர் ஈவதை யேற்று இப்போது மேனி இளைத்து விட்டாரே என்று சொன்னேனாக, யாம் சோற்றுக்கு இரந்து மெமலிந்தேமில்லை உன்னுடைய சொற்களைக் கேட்டுத் தான் இந்நாளில் இளைத்துப் போனோம். இனி பலியேற்கச் செல்வது இகழ் வேயாம் என்று இயம்புகின்றார் இதுதான் என்னே.

பாடல் 156

நீரை வழுங்குஞ் சடையுடையீருளது நுமக்கு நீரூருந்  
தேரை விழுங்கும் பசுவிவன்றேன் செறிநின் கலைக்கு ஸளான்றுளது  
காரை விழுங்கு மீமதுபசுக் கண்றின் றேரை நீர்த்தேரை  
யீர விழுங்கு மென்கின்றா ரிதுதான் சேடி யென்னேழு.

உரை : கங்கையாற்று நீரைத் தனக்குள் அடக்கிக்கொண்ட சடையுடையராகிய பிச்சைத்தேவரே, உனக்கு உளதாவது நீர் ஊரும் தேரை வாயிற் பெய்து வழுங்கும் பசுவன்றோ என்றேனாக, செறிய வுடுத்த நின் கலைக்குள் ஒன்று . அது எமது பசுவின் கன்று செலுத்தும் தேரையும், நீர் வாழும் தேரையையும் ஈர்த்து விழுங்குவதாம் என்று இயம்புகின்றார் இதுதான் என்னே.

பாடல் 157

பொன்னேர் மணிமன் றுடையீர்நீர்புரிந்த தெதுவிவம் புடையென்றே னின்னே யுரைத்தற் கஞ்சதுமென்றாரென் னென்றே னியம்புதுமேன் மின்னே நினது நடைப்பசையாமிருகம் பறவை தமைக்குறிக்கு மென்னே யுரைப்ப தென்கின்றாரிதுதான் சேடி யென்னேழு.

உரை : ஏடு, சேடி பொன் வேய்ந்த அழகிய மன்றினை யுடைய பெருமானே, நீவிர் எம்மிடத்து விரும்பி வந்தது யாது என்று கேட்டேனாக, இப்பொழுது இங்கே அதனை யுரைப்பதற்கு அஞ்சகின்றேம் என்றார் என்னவாம் அது என்று யான் வற்வறுத்திக் கேட்கவும், சொல்லுவேம் மின்போன்ற இடையுடையவளே, உன்னுடைய நடைக்கு ஒவ்வாமற் பசையாகும் விலங்கையும் பறவையையும் குறிக்கும் சொற்களே யாம் வேறே உரைப்பது என் என்று இயம்புகின்றார் இதுதான் என்னே.

பாடல் 158

அடையார் புரஞ்சேற் றம்பலத்தேயாடு மழக் கிரண்பதிற்றுக் கடையா முடலின் றலைகொண்மர்கரமொன் நினிலற் புதமென்றே ணுடையாத் தலைமேற் றலையாகவுக்கை யீரைஞ் ஞாறுகொண்ட திடையா வளைக்கே யென்கின்றாரிதுதான் சமி யென்னேழு.

உரை : ஏடு, சேடி பசையசராரின் முப்புத்தை யழித்து அம்பல்த்தே ஆடல் புரிகின்ற அழகரே, என்னைப்பட்ட பிரமர் பதின் மருள் ஒன்பதின்மர் இறந்தபின் கடையாய பிரமரது கடையாயவுடலின் தலையைக் கையிற் கொண்மரன்றோ அஃது அற்புதமாகும் என்றேன் அது கேட்டதும், தம்மில் மோதி யுடையாவாறு தலைமேற் குவியும் உன்கை, இடையேயுள்ள வளைகட்குத் தலையாகத் தலை ஈரைஞ்ஞாறு கொண்டது அற்புதம் என்று இசைக்கின்றார் இதுதான் என்னே.

## பாடல் 159

தேவர்க் கரிய வான்தத்திருத்தாண் டவஞ்சிசய் பெருமானீர்  
மேவக் குகுகு குகுகுவணிவேணி யுடையீ ராமென்றேன்  
தாவக் குகுகு குகுகுகுத்தாமே யைந்து விளங்கவணி  
யேசற் குணத்தா யெனகின்றாரிதுதான் சேழி யென்னேயி.

உரை : ஏட, சேழி தேவர்களும் காண்பதற்காரிய ஆனந்த தாண்டவம் செய்கின்ற பெருமானாகிய நீவிர், பொருந்த அமைந்த அறுகு மாலையை அணிந்த சடையை யுடையராகின்றீர் என்று சொன்னேனாக, தாவுமாறு குகுவின்கண் ஜவகை விளங்க அணிகின்ற அமைதியான குணமுடையளாவாய் என உரைக்கின்றார் இதுதான் என்னே

## பாடல் 160

கொன்றைச் சடையீர் கொடுங்கோளூர்குறித்தீர் வருதற் கஞ்சவலயா  
னொன்றப் பெருங்கோ னௌன்மீதுமுறைப்பா சுண்டென்  
றுணர்ந்ததிதன்றேன்  
நனடறப் பழயேற் கோனிலையாநகரு முடையே நங்காய்ந்  
யின்றைச் சுற்றிலென் னொகின்றாரிதுதான் சேழி ன்னெனா.

உரை : ஏடி சேழி கொன்றைக் கண்ணி சூழியிச்சைத்தேவரே, கொடுங்கோ ஞந்ரைக் குறித்த இடமாகக் காட்டினீர் யான் அங்கு வருதற்கு அஞ்சகிறேன், என் மீதும் நன்கு ஒன்றுமாறு பெரிய கோளுறைப்பார் உண்டென உணர்ந்தே அஞ்சகிறேன் என்றேனாக, நங்காய், நன்று, அப்படியாயின் கோளில்லாத நகரும் யாம் உடையேம் தீப் பொழுது நீ அஞ்சல் வேண்டா என்று கூறுகின்றார் இதுதான் என்னே.

## பாடல் 161

புரியுங் சடையீர் ரமர்ந்திடுமேர் புலியூ ரெனிலம் போல்வார்க்கு  
முரியும் புலித்தொ லுடையீர்போ லுறுதற் கியலு மோவிவன்றேன்  
றிரியும் புலியூ ரன்றுநின்போற் றெரிவை யரைக்கண் முற்பயந்தே  
யிரியும் புலியூ ரென்கின்றார் ரிதுதான் சேழி யென்னேயி.

உரை : ஏட, சேழி புரிபுரியாகத் தீரண்டமெந்த சடையை யுடைய தேவரீர் விரும்பி யுறைவது புலியூர் என்பதாயின், உரித்த புலித்தோலை யுடையாக அணிந்த உம்மைப்போல் எம்போன்றவர்க்கு உறுதற்கு இயலுயோ என்னைப் போன்ற மகளிரைக் கண்டால் அஞ்சி நீங்கும் புலியூர் என்று உரைக்கின்றார் இதுதான் என்னே.

## பாடல் 162

தெவ்வூர் பொழுக்குஞ் சிறுநகையித்தேவர் மேமநா ஸ்ரிருத்த  
லெவ்வு சென்றே னாகைத்தணங்கேயேழுர் நாலுர் ரென்றார்பின்  
ஸவ்வூர்த் தொகையி னிருத்தலரிதாமென் றேன்மற் றதிலொவ்வு  
ரிவ்வு ரெடுத்தா யேன்கின்றாரிதுதான் சேழி யென்னேயி.

உரை : ஏட, சேழி பகைவரது உள்ரை எரித்துச் சாம்பராக்கும் குறுநகையையுடைய இத்தேவரை நோக்கி, நீவிர் இருந்தது எவ்வூர் என்று கேட்டேனாக, நகைசெய்து, அணங்காகிய பெண்ணே, யாம் இருக்கும் ஊர் ஏழூர் நாலுருமாம் என்றார். அது கேட்டதும் யான் இவை மூவர்களின் பாடலபெற்ற ஊர்த் தொகைகளில் காணாமையால், இவை அவ்வூர்த் தொகையில் தீல்லையே என்றேன் அவர், மற்றதான் வைப்புத்தலத் தொகையில் எமக்கு ஒத்த வூர்களாக இவ்வூர்களை எடுத்தறிவாயாக என்று இகைத்தின்றார்.

## பாடல் 163

மணங்கொ ஸிதழிச் சடையீர்ந்வாழும் பதியா தென்றேனின்  
குணங்கொன் மொழுகேட் டோரளவுகுறைந்த குயிலாம் பதியென்றா  
ரணங்கின் மறையு ராமென்றேன்கைதன் றருளோத் தூரிஃது  
மிணங்க வடைய மென்கின்றாரிதுதான் சேழி யென்னேட.

உரை : ஏடி, சேடி மணம் கமமும் கொன்றை மலர் அணிந்த  
சடையையுடைய தேவராகிய நீர் வாழும் பதி யாது என்று  
கேட்டேனாக, நற்குணம் விளங்கும் நின் சொற்களைக்  
கேட்டதனால், ஒரு மாத்திரை குறைந்த குயிலின் பெயர்  
எமது பதியாம் என்று சொன்னார் அணங்கிய தேவி  
காலோத்தரமாகிய ஆகமாம் சொன்ன தேவீச்சுரமாம் என்று  
நான் உரைத்தேன் அஃதன்று, மறையூராவது அருள்  
வழங்கும் ஒத்தார் அதனையும் யாம் இசைந்த இடமாகக்  
கொண்டுளோம் என உரைக்கின்றார் இதுதான் என்னே.

## பாடல் 164

அழற்றுச் சடைய ரிவர்பலியென்றடைந்தார் ருமது ரியாதேன்றேன்  
சோற்றுத் துறையென் றார்நூமக்குச்சோற்றுக் கருப்பேன்

## சொலுபியென்றேன்

ஹோற்றுத்திரிவே மன்றுநின்போற்சொல்லுங் கருப்பென் றலகியம்  
வேற்றுத் திரயே மென்கின்றாரிதுதான் சேழி யென்னேடி.

உரை : கங்கை யாற்றைச் சடையிலே தாரித்தவராகிய இவர்  
பலி வேண்டி வந்தாராக, உம்முடைய ஊர் யாது என  
அவரைக் கேட்க, சோற்றுத்துறை என்று ஊர்ப் பெயரை  
யுரைத்தார் அதுவாயின் உமக்குச் சோற்றுக்கு வறுமை  
வருவானேன் சொல்லுமின் என்று கேட்டேன், அதற்கு அவர்,  
உன்னை போல் சொல்லுக்குத் தோற்றுத் திரிவேமல்லேம்

சொல்லும் கருப்பு என்று சொல்லும் சொல்லை ஏற்றுத்  
நிரிய மாட்டேம் என்று கறுகின்றார் இதுதான் என்னே.

## பாடல் 165

உங்குஞ் சடையீர் நெல்வாயிலுடையே மென்றீ ருடையிரேற்  
உங்கும் புகழநும் மிடைச்சிறுமைச்சார்ந்த தெவரீர் சாற்றுமென்றே  
ஊங்கும் பழநும் விடைச்சிறுமையிய்திற் றலதீஜ டெமக்கின்றா  
நீங்குங் காண்டி ரென்கின்றாரிதுதான் சேழி யென்னேட.

உரை : ஏடி, சேடி நீண்டுயர்ந்த சடையை யுடைய தேவரே,  
நீர் நெல்வாயிலை எமக்கு ஊராகவுடையேம் என்று  
மொழிகின்றீர் அஃது ஆயின் தாங்கப்படுகின்ற புகழானது  
உம்மிடத்து நில்லாது சிறுமை யடைந்தது ஏன்? நீரே கறுமின்  
என்று கேட்டேனாக, காதலர் கண்டு இரங்கும்படியாக  
நூம்முடைய இடைக்குச் சிறுமை எய்தியுளதே யன்றி எமக்கு  
இல்லை இங்கே எம்மையே கண்டு கொள்க என்று  
கறுகின்றார் இதுதான் என்னே.

### இம்மை மறுமை சீறப்புகள்

1. வார்-வம்பு (சுண்டை) ஒரு வம்பு செய்தேன், அதற்கிவர் இரண்டு வம்பு செய் என்கின்றார்.
2. ஒற்றியிருந்தவரே (விலகியிருந்தவரே) என்றதற்கு அவர் அருகே கூடுதற்கு வந்தார்.
4. மோட்சமடைதற் கிடையில் தடையாயுள்ள கலைஞரானங்களை ஓழிக்கின்றார்.
5. எண்கலம்-அகலம்-மார்பு. (அ-8)
6. நீரே கலவி மகிழ்ந்து நீர் ஏகல் அவி மகிழ்ந்து.
7. கடவுள் ஒற்றியென்றும், ஆதிபுரி என்றுங் கூறினர்.
8. பலிதா-எனக்குப்பலித்தவளே (சித்தித்தவளே) எண்கண் பலித்தது-மார்பில் உண்டாகிய தனம்.
9. வாயமுது-அதாபானம், கையமுது - பரிசவின்பம், மனையமுது-புணர்ச்சி விருப்பம்.
10. கடிதம்-அல்குல்
11. வரையின் சுதை-மலைமகள் வரையில் சுதை-அளவுபடாத அமுதம்
12. தலைவியின் நடையைக் கண்டு மகிழ்ந்து இந்த அன்ன நடையை இன்னும் ஒருக்கால் நடந்துகாட்ட வேண்டும் என்கின்றார்.
13. நீர் மேவா வணவு-நீர் இதுவரையில் அனாபவியாத சிற்றின்பம். அனுபவித்தறி யாத
14. எண்மை உணர்ந்தே- உன் எண்ணைத்தையும் காம மயக்கத்தையும் அறிந்தே என் எண்ணை எளிதாய் முடியும்மன்பது கருதியே.
15. பெயர் என்றது நங்கை என்னாஞ் சொல், 'ங' கர மெய்யை நீக்கினால் நகை என்றாகும், நகை முகத்தைப் பார்க்க விருப்பம்.

16. இரு நான்கு எட்டு(அ). இதனேடு கந்தை சேர்த்தால் அகந்தை.
17. கருத்தறிய ஒற்று விடுத்து நின்றவள் ஒற்றி.- திருவொற்றியூர். இன்னலடைவாயைன்றது- நான் ஒற்று விடுத்தது இவர் அறியலாயிற்றே பென்ற நாணம்.
18. எம்மைப் பார்த்த அளவில் நீ இருந்தது ஒற்றியன்றே, அதுபோல அந்த ஒற்றியில் நாமுயிருந்தது.
19. இடங்கர்- முதலை நடுவெழுத்தை ஒழித்தால் முலை . அது தங்குதற்கு இடமாயிருப்பது கச்ச-கச்சுர்.
21. நம் பெயர் என்பது தருமதுரை முதல் ஈரெழுத்தை பறித்தது மதுரை.
22. குடக்கு சிவந்த பொமுது-மேற்கு சிவந்த காலமாகிய அந்தி. விடை- இடபம், இடக்கு- ஏறுமாறு. இடபம் தருமவருவினது. ஆதலால் ஏறுமாறு என்றது-தருமத்திற்கு விரோதமான சொல்.
23. நேற்று நீ பிணங்கின பெரும் பிணக்கத்துக்கு மாநாக எமக்கு அதில் காற்பங்காகிய சிறுபிணக்குண்டு. ஆதலால் யாம் சிறிதும் உன் சொல்லுக்கு இணங்கமாட்டோம்.
24. ப்ருவத் தொரு பங்கு என்றது பிர-விடை-இடபம்.
25. பறவை-அன்னம் பறவை -கிளி(சுகம்). சுதுமாய் வாழ்வாய்
26. கோடா கோடி- பதுமம் என்னும் :எண் நூறு கோடா கோடி- சங்கம் என்னும் எண் தாமரை மலர் போன்ற முகம், சங்கு போன்ற கழுத்து.
27. இரு மந்தரம்- இரண்டு தனங்கள்

28. தருகையுடனே இரு (தருகை- ஈகை) அகங்காரம் தனை கை (கை-வெறு) அடியார்த்தமை வளை வளை-சேர்த்து உபகாரி மயக்கை சிந்து.
31. இடைத் தவ் வருவித்த மலை- மதலை கொன்றை மதலையில் ம சென்றது தலை தலை இலம்-வீடு-தாமம்-மாலை
32. இரு விரல் முடக்கி அடி விரலிற் சேர்த்தது அன்னத்தின் அளவு குறித்து. வழவிற் சுட்டுதல் தனத்தை.
33. அடி-பாதம், குழலணி-ஆபரணமாகிய சில் அடி+சில்-அடிசில் (சோறு) அடிசிலை தம் கையிலுள்ள பிரம்ம கபாலத்தில் இட வேண்டும் என்பது குறிப்பு.
34. முத்து மாலை அணிந்த தனம் வேண்டும் என்பது குறிப்பு.
35. வீட்டிற்குள்ளே வந்தாற் புணரலாம் என்பது குறிப்பு வீடு-மோட்சம்.
36. இந்தத் தலையோட்டில் சோறிடு என்பது குறிப்பு.
37. தம்பதிகளாக வேண்டும் என்பது குறிப்பு.
38. இருகையொலி இசைத்தல்-அமலை- சோறு நிமிர்த்தல்-சோறு தவிசி-ஆசனம்-முதலைமுத்தை -சோறு குறிக்க அசனம் உமிழ்தல்-துப்புதல்-துப்பு-சோறு. நடித்தல்-சதி-சோறு சோறிடு என்பது குறிப்பு.
39. சடையைக் குறிப்பித்தது-கங்கை (நீரி) அங்கு இருக்கிறுள் என்னாம் குறிப்பு.இடு வைத்தது-இற்றி என்பதைக் குறித்தற்கு-திரு வொற்றியூர்.கிறைப் போதமர்ந்து எழுந்து வருகின்றது-இற்றியிருந்து வருகின்றது, ஓற்றியூரிலிருந்து வருகின்றது.
40. அருகின் அகன்று-இற்றி, ஒற்றியூர்.கிறைப் போதமர்ந்து எழுந்து வருகின்றது-இற்றியிருந்து வருகின்றது, ஓற்றியூரிலிருந்து வருகின்றது.

41. கந்தையை உற்று நோக்கினது குளிர் மிகுதிபைக் குறித்தற்கு.கூலத்தை நோக்கியது கூலத்தை நிகர்த்த உன் தனத்தை தழுவினால் குளிர் நீங்கும் என்பதற்கு.
42. செய்யாள் இல்-திருமகள் வீடாகிய தாமரை,- தாமரையை விரும்புகிற பறவையினம்-அன்னம்- சோறு.தாமரை-தாம் விரும்புதற்குரிய அரை- நிதம்பம்.
43. பிநாகம்-கம், நாகம், பிநாகம் தலையில்-கம் (நீரி) மார்பில்-நாகம் (சுர்ப்பம்) கையில்-பிநாகம்(வீல்)
44. எது என்பதன் நடுவே ஒளமுத்தாகிய ரு என்பதைச் சேர்த்தால் ஏருது என்றாகும்.
45. சோலைக்கு தண்டலை குண்+தலை)என்பபையர் உண்டு ஆகவே தண்ணிய தலைமாலை என்றுயிற்று.
46. முலை (சொர்க்கம்) இடம்கொள் செல்வன் இந்திரன். வச்சிராயுதத்தை யுடையவன்.இரண்டும் இன்பம் தருவது என்ற பொருளில் வந்தன.
47. ஜ-கடவுள், அதன் மேல் ஏழ்-ஜ மேல் ஏழ்- ஏழை. நீ ஏழை ஆதலால் அறிந்திலை போலும் என்றார்.
48. கலை-ஆடை, எட்டாம் எழுத்து-அ. எடுத்தது- விழும்(அவிழும்).அந்தணர் ஊர்-அக்கராரம், முதலைமுத்து அ ஆடை அவிழும் என்பது குறிப்பு
49. மனவசி இறுதி தொடங்கினால் சிவநம் என்றாகும். வன்மை(வல்மை) வலிய அஞ்ஞானம்.எற்றில்- நிக்கினால்.
50. தாது-பொன்(பொன்னணி) மெல்லியராகிய உமக்குப் பெரும் பொறையும் வன்மையு முள்ள பொன்னணி தகாது என்றபடி.

56. செல்லா நின்ற இருளையகற்றுவது கூரியன்.
58. சங்கரி-உமாதேவிக்கும் தீரு மாலுக்கும் பெயர் சம்+கரி-உமாதேவி சுகத்தைச் செய்யவள் சங்கு+அரி-சங்கைத் தரித்த தீருமால்.
59. இரண்டிரண்டு-நான்கு-சிவநம்.
60. ஈ ரெமுத்து-தூது-பரவை-பரவை நாச்சியார்.
61. தா மூன்று-தா தா தா-முத்தா அயல் மூன்று-தீ தீ தி-முத்தி தே மூன்று- தே தே தே-முத்தே.
62. தா-குற்றம், முத்தா-முக்குற்றம்(காமம்,வெகுளி, மயக்கம்).
67. ஒரு மாதவர்-ஒரு பெண்ணை யுடையவர் மும் மாதவர்-மூன்று பெண்களை யுடையவர் (உமை,கங்கை,தீருமால்)
69. அகாதம்(வஞ்சனை)எம்மிடத்தில்லை என்பதும் நம் அடியரைக் கண்டால் அகாதம் எட்டுக்காத தூரம் விலகிப்போம் என்பதும் கருத்து.
70. வா என்பதன் மேல் சிகரம் வைத்தலாவது சிவா என்று உச்சரித்தல்.இரு வா-வா வா வருவாய் இருப்பாய்.
82. பட்டம்-ஆடடை
83. இலையாமணைவது-யாமிருவரும் சேர்வது எமது வீட்டையே-ஒற்றியூர்.
86. கருமை-கள்ளத்தனம்-தலைவியோடு குடமாகப் பேசுதல்.
94. மடி ஆல்-மடிப்பையுடைய ஆலிலே- வயிறு. மறை-அதன் கீழிருக்கிற மர்மஸ்தனமாகிய அல்குல்
97. எமது வில்லாகிய பொன்னின் குணத்தினாம் நற்குளம் உடையவளே என்றுயர்த்தியும், எமது வில்லின் நாணாகிய பாம்பின் குணத்தை யுடையவளே என்று இழித்துங் கூறினா.

100. மலர் வேதனை-மன்மத பாணங்களாகிய மலர்கள் செய்கிற துண்பம்.-தாமரை மலரையுடைய பிரமனை
108. அங்கே நம்மைக் கண்டு அஞ்சலித்த கைககள் இங்கே நளைந்தால் தனங்களை மறைக்கின்றன என்றார்.
109. பிடி அன்னம்-பைண்யானை, அன்னம் இவற்றின் நடை போலும் நடை
111. பகம்- நிதம்பம் (அல்குல்)
114. நீர் நாகம்-நீர்ப்பாம்பு தலைவி கருத்து-தேவரிர் நாகம் அணிந்தது, இறைவர்கருத்து- நீர்ப்பாம்பு
116. குலம்: சாதி என்ற பொருளில் தலைவிகேட்பின் கோயில் என்ற பொருளில் இறைவர் கூற்று சிவாலயம் ஆயிரத் தெட்டு என்பது வழக்க.
117. எது குலத்தில் அவதுரித்த கண்ணனும் ஓர் மனைவி என்றார்.
120. தோல்-யானை, ஆடடேத் தோல்- அசைதலையுடைய யானைக் கெளம்பு போன்ற தனங்கள்
123. தக்களானவன் (சிறுவித்) முற்காலத்தில் தனக்கு தத்தீசி முனிவர் தர்மோபதேசம் செய் வதைக் கேட்டு ஆடடேத் தலைபைக் (தலைபை அசைத்தான்) கொண்டானா-தலால் அதனையே அவனாக்குத் தந்தோம் என்றார்.
124. மாதர் விருப்பத்தால் மதி குறைதல் இயற்கை என்பது.
125. நயப்பால்-விரும்புதற்குரிய பால்போன்றது குலைவியின் மொழி)

132. எல்லா தீக்குகளையும் மறைக்கின்ற பைரிய மலைகளை (துனங்களை) சிறியவொரு முன்ஞானையால் மூடவல்லை யாதலால் எமக்கு உடைதரல் வேண்டும் என்றார்.
136. வீழியதனால்-வீழிக்கனி போலும் அதாத்தினால்
138. ஆண்வடிவுக்கு நம்பி என்று பையர். நீ என்னை நம்பியிருக்கின்றார்க்கு என்று கேள்விப்பட்டு வந்தேன் என்றார்.
146. என் பையர் தீயாகன்.இதை வெளிப்படச் சொன்னால் உலகத்தார் வந்து சுற்றிக் கொள்வார்.நீ மரத்தீரம் அறிந்ததாயிருக்கட்டும் என்றார்.
147. மலைபைச் சிலையா என்பதற்குத் தலைவி கொண்ட பொருள் மலையை வில்லாக என்பது, இறைவர் கொண்ட பொருள் மலையை மலையாக என்பது.
148. உன் அழகை யறிந்தனரே யாம் எல்லாவற்றையும் துறந்து வந்து உனக்கெதிர்பட்டோம் என்றார்
149. நீ யானைக் கன்றை நடையால் வென்று துன்பம் செய்தனை மென்றபடி.
150. பசுங்கன்று-பச்சை வளையல்
151. போகம்-பாம்பின்படம். வீரக தாகங் கொண்டு வந்தோம் எமக்கு உனது போக சுகமாகிய நீரைத் தந்து தாகத்தை தணிக்க வேண்டும் என்றார்.
153. ஆகாதோ-ஆணையலாகாதோ என்ற தலைவியை நோக்கி கங்கை பார்த்துக் கொண்டிருக்கருள் என்றார்.
154. பஞ்சகாலம் நீங்கிப் போகும். பிச்சையெடுக்க வந்தீரே என்று நீ சொன்ன வார்த்தை உலகில் நிலை பைற்றிருக்கும்.

155. ஏற்பது இகழ்ச்சி என்று நீ சொன்ன சொல்லால் இளைத்தோம்.
157. நடைப் பகையாம் மிருகம் பறவை என்றது பெண் யானைபையும் (பிழி) அன்னத்தையும். பிழியன்னாம் வேண்டும் என்றார்.
161. தவத்தினர்க்கு மாதரைக் கண்டஞ்சுவது இயற்கை யாதலால், தெரிவையரைக் கண்டிற் பயந்தேயிரியும் (கூடுகிற) புலி என்றது வியாக்கிரபாத முனிவரை.
165. கண்டோர் இரங்கல் எதற்கு என்றால், தனப் பொறையால் சிறிய இடை முறியும் எனக் கருதியென்க.

